


50வது ஆண்டை நோக்கு.....



மல்லாக

அழகியர் : டைமினிக் ஜீவன்



மன்னார் மன் பெற்றெடுத்து-

மக்கள் கவிப் புதல்வன்!

திருமணா சேவை

15 வருடத் திருமணசேவை நிறைவினை முன்னிட்டு
வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு!



விபரம்:

விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், 'சுயதிரிவழங்க முன்னோடி', முந்த, புகற் புக்க, சர்வதேச, சகலருக்கு மான திருமண ஆலோசகர் / ஆற்றுப்படங்களும் குறைப் பிழையும், மானியமும் வேல் அழுதனாடன் திஸ்கன், புதுஞ், வெள்ளி மானவயிலோ, சனி, வூபிரு நன்மபகலி லேபோ துயங்காது தொடர்பு கொள்ளலாம்!

தொலைபேசி:

2360488 / 2360694 / 4873929

சுந்திப்பு:

முன்னேற்பாடு ஒழுங்குமறை

முகவரி:

8-3-3 மெற்றிரா மாஷுமகன (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06

துரித- சுலப மணமக்கள் தெரிவுக்குச் சாலச் சிறந்த முறை சுயதிரிவழங்கலேயே ரம்மிய-மகோண்னத மணவாழ்வுக்குக் குரும்பசிடியூர் மானியமும் வேல் அழுதனே!

மல்லிகை

தூதேல் பாடுதேல் சித்திரம் கவி நூதியினைய கலைகளில் உள்ளம் கடுப்பெடன்றும் நடப்பவர் மிரர் கன நிலை கண்டு தூதேல்

உலகப் பாரானுமன்ற வரலாற்றிலேயே, இவங்கை நாடானுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாராடப் பெற்ற பெறுமதி மிகக் கம்பவம் இடம் பெற்றிருந்து தாங்க பாராடப்பட்ட சஞ்சிகை மல்லிகை. இதனை நாடானுமன்றப் பதிகீவான ஏற்றுள்ளாட (04. 7. 2001) பதிவு செய்ததுடன் எந்தகலால் தூதேலியினருக்காக ஆவணப்படுத்தியும்னாலும் அத்துடன் நடவக வரவாற்றில் முதன் முதலில் சலா ஜுக்குள் இருந்து வெளியிட இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!

50 - ஆவது ஆண்டுடை நேராக்கி... பெற்றவர்

51

Mallikai' Progressive Monthly Magazine

மல்லிகை துரிப்பாட்டு உணர்வுடன் செல்வாகும் தூதேல் சிற்பிடு மாத்திரமல்ல- தாது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க முயாகும். மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களுக்கு எழுதியவர்களே பொருட்டாலும்கள்!

201/4, Sri Kathiresan St,
Colombo - 13.
Tel : 2320721
mallikaiJeeva@yahoo.com

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உகை சாதனை படைத்து விடதற்கு!

46. வது ஆண்டு மலர் வேலை முடிந்து விட்டது. பாரம் தீர்ந்தது!

அத்துடன் பக்கம் பக்கமாக நடந்து முடிந்த வேலை, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. அந்த வேலையையும் என் வரைக்கும் ஓரளவு ஒப்பேற்றி முடித்தாகி விட்டது.

ஆண்டு மலரைப் பற்றி நான் அதிகள் வில் கவலைப்படவில்லை. ஆனால், சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி சிந்திக்கச் சிந்திக்க, மன்னடைக்குள் யாழ்தேவி ஒடிக் கொண்டேயிருந்தது.

காரணம், இப்படியாரு அனைத்துலகத் தமிழ் மாநாட்டை ஒழுங்கு செய்து நடத்த வேண்டுமென்ற ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே ஓர் இலக்கிய விழாவில் நான் தான் முதன் முதலில் ஆலோசனைகளை முன் வைத்துக் கருத்துரைத்தேன்.

எனது இந்த இதயப்பவமான வேண்டுகோள், இத்தனை சீக்கிரத்தில் நடை முறையில் அமுதல்படுத்தப்பட்டு, வெற்றிக் ரமாக நிறைவேற்றப்படும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

நான்கு நாட்களாக இந்த மாநாடு, இலங்கையின் தலைநகரில் கம்மா ஜாம் ஜாம் என வெற்றிக்ரமாகவே நிறைவேய்தி முடவடைந்துள்ளது.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள், இந்த உலக சாதனைக்காக நிச்சயம் நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம்.

இந்த மாபெரும் மகாநாட்டை வெற்றிக் ரமாகவும் துல்லியமாகவும் அதி சிறந்த ஜனநாயகப் பண்பு மினிரவும் நடத்தி எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறா மல் கண்ணும் கருத்துமாக இலக்கியக் கடமை செய்த அனைவரையும் மல்லிகை மனந்திறந்து பாராட்டுகின்றது. மெய்யா கவே வாழ்த்தி மகிழ்ச்சின்றது.

ஒராண்டுக் காலமாகத் திட்டமிட்ட இந்த மாபெரும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் சம்பந்தமாக, உலகப் பரப் பெவு கும் பல்வேறு கருத்துக்களும் அபிப்பிராய் முரண்பாடுகளும் எதிர்ப்பு பிரசாரங்களும் நடந்தேறி வந்துள்ளதை இந்தச் சர்வதேச மொங்குமே நன்கு அறிந்த சங்கதிதான்!

'இந்த விழாவுக்குப் பலர் வரவே மாட்டார்கள். கடைசியில் குழப்பத்தில் தான் முடவைடையும். விழா நாடாத்துபவர்கள் அல்லோலக்லோலப்பட்டு, முக்குடைப்படுவார்கள்!' என ஆருடம் சொன்னவர்கள், பலர். அதிலும் இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்ணே உருவாக்கிய, புலம் பெயர்ந்து வாழும் பலர்தான் ஆருடம் சொன்னவர்கள். எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர்கள் தான் இவ்விழாவுக்குச் சர்வதேசப் பிரபலத்தைத் தேடியும் நந்துள்ளனர்.

தாங்கள்தான் கண்டா, ஐரோப்பா, அவுஸ்திரேலியாவில் இலங்கை இலக்கியப் பிரதிநிதிகள் எனக் சர்வதேசப் பரபரப் புக்காக் இன்று படைப்பதையே மறந்து விட்ட- பலர், தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் இருந்தெல்லாம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுத் தம்மைத் தாமே ஏழாற்றிக் கொண்டு, இலக்கியக் கொக்கரிப்புச் செய்து மனம் மகிழ்ந்தார்கள்.

இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக ஈம்மா 'ஜாம் ஜாம்'.... என நான்கு நாட்களும் இவ் விழா பெரும் சர்வதேச சப் பிரதிநிதித்துவத்துடன் இனிதே நடந்து நிறைவெய்தியது.


இந்தச் சர்வதேசத் தமிழ்ப் பெருவிழா எந்த விதமான குழப்படிகளோ, சூக்குரல் களோ, எதிர்ப்புக் கோவிடங்களோ இல்லாமல், வெகு வெகு அமைதியாகவும், அழிந்த இலக்கியப் புரிந்துணர்வுடனும் திட்டமிட்ட படி நேரந் தவறாமலும் நடைபெற்று முடிந்துள்ளது, இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யத் தக்க மிகப் பெரும் செய்தியாகும்.

இலக்கிய விழா என்பது பொது நிகழ்ச்சி தான். அதுவெல்ல, இங்கு முக்கியம்.

முன்னர் பின்னர் நேரடியாகக் கண்டு கடைக்காதவர்கள், பெயர் மட்டுமே தெரிந்து வைத்திருந்தும் நேரில் பார்க்காமலே நேசம் பாராட்டியவர்கள், எப்படியாகி லும் ஒரு தடவையாவது பார்த்து, முகத்துக்கு முகம் பேசிக் களிக்க வேண்டும் என விரும்பியிருந்தவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, உண்டு, களித்திருந்ததை நேரில் பார்த்த போது மனசு பூரித்தது. நெஞ்சே சிலிர்த்துக் களித்தது.

இந்த விழாவுக்காக ஓயாது உழைத்த இலக்கிய நெஞ்சங்கள் வரலாறு காணாத இந்த மாபெரும் உலக சாதனைக்காக நிச்சயம் பெருமைப்படலாம். நெஞ்சு பூரித்து மகிழலாம்!

நம்மவர்கள் புதிய சரித்திரமே படைத்து விட்டார்கள்!




மகத்தான நான்கு நாள் இலக்கிய விழா

இலங்கையின் தலைநகரில் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களினது மாபெரும் இலக்கிய விழா நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக மிகச் சிறப்பாக நடந்தேறி முடிந்து விட்டது.

இந்த மன்ன சாதித்த மிகப் பெரும் இலக்கியச் சாதனை இது!

இந்தச் சர்வதேச இலக்கிய ஒன்று கூடலுக்கு எதிராக உலகின் நாலா பக்கத்திலி ருந்தும் எதிர்ப்புக் குரல்களும், கண்டன அறிக்கைகளும் பலபல கோணங்களில் வெளியிடப்பட்டிருந்த போதிலும் கூட, இந்தப் பரந்தளவிலான எழுத்தாளர் சந்திப்பு மிகமிகக் கோலாகலமாகவும் நெஞ்சிய நடப்பறவுடனும் பரஸ்பரம் புரிந்து கொள்ளத் தக்க ஆக்கப்புவர்மான குழநிலையுடனும் இனிதே நிறைவெய்தியது.

இந்த நான்கு நாட்கள் நடைபெற்ற இலக்கிய விழாவில் பல காத்திரமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவைகள் அனைத்தையும் விட, பறந்து பட்டுப் பல்வேறு நாடுகளிலும் சிந்திச் சிதறி வாழ்ந்து வந்த தமிழ்ச் சகோதரர்கள் ஒருங்கு சேரச் சந்தித்து, விருந்துணர்டு, பரஸ்பரம் மனம் விட்டுப் பேசி, உரையாடி, நடபைப் பேணிப் புது நடபைப் புதுப்பித்துக் கொண்ட நான்கு நாள் விழா இருக்கின்றதே, அது காலங் காலமாகப் பேசப்படப் போவதொன்றாகும்.

இந் சர்வதேச எழுத்தாளர் ஒன்று கூடலுக்காகச் சகல வழிகளிலும் ஒத்துழைத்து, தம்மை அர்ப்பணித்து, சதா உழைத்த சகல இலக்கிய நெஞ்சங்களுக்கும் மல்லிகை தனது மன மார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது. இந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு இலங்கையின் தலைநகரில் நடைபெற இருப்பதை நன்குணர்ந்த பல்வேறு வகைப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள், குறிப்பாகத் தமிழகத்து எழுத்தாளர்கள் பலர், கலந்து கொண்டனர். புலம்பெயர்ந்து இன்று உலகின் பற்பல நாடுகளில் வாழ்ந்து வரும் விரக்தி யடைந்த எழுத்தாளர்கள் கூட்டாக இம்மாநாடு சம்பந்தாக வதந்திகளையும் முற்றாகக் கிரித்துக் கொள்ளப்பட்ட விழெமச் செய்திகளையும் கட்டுக் கடைகளையும் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர்.

இவர்களினது இந்தச் சர்வதேசப் பொய்ப் பிரசாரங்கள் இந்த விழாவைச் சிறிது கூடக் கொச்சைப்படுத்தவில்லை என்பதும், மற்றும் தெளிவாகச் சொல்லப் போனால், இவர்களது காழ்ப்புணர்க்கித் தாக்குதல்களே, இவ் விழாவைச் சர்வதேசப் பிரபலத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுகின்றோம்.

இவ்விழா இத்தனை தனித் தன்மையுடனும் சிறப்புடனும் ஒத்துழைத்த சகலரையும் மல்லிகை வாழ்ந்துகின்றது. பாராட்டி மகிழ்ச்சின்றது.

இன்னும் ஒரு பல்குறைக் கலைஞர் கலைவாதி கலீல்

-அன்பு ஜவஹர்ஷா

சரியாக 38 வருடங்களுக்கு முன்னர், 1973 ம் ஆண்டு ஐனவரி மாதத்தில் ஒருநாள் பலாவி ஆசிரியர் கலாசாலையில் வைத்து ஒரு கம்பீரமான குரல், “என்னைத் தெரியுமா....?” என்று கேட்டது கண்டிராத முகத்தைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்த எனக்கு, “நான் தான் பூர்ட்சிக் கலீனுன் ‘கே’” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கலைவாதி கலீன் தொடர்பு கிடைத்தது. இக்குறிப்பை ‘முதல் முதலில் சந்தித்தேன்’ என்ற மல்லிகையின் ஆரம்ப கால அட்டைப்பட ஆக்கங்கள் போல் தொடங்குவதாக இருந்தால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்.

1968, 1969, 1970 ஆண்டுகளில் முஸ்லீம்களின் அரசியல், இலக்கியத்தில் முற்போக்கு சிந்தனையை ஆழமாக விதைத்து வந்த இன்ஸான் சஞ்சிகையில் வெளியான கலை வாதியின் சிறுகதை, கவிதை, சித்திரங்கள் இந்த முன்சொல்லப்பட்ட அறிமுகத்தின் போது நினைவில் வந்தன. 1943ம் ஆண்டில் பிறந்து, 1963ம் ஆண்டு உதவி ஆசிரியராகத் தொழில் செய்யத் தொடங்கிய கலைவாதி கலீன் குடும்பமே பிரசித்தமான கலைக் குடும்பமாகும். மன்னார் குடியிருப்பில் புலவர் பரம்பரையில் பிறந்த இவரது மூத்த சகோதரர் வித்துவான் எம்.ஏ. ரஹ்மான் புகழ் பெற்ற ஒரு தமிழரினார். எம்.ஏ.கழுர் நாடமிறந்த திரைப்பட ஓளிப்பதிவாளர், இயக்குநர். ‘மக்கள்’ பத்திரிகையின் ஆசிரியரும் எழுத்தாளருமான ‘மக்கள் காதர்’ இவரின் மற்றுமொரு சகோதரரே. இனைய சகோதரன் சாவுறல் மூலம் ஒரு நாடகக் கலைஞர் மர்மாங்கம் முறைம்மது இப்ராஹீம் சிறந்த தையல் கலைஞர்.

1956ம் ஆண்டில் கண்டிக்குளி சோமசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘லட்டு’ சிறுவர் மாசிகையில் ‘மறைந்த இருள்’ எனும் இவரின் கண்ணிக் சிறுகதை பிரசரமானது. அதிலிருந்து இன்றுவரை சமார் 50க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 500க்கு மேற்பட்ட கவிதைகளையும் 400க்கு மேற்பட்ட கட்டுரை, விமர்சனம் உட்பட பல்துறை ஆக்கங்களையும் எழுதியுள்ளார்.

இவரது ஆக்கங்கள் முப்பதுக்கு மேற்பட்ட பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. பல்கலைச் செல்வர் சில்லையூர் செல்வராசனைப் போல, முஸ்லீம்களில் ஒருவரைச் சொல்வதாக இருந்தால் கலைவாதி கலைவைத்தான் சொல்ல வேண்டும். (இருவரும் நீண்ட கால நன்பர்கள் என்பது வேறு விடயம்) 1991 ஆண்டு முஸ்லீம், சமயப் பண்பாட்டு

அலுவல்கள் அமைச்ச தாஜீல் உலாம் (பல்கலைச் செல்வன்) என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது மேற்கொல்லப் பட்ட விடயத்தை உறுதிப்படுத்துகின்றது. கலீன், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், விமர்சகர், ஒவியர், வாணோலிக் கலைஞர், பேச்சாளர், நடிகர், இயக்குநர், பத்திரிகை ஆசிரியர், ஊடகவியலாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளையாட்டுத்துறை, திரைப்படத்துறை விமர்சகர் எனப் பல வேறு வகையான துறைகளில் கலைவாதி யின் பங்களிப்பு இருந்து வருகின்றது.

சிறுகதைத் தொகுதி, இயல் இசைச் சித்திரம், ஆய்வு நால், கவிதை நால் என ஐந்து தொகுதிகளை இவர் வெளியிட உள்ளார். தினகரனில் ‘எங்கிருந்தோ ஒரு ஜீவன்’ என்ற தொடர் நவீனம் அறுபது நாடகளாக வெளியானது. இதுவும் தொகுதி யாக வெளியாகவெள்ளது.

கலாபூஷணம் விருதை 1999 ஆம் ஆண்டு பெற்ற இவருக்கு கலைவாதி, தீன் தமிழ்ச் செல்வன், பல்கலைக்குரிசில் என்ற விருதுகளோடு கலாசார தினைக்களத் தின் பொன்னிழா, வடக்கு, கிழக்கு ஆளுநர் விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளன. உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் போது, பெறுமதியான தொகையில் பொர்க்கிழி கௌரவம் கிடைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மன்னார் முற்போக்கு எழுத்தாளர்களுக்கும், மன்னார் வாசகர் வட்டம் ஆகிய வற்றின் தலைவராகவும், அகில இலங்கை சித்திர ஆசிரியர் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லீம் கலைஞர் முன்னணி ஆகியவற்றின் செயலாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியாபோரம், இலங்கைக் கலைக்கழகத் தேசிய நாடகக்கும் ஆகியவற்றின் நிறை வேற்றுக்கும் உறுப்பினராகவும் பணியாற்றி வரும் கலைவாதி அன்றும் இன்றும் இளைஞரைப் போல சலிக்காது உற்சாகத்தோடு இயங்கி வரும் இயல்பு யாவரையும் கவரவல்லது. சமார் ஜம்பது ஆண்டுகே ஞக்கு மேலாக கலை, இலக்கிய, கல்வித் துறையில் ஒயாது பணியாற்றி வரும் கலைவாதி ஒரு சிறந்த ஒவியருமாவார்.

ஓவியக் கலையை முறைப்படி பயின்ற வர். ஒவியம், சிற்பம், அறபு எழுத்தாணி, மரபு மற்றும் வர்த்தக ரீதியான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர். ‘போர்டரைட்’ ஓவியங்களும் வரைவார், பெனர்கள் (பதாதைகள்), சுவரொட்டிகள், போஸ்டர் கள் வரைவதில் திறமை மிக்கவர். அழகிய தலைப்பெழுத்துக்கள் வரையக் கூடியவர். ஏராளமான நூல்கள், சிறப்பு மலர்கள் போன்ற வற்றுக்கு முகப்போவியங்களும் பத்திரிகைகளுக்குக் கதைப்படங்களும் வரைந்து இருக்கிறார். அரசு தமிழ் மலர் போன்ற அரசு பாடநூல்களுக்கும் படம் வரைந்துள்ளார். முஸ்லீம் சமயப் பண்பாட்டவுல்கள் அமைச்ச வெளியிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஒவியம் வரைந்துள்ளார். பல சித்திர, சிற்ப, கைப்பணிக் கண்காட்சிகளை இலங்கையின் பல்திசைகளில் உலம் நடத்தியுள்ளார்.

அரை நூற்றாண்டு கலைப் பயணத்தில் இவரது சாதனைகளின் பட்டியல் மிக நீண்டதாகும். நூற்றுக் கணக்கான கவியரங்குகளிலும் பங்குபற்றியுள்ளதோடு, தலைமை வகித்துமுள்ளார். ஏராளமான நாடகங்களும், உரைச் சித்திரங்களும் எழுதியிருப்பதோடு அவற்றிற்கும் குரல் கொடுத்துள்ளார். நோன்பு, வழக், மீலாத்

போன்ற தினங்களில் இடம்பெறும் விசேஷ கலியரங்குகளை பொறுப்பேற்று நடத்தியுள்ளார். தொலைக்காட்சிகளில் சில கலியரங்குகளில் இவர் பங்கேற்றுள்ளார். வாணை வியில் பல தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளதோடு, இலக்கிய மஞ்சள் சதுர சங்கமம், இலக்கியக் களஞ்சியம் ஆகியவை இவரால் ஐநரஞ்சகமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.

நாடகத்துறையில் பிரதி எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என்ற வகையில் பல பதி வகைள இவர் கொண்டுள்ளார். ஜந்து வருட காலமாக தனி ஒருவராக இவர் இயங்கி மன்னாரில் நடத்தி வந்த பெளர்ணமி கலை விழா மற்க முடியாத ஒரு தொகுப்பு நிகழ்ச்சியாகும்.

செய்தி, ஈழநாடு, தினபதி, தந்தி, தினகரன், நவமணி போன்ற பத்திரிகைகளின் மன்னார் பிரதேக நிருப்பாகவும், அஷ்டஷாரா, பாமிஸ் மாசிகை, குயிலோசை, முகில், கலைக்கடல், மக்கள் ஆகிய பத்திரிகை சஞ்சிகைகளின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் ஈழநாடு, பாமிஸ் மாசிகை, சிரித்திரன், தினகரன், நவமணி, புத்தொளி போன்ற பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளராகவும், முழுப் பக்கப் பொறுப்பாளராகவும் பணி புரிந்துள்ள இவரது ஊடகப் பயணமும் மிக நீண்டதாகும்.

கலைவாதியைப் பற்றிய இந்த அட்டைப்படக்குறிப்பு பெரும்பாலும் பட்டியல் படுத்தல் என்ற வகையில் இருப்பது தேவையைக் கருதி செய்யப்பட்டதாகும். ஜம்பது வருட காலமாக பலவேறு துறைகளில் ஈடுபட்டு இன்றும் இயாது இளைஞரை போல் உழைத்து வரும் கலைவாதியின் அட்டைப்படம் மல்லிகையில் எப்போதோ

வந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருட கால தாமதத்திற்கு நானும் ஒரு வகையில் குற்றவாளியாவேன்.

ஒரு கலைஞர் பலவேறுபட்ட கலைத் துறைகளில் ஈடுபடும் போது, கணிப்புக்கு உட்படத் தவறும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஒரு துறையில் தனி முத்திரை என்ற அடையாளம் இல்லாமல் போகும் வாய்ப்புக்களும் இருக்கின்றன. கலைவாதியின் பலமும், பலவீனமும் இதற்குக் காரணமாக அமைந்ததை இங்கு மறைக்காது குறிப்பிட வேண்டும்.


மல்லிகை போன்ற ஜம்பது ஆண்டு களை நெருங்கிக் கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வுக்கு உட்பட்டு வரும் இலக்கிய சஞ்சிகையில் முன்சொல்லப்பட்டவாறு பட்டியல் படுத்தப்படல் அவ்வாறான ஆய்வுகளுக்கு உதவக் கூடும்.

கல்வித்துறையில் ஆசிரியராக ஆரம்பித்த இவரது தொழில் பயணம், 2004 ஆம் ஆண்டு தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியில் உப பீடாதிபதியாக இருந்த போது 41 வருடகால கல்விச் சேவையிலிருந்து ஓய்வுப் பெற்றமையால் அரசு சேவையில் நிறைவாகியுள்ளது.

இளைஞர், முதியவர் என்று இல்லாமல் யாருடனும் நட்போடு கலகலப்பாகப் பழகும் இந்தக் கலைஞரின் தமிழை தமிழாக உச்சிக்கும் ஆய்வும் இவருக்கு குறுவுள்ளதோடு இணைந்த வரப் பிரசாதமாகும். இந்தப் பஸ்துறைக் கலைஞர் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல, இலக்கிய ஆர்வலர்கள் இடையேயும் இருக்கின்றது.

இரு பிரதீதசத்தின் வகைபடம் இதயராசனின் முரண்பாடுகள் வழியாக...

- மேமன்கவி



ஒர் இலக்கியப்பிரதீயானது, மொழியின ஊடகமாகக் கொண்டு எத்தகைய தாக்கபூர்வமான ஒரு வழிவாக செயற்படுவதை அப்பிரதீயின ஆக்கியவரின் தீற்னீண் ஊடாக நாம் கணித்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஒரு பிரதீயில் கையாளப்பட்டிருக்கும் 'காலம்' (Time அல்ல. Tense) என்பதை பற்றி எந்தளவுக்கு சீந்தத்தீருக்கிறோம் என்ற கேள்வி இலக்கியப் பிரதீகளை வாசிக்கும் பொழுது எழுத்தான் செய்கிறது.

ஒரு பிரதீ எழுதப்படும் மொழி நடையைக் கொண்டும், அப்பிரதீ எழுதப்பட்டிருக்கும் மொழியின் இலக்கணத்தின் வழியாகவும் அக்கேள்விக்கான பதிலை நாம் தேடிக் கொள்ளலாம். இவ்விடத்தில் இன்னொரு வீடயத்தையும் குறிப்பிட வேண்டும் ஒரு பிரதீயில் செயற்படும் காலகட்டம் அல்லது கக்கதக்கான களம் இரந்த காலமாக இருப்பினும், அப்பிரதீ எழுதப்பட்டிருக்கும் 'காலம்' (Tense) இரந்த காலத்தை கொண்டு எழுதப்படுவதும் அல்லது நீகழ் காலத்தீவிருந்து சொல்லப்படுவதுண்டு. Flash Back போன்ற உத்திகளை கொண்டு எழுதப்படும் கக்கதப் பிரதீகளில் நிகழ்காலத்தீவிருந்து சொல்லப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், கடந்து போன காலகட்டத்தில் போய் அமர்ந்து எழுவது என்ற மாதிரியான பிரதீகள் நம்மிடையே குறைவு என்றே சொல்லவேண்டும்.

நண்பர் இதயராசனின் 'முரண்பாடுகள்' எனும் சிறுக்கைத்தை தொகுப்பு அத்தகைய கக்கதப்பிரதீகள் அதீக அளவில் கொண்டிருப்பது காரணமாக நமது கவனத்தீர்க்குரியதாகுகிறது.

Flash Back போன்ற உத்திகளைக்கையாளாமல் அந்தந்த காலகட்டத்தையே நிகழ் காலமாகக் கொண்டு, கக்கதகை இதயராசன் கட்டமைத்தீருப்பது சீற்பான் ஒரு வெளிப்பாடு எனலாம்.

பொதுவாக நம்மால் பழக்கப்படும் கக்கதப்பிரதீயில், அக்கதை பிரசரிக்கப்படும் ஆண்டு அல்லது, அக்கதைப் பிரதீ பிரசரமான ஆண்டு குறிப்பிடுவது வழுமையாக

படித்தீருக்கிறோம். ஆனால் இதய ராசனீன் கதைப்பிரதிகளின் மூடிவில், அக்கதைகள் நடக்கும் காலகட்டத்தை கதைக்கான களமாக குறிப்பிட்டிருப்பது அவரது அக்கதைப்பிரதி களின் சீற்பப்பம் எனலாம்.

இவை இவரது கதைகளின் கட்டமைப்பைச் சார்ந்த விடயங்கள் என்றால், இவரது கதைகளின் உள்ளடக்கங்களைப் பற்றி வீரவாக பேச வேண்டும். ஒட்டு மொத்தமாக இவரது கதைகளை படித்து முடிந்து வீடும் பொழுது, வன்னிப் பிரதேசத்தின் வரைப்படம் ஒன்று நமக்கு பிரிச்சயமாகிறது.

கூகுள் மேப் உலக வரைப்படத்தை ஊடறுத்து ஊடறுத்து உலகின் சகலபாகங்களை காட்டுவது போல், இதயராசனும் வன்னிப் பிரதேசத்தை ஊடறுத்து ஊடறுத்து கிராமங்களுக்குள்ளான கிராமங்களை, அவை தமிழில் நடமாடும் மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஆழத்து நவீன இலக்கியப் பரப்பில் கங்களின் இறுதியிலும் கெளின் ஆரம்பத்திலும் பிரதேச இலக்கியம் எனும் போக்கீலான படைப்புகள் இலங்கையின் சகல பிரதேசங்களையும், அப்பிரதேசமக்களின் பிரச்சினைகளையும் தமிழ்இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்து 80களுக்கு பின்னாலான காலகட்டத்தில் அப்போக்கானது இன்னொரு பரிமாணத்தில் வெளிப்பட்டது எனலாம். 80களுக்கு பின்னான காலகட்டத்தில் அப்போக்கானது போர்ச்சுலால் ஏற்பட்ட அப்பிரதே

சங்களின் சீதைவுகளையும், அதன்காரணமாக அங்கு நீலவிய, சமூக, அரசியல் இருப்பு நீலைகளில் நீலவிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டின. இதயராசனின் இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளில் இத்தகைய போக்கிலான கதைகள் தொகை அளவில் குறைவாக இடம் பெற்றிருப்பினும், 80களுக்கு முன்னான காலகட்டத்தில் அக்கிராமங்கள் இருந்த நீலை, அங்கு நீலவிய சமூக, அரசியல் பொருளாதார அசைவாக்கங்களை எடுத்துச் சொல்லும் படைப்புகளை அமைந்துள்ளன. ஆழந்து சொல்வது என்றால், இரண்டாயிரமங்களில் எழுதி அல்லது பிரசரிக்க ஆரம்பிக்கும் (சிறுகதைகளை மட்டுமே சொல்லுகிறேன்) இதயராசன் 80கள் தொடக்கம் 70கள் வரையிலான கால கட்டத்தை கதைகளுக்கான களங்களைக் கொண்டு எழுதி இருக்கும் கதைகள், 80களில் நீலவிய பிரதேச இலக்கியத்தை 80கள் தொடக்கம் 70களின் இறுதி வரையிலான காலகட்டத்திற்கு சென்று போய் அமர்ந்து எழுதி இருக்கும் கதை முயற்சிகளை கவே எனக்குப் படிகின்றன.

இவ்வாறு சொல்வது மூலம், இதயராசன் போர்ச்சுமையை இனப்பிரச்சினை பற்றியோ இனப்பிரச்சினை பற்றியோ பேசவில்லை என்ற அர்த்தமாகாது.

77ஐ கதைக்கான. களமாக கொண்டு 'ஜெயா' எனும் கதை இனப்பிரச்சினை பற்றி பேச, 2009 ஆம் ஆண்டை கதைக்கான களமாக எழுதப்பட்ட 'நம்பிக்கை' என்ற கதை போர்கால போர்ச்சுமையை பற்றி பேச

கின்ற கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுதான் இருக்கின்றன.

ஆனாலும் இங்கு போர்ச்சுமை ஆரம்பித்த காலகட்டமான 80களைக் கதைகளுக்கான களமாக அமைந்திருக்கும் கதைகளில் அக்கிராமங்களில் போர்ச்சுமை எற்படுத்திய தாக்கத்தை பற்றிப் பேசுவதை வீடு, அக்கிராமங்களில் மலிந்து போன போலிமையையும் உள் கட்டமைப்புகளில் ஏற்படும் சீதைவுகளை பற்றிப் பேசபவையாகவே இருக்க கீன்றன. இத்தன்மை 80களில் கையாளப்பட்ட பிரதேச இலக்கியப் போக்கின் தொடர்ந்து கையாளவதிலே அதீக கவனம் செலுத்தி இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அடுத்து, இதயராசனின் கதைகள் பேசகின்ற பிரச்சினைகள் கற்பனை சார்ந்தவை அல்ல என்பதை அக்கதைகளை முன் வைத்திருக்கும் முறைமையிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அம்மக்களுடான் அவரது அருகாமை என்பது, அக்கதைகளில் சீலவற்றை தன்னிலை நின்றும், முன்னிலை நின்றும் பேசம் பொழுது, வெளிப்படுகின்ற அளவுக்கு படர்க்கை நீலை நின்று பேசம் அந்த அருகாமை சற்று குறைந்து வீடுகிறது. அதனால்தான் 'தமிழ்பூரம்' எனும் கதையில் சுரண்டப்படும் வர்க்கத்திலே பெண்களைச் சுரண்டும் வர்க்கமான மைனா எனும் பாத்தி ரத்தை பற்றி பேச முனையும் பொழுது, அச்சமூகத்தில் ஒருவராக எல்லாக் கதைகளில் இயங்கும் அவர், அந்த இடத்தில் அப்பிரச்சினை (அதாவது பெண்களைச் சுரண்டும்) "அவர்களின் சமூக அமைப்பின் மீதே உள்ள பிரச்சினையாகும்" என்ற சொல்லாடலை கையாணுவதன் காரணமாக அம்மக்களின் அப்பிரச்சினையிலிருந்து அந்நியமாகி வீடுகிறார்.

மற்றபடி 80களுக்கும் சென்று அமர்ந்து கொண்டு அக்கிராமங்களைப் பற்றி பேச முனையும் இதயராசன் அதற்காக கையாணும் மொழியில் அதன் முறைமையையும் கணிசமான அளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதாவது 60-70 காலகட்டங்களை கதைக் களங்களை அவர் இரண்டாயிரங்களிலிருந்து நின்று எழுதி இருந்தாலும், 60-70களில் கதைக் களங்களிலிருந்துக் கொண்டு அக்கதை களின் கதைச் சொல்லியாக செயற் பட்டு கொண்டிருக்கிறார் என்பதை என்பதை சீறிது மறக்காமல் அதாவது அக்கதைகளின் எந்தவொரு பிரதீயி லும் கூட, அந்த காலகட்டசமூக அசைவாக்கங்களை சமகால சமூக அசைவாக்கங்களுடன் ஒப்பிடும் தவறு க்கு அக்கதைப் பிரதீகளை ஆளாக்கா மல் எழுதியிருப்பது அவரது நீதான த்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த நீதானத்திற்கு அவர் சார்ந்திருக்கும் கருத்தீயலே காரணமாகிறது.

இத்துணை நீதானமாக செயற்பட்ட இதயராசன் இத்தொகுப்பிலுள்ள அக்கதைப்பிரதீகளை அக்கதைப்பிரதீகளை நடக்கும் கள ஆண்டுகளின் படி வரிசைப்படி

த்தி இருந்தால், முதல் வாசிப்பிலே, அவர் காட்ட முனைந்து இருக்கும் வன்னிப் பிரதேச கிராமங்களின் சமூக இருப்பு நிலைக் கான வரைப்படம் எக்ஸின் தொடக்கம் மெல்ல மெல்ல மாக Fade ஆகி 1000களின் வடிவ த்தை பெறுகிறது என்பதை இதயராசனின் வாசகர்கள் ஓர் அனுபவமாக உள் வாங்கி இருக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் கதைகள் நடக்கும் கள ஆண்டுகள் படி இத் தொகுப்பில் கதைகளை வரிசைப் படித்தாமை அந்த அனுபவத்தை நுண்ணிய வாசிப்பு வரை தாமதப்படுத்தி வீடுகிறது.

மேலும், அக்கதைகளின் ஊடாக வன்னிப் பிரதேசத்தை Detailed பண்ணி சொல்லி இருக்கும் இதய எந்தவிதமான ஜயமும் எனக்கூல்லை.

இந்து ருளிரூ வாழ்த்துகின்றோம்!

அநுராதபுரம் தந்த அற்புதக் கவிஞர் வளீம் அக்ரம் அவர்களுக்கும் சர்மிளா அவர்களுக்கும் அண்மையில் இனிதே திருமணம் நடைபெற்றது.

மணமக்களை மல்லிகை மன நிறைவுடன் வாழ்த்தி மகிழ்கின்றது.

-ஆசிரியர்

ராசனின் மொழி நடையில் கதைகளை மறந்து ஒரு கட்டுரைக் கண்மை வந்து வீடுவதாக வாசகர் கருதக் கூரும். ஆனால் என்னை பொறுத்த வரை, ஒரு வரைப்படத்தை Zoom செய்துப் பார்க் கும் பொழுது கிடைக்கும் வீரங்களாக எனக்கு படிகின்றன. அத்தகைய வீவரண நடை மூலம் வாசகர் அந்த சூழல்காராக மாறிவிடும் நிலையினை அடைகிறார் என்பதே கணிப்பாகும்.

மொத்தத்தில், இதயராசனின் “முரண்பாடுகள்” எனும் இச்சிறுக்கதைத் தொகுப்புக்கான கதைகள் வன்னிப் பிரதேசத்தின் ஆழந்துப் போன வரைப்படத்தின் பல பாகங்களாகவும், அப்பிரதேசம் கண்ட, கடந்து வந்த சமூக, அரசியல் பொருளாதார இருப்பு நிலை கஞக்கான ஆவணங்களாக நமது வாசிப்புக்கு தரப்பட்டுள்ளன என்பதில் எந்தவிதமான ஜயமும் எனக்கூல்லை.

மனிதநேசம் பேசகிறாய்

பேச-!

மானுடமகிழ்ச்சி பற்றி எழுதுகிறாய் எழுது!

அதனாலென்ன?

அவ்வப்போது

நீ

உன் மகளை

அடிக்கும்போதும்

உன் மனைவியை

உதைக்கும் போதும்

உன் அன்னையை

‘வேசி’ என ஏசி வெளியேற்றும் போதும்

மரணத்தின் பயணத்தில்

உன் அராஜகத்தை

வெளிப்படுத்து

ஆனால்,

களைத்துப் போனாலும்

பின்னொரு நாள்

காலத்தின் உட்ணைத்தில்

நீ சருகாய் உலரும்போது

கண்ணீர் சிந்தனாலும் கூட,

உனக்குள் உறங்கிக் கிடக்கும்

மிருகத்தையே எழுப்பு-

அப்போதுதான் மனிதா-

உன்னால் ஆதிக்கப்படும் பெண்மையின் சவாசமெல்லாம்

இந்தக் காற்று மண்டலத்தில் கலந்திருக்கிறது என்று

உன் மிருகத்தனம் புலப்படுத்தும்!

நெஞ்சுக்கு

இனியவன் இலாருதன்

போஞ்சல்

-வேல் அமுதன்

அவளின் சரியான பெயர் பொன்னம்மா. ஆனால் அவள் நவீன தோற்றும் இன்றைய தேவையென நினைத்து, பெயரை ‘ஒவியா’ என மாற்றியதோடு, தானும் அண்மைக்கால ஒப்பளையில் அசல் சினிமாக்காரி போலத் தோற்றும் கொடுக்கின்றாள்.

அவள் தனது தந்தை பத்மநாதனின் பள்ளாக்கும் போட்டோ ஸ்டிரேயோவில் வரவேற்பாளர் (Receptionist).

அவளுக்கு வயது 28. வயது வந்த அவளை வாழ்க்கைப்படுத்த வேண்டுமென எண்ணி, அழகன் என வர்ணிக்கப்பட்ட ஆய்வு நிலையமொன்றில் விஞ்ஞானியாக வேலை செய்யும் ஒருவனைக் கலியாணத் தரகரின் உதவியோடு தெரிந்து எடுத்தார், பத்மநாதன்.

இன்று நோன்மதி நாள். இரவுச் சாப்பாடுக்கு மேல் இந்தக் கலியாணம் தொடர்பாக இருதி முடிவு எடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இரவுப் போசனம் முடிவடைந்தது.

பத்மநாதன் மகள், தாயோ சகோதரமோ இல்லாத ஒருத்தி என்பதால், அவள் சந்தோஷமாக வாழ வேணும் என்ற எண்ணத்தில், இரண்டு சோதிடரிடம் சாதகக் குறிப்புக்களைக் காட்டி, கலியாணம் உத்தமமாக அமையுமென உறுதி செய்யப்பட்ட இரண்டு பொருத்த அறிக்கைகளையும், புகைப்படப் பிரதியொன்றையும் மகளிடம் கொடுத்து, “சாதகங்கள் உத்தம பொருத்தம்- தொழில் விஞ்ஞானி- பெரிய இடம் உணக்கும் திருப்திதானே?” எனக் கேட்டார்.

“இன்னொன்று பிள்ளை, எங்கடை தரகர் பாவும்! தனது வீட்டு வாடகை தான் மூன்று மாதம் கட்டவில்லையாம். வீட்டுக்காரன் உடனடியாக வாடகையைக் கட்டாட்டி, வீட்டை விட்டு எழுப்ப நெருக்கின்றானாம். கடைசி ஒரு ஐம் பதினியிரும் எண்டாலும் முற்பண்மாகத் தரும்படி அழக்குறையாகக் கெஞ்சக்கிறான்” என்றும் தெரிவித்தார்.

“அப்பா! சோதிடப் பொருத்தம் சரியாக இருக்கலாம்! பொதுத் பொருத்தமும் சரியாக இருக்க வேணுமெல்லே?”

“ஏன், இந்தப் பெயினுக்கு என்ன குறை?”

ஒவியா தனது பல்கலைக்கழகக் காலச் சிங்களச் சினேகிதி ஒருத்தியின் சகோதரன் இந்த விஞ்ஞானிக்கு உதவியாளராக வேலை செய்வதாகவும், அவர்கள் மூலம் தான் பெற்றுக் கொண்டதாகச் சொல்லி, இரண்டு புகைப்படப் பிரதிகளைத் தந்தையிடம் கையளித்தாள்.

பத்மநாதனின் தரகர் கொடுத்த புகைப்படத்திற்கும் இன்று ஒவியா கையளித்த இரண்டு புகைப்படங்களுக்கும் இடையில் நிரம்ப முரண்பாடு காணப்பட்டது. ஒன்று நவீன செயற்கைத் தலைமுடி (W.I) அலங்காரப் புகைப்படம்; மற்றது மழுமழுப்பான வழுக்கைத் தலைப் புகைப்படம்!

பாலன் கட்டு வாத்தியார்

-நம்பி நழவி

பாலன் இங்கிலிஸ் படித்துப் பேச வேண்டுமென்பது அவன் அப்புவின் தணியாத தாகமாக இருந்தது. அம்பலத்தாருக்கு ஆங்கில அறிவு இருப்பதை அறிந்ததும், வீவு நாட்களில் பாலனை அவரிடம் அனுப்பினால், அவர் ஆங்கிலத்தைப் படித்துக் கொடுப்பார் எனத் தீர்மானித்தார். அந்தக் காலத்தின்- கல்விமான்களின் பிள்ளைகளோ கற்று முன் என்றி டாக்டர்களாகவும் என்ஜினியர்களாகவும் மேலோங்கி சீமை (ஸ்டாண்டன்) வரை சென் றதை அவர் அறிந்திருந்தார். இதற்குக் காரணம் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியோடு பிரத்தியேகமாக வீட்டிழுள்ளோர் மூலமாகவோ அல்லது உரிய பாடங்களில் திறமை சாலியாக இருப்போரிடம் பாடசாலைப் படிப்பது தவிர்ந்த வேளைகளில் மேலதிகமாகப் படித்ததே! அந்த வகையில் பாலன் ஆங்கிலத்தைக் கற்றால், அவன் முன்னேற்றும் கான் பான். தன் குடும்பத்துக்கும் ‘பேராக’ இருக்கும் என எண்ணிக் கொண்டார். அவர் எந்த வொரு சாதிமானுக்கும் தோள் சால்வையைக் கீழிற்க்கி மரியாதை செய்யமல் தனித்துவம் பேணுவால்.

“இவன் பாலனுக்குக் கொஞ்சம் இங்கிலிஸ் படிப்பியுங்களன்...” என அம்பலத்தாரிடம் அடக்கமாகக் கேட்டார்.

“அவன் எத்தினையாம் வகுப்பு மாரிமுத்து படிக்கிறான்.....?”

“எழாம் வகுப்பு....!”

“ம.... சரி, நாளைக்கு வரச் சொல்லு.... மடத்தீல வைச்சுக் கொல்லிக் குடுக்கிறன்....”

அம்பலத்தாரிடம் அப்பு படிக்கப் போகச் சொன்னவுடன் பாலனுக்கு ஆங்கியமாக இருந்தது.

‘சுடலைக்கா....’ என மனதுள் கேள்வியொன்று எழுந்தது. கடும் யோசனை ஏற்பட்டது. சுடலையைப் பற்றி மூத்தவர்கள் கூறியதை எண்ணிப் பார்த்தான்.

‘குடுக்காடுக்குப் போனாலும் இடுகாடுக்குப் போகப் படாது’ என முத்தோர் சொல்வதுண்டு.

பாலனின் தகப்பனோ தமையனோ சாவீட்டுக்கோ, சுடலைக்கோ போய் வந்தால் முழுக வேண்டும். இல்லாவிடில் கிணற்றில் தண்ணி அள்ள முடியாது. வீட்டுக்குள் செல்ல முடியாது. தாயும் தமக்கைமாரும் குளிச்சிட்டு வரச் சொல்லிக் கலைப்பார்கள். வில்லான்றி மயானத்தில் இரண்டும் உண்டு. இப்பவும் அப்படியே. பிணத்தைத் தாக்கலாம். எரிக்கலாம்.

பேய்க் கணங்களோடு ஆதிசிவன் மயானத்தில் நடனம் புரிவார் எனவும் கேட்டிருக்

கிறான். படிக்கத் தான் அப்பு போகச் சொல் கிறார். தடினால் கோபிப்பார். மத்தியானச் சாப்பாட்டுக்கும் அவர் தான் பாலனுக்கு கதம் 25 கொடுப்பவர். அம்பலத்தாரிடம் படித்துப் போட்டு வந்து குளித்திட்டு, சமைக்கச் சாமான் வாங்க பெரிய கடைக்கு அப்பு விடம் போகலாமெனப் பாலன் திருப்திப் பட்டான். தனது நண்பனையும் சேர்த்துக் கொண்டான். இப்படியாகத் தான் அம்பலத்தார் பாலனின் 'குட்டி' வாத்தியார் ஆனார்.

இந்தக் காலத்தில் பாடசாலை வாத்தியார்மாரை விட 'குட்டி' வாத்தியார்மாருக்குத் தான் உச்சக் கியாதியென் பது அனைவரும் அறிந்ததே. அவர்களே பெரிய வாத்தியார். குட்டி வாத்தியார் என்றால் அவர்களுக்குக் கெட்ட கோபம் வரும்! விடுமுறை நாட்களில் நாடு பூராவும் ஓடி, ஒடிச் சம்பாதிக்கிறார்கள். விளம்பரப்படுத்தி மாணவர்களைச் சேர்க்கின்றனர். நகரங்களில் அழற்சித்த Tutor கள் கிராமங்களிலும் புழுதுப் பெருகிவிட்டன. ஆனால், அன்று அப்படியல்ல! அப்படித்தான் இருந்தாலும், அவன் அவைகளைப் பாவித்திருக்க முடியாது. வறுமை! 'பிச்சை புகினும் கற்றல் நன்று' எனப் பெரியோர் மானுடத்தை வழிப்படுத்தியிருக்கின்றனர். அப்படியிருக்க படிக்கும் இடத்தை ஏன் கணக்குப் போடுவான்? தனது முன்னேற்றத்தை இலக்காக்க கொண்டு பாலன் கடலை மட்டத்துக்கு அம்பலத்தாரிடம் ஆங்கிலம் படிக்கக் கொண்டான்.

நாலு ஹால் கொப்பியில் ஆங்கில எழுத்துக்களை எழுத முதன் முதல் பாலனுக்குக் கற்பித்துக் கொடுத்தவர், கொட்டடி நமசிலாய வித்தியாசாலை ஆங்கிலம் கற்பித்த ஆங்கில ஆசிரியர் ஜயர் வாத்தியார்

தான். இவர் வேட்டி கட்டி, நஷ்டனல் அணி ந்திருப்பார். ஆதிசிவனின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பு போல் இவரது கழுத் தில் சால்வை சுற்றியிருக்கும். படித்த காலத்தில் சக ஆசிரியர்கள் அவரது பெயரைச் சொல்லாது 'ஜயர்' எனத்தான் கூறுவதுண்டு. இன்னொரு பிராமண வாத்தியார் படிப்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒரே ஒருவர் தான் படிப்பித்தார். எனவே, அவர் எல்லோருக்கும் ஜயரானார். இதனால் பாலனுக்கும் அவரது முழுப் பெயர் தெரியாது போய் விட்டது. பத்திரிசியார் கல்லூரியில் மிளிஸ் லோறன்ஸ், மிஸ் அல்லவனஸ் ஆகுடியோரிடம் ஆங்கிலத்தைக் கற்றான். ஏழாம் வகுப்பில் அவனுக்கு வெறுமில் என்பவர் ஆங்கில ஆசிரியரானார்.

பாடங்களை மனப்பாடமாக்குவதில் பாலன் படிக்கும் போது, சமர்த்தனாக இருந்தான். சொல்லுதலுக்குப் பத்திரிசினார் கல்லூரியில் கிறிஸ்தவம் கற்பிக்கப்பட்டது. இந்து சமயத்தவருக்குப் பொருளாதாரம் படிப்பித்தனர். இதுவே இக் கல்லூரியின் பொருளாதார பாடத்தின் தொடக்கமாக அமைந்திருந்தது. கற்பித்தவர் துரைசிங்கம் எனப் பாலன் மாணவர்கள் 'குழந்தீ' எனவும் பட்டப் பெயர் வைத்திருந்தனர். ஜயம் பெருமாள் கோனார் என்பவரது 'பொருளாதாரம்' என்ற நால் பாடநூலாக இருந்தது. பாடத்தை மாணவர்கள் உரத்து வாசிக்க துரைசிங்கம் மாஸ்டர் விரிவாக விளங்கப்படுத்துவார். அத்தோடு குறிப்புகளும் சுற்றி மொளிற நேர்ஸ் கொப்பியில் பதியக் கொல்வார். பாலன் இவைகளைக் கிரமமாக எழுதிக் கொள்வான். மாதப் பரீட்சைக்கு ஒரு சொல் விடாது பாடமாக்கி அதிக புள்ளிகளைப் பெறுவான். இதனால் துரைசிங்கம் மாஸ்ட

அக்காலத்தில் கல்லூரியில் மாதக்

சோதனை நடத்துவார்கள். அத்தகைய கணிதப் பாடப் பரீட்சைசெயான்றில் கொடுக் கப்பட்ட கணக்குகளைச் செய்து கொடுத்த கொப்பியென்றில் கருணாகரன் அடிகளார் 'தயவு செய்து கணக்குகளை மனப் பாடமாக்க வேண்டாம்' என்ற குறிப் பொன்று எழுதியிருந்தார். ஏன் இது எழுதப் பட்டதெனத் தேடிப் பார்த்தபோது, கணக்கொன்றின் வழியைப் பாலன் எழுதாது மறந்து விடையைச் சரியாகக் கொடுத்திருந்தான். படிப்பித்த அடிகளார் பிடித்துவிட்டார். எனவே தான் அக்குறிப்பு.

உரியமுறையில் விளங்கிக் கொள்ளாது, பாடங்களை மனனம் செய்வதால் ஏற்படும் தீங்கை பாலனால் வேறொரு சந்தர்ப்பத்திலும் உணர முடிந்தது. இதுவும் க.பொ.த (சா) தரத்தில்தான். அப்போ இத்தரத்தில் கற்றுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மாணவருக்குப் பத்திரிசினார் கல்லூரியில் கிறிஸ்தவம் கற்பிக்கப்பட்டது. இந்து சமயத்தவருக்குப் பொருளாதாரம் படிப்பித்தனர். இதுவே இக் கல்லூரியின் பொருளாதார பாடத்தின் தொடக்கமாக அமைந்திருந்தது. கற்பித்தவர் துரைசிங்கம் எனப் பாலன் மாணவர்கள் 'குழந்தீ' எனவும் பட்டப் பெயர் வைத்திருந்தனர். ஜயம் பெருமாள் கோனார் என்பவரது 'பொருளாதாரம்' என்ற நால் பாடநூலாக இருந்தது. பாடத்தை மாணவர்கள் உரத்து வாசிக்க துரைசிங்கம் மாஸ்டர் விரிவாக விளங்கப்படுத்துவார். அத்தோடு குறிப்புகளும் சுற்றி மொளிற நேர்ஸ் கொப்பியில் பதியக் கொல்வார். பாலன் இவைகளைக் கிரமமாக எழுதிக் கொள்வான். மாதப் பரீட்சைக்கு ஒரு சொல் விடாது பாடமாக்கி அதிக புள்ளிகளைப் பெறுவான். இதனால் துரைசிங்கம் மாஸ்ட

ரின் தலை மாணாக்கனான். இதில் பொறாமை கொண்ட ஏனைய மாணவர்கள் பாலனை குழந்தீயினர் பந்தம்' எனப் பரிசீப்பதுண்டு. பொதுப் பரீட்சை வந்த போதே மனனம் செய்ததால் ஏற்பட்ட கேட்டை அறிய முடிந்தது. கேள்விகள் பொதுவானதாக இருந்தன. நேரடியாக இல்லை. இன்றைய சில புதுக் கவிஞர்களுது புதுக் கவிதை போல.... பாலனுக்கு உரிய முறையில் சிந்தித்து பதில் எழுத முடியாது போயிற்று. இதனால் அவனுக்கு வழக்கமான உச்சப் புள்ளிகள் கிடைக்கவில்லை. துரைசிங்கம் மாஸ்டருக்கும் ஏமாற்றமாக இருந்தது. ஏழாம் வகுப்பில் பாலனுக்கு ஆங்கிலம் கற்பித்த வெறுயில், இன்று இத்தேசத்தில் காணாமல் போய்விட்டபறங்கி இன்றைத்தச் சேர்ந்தவர். அக்காலத்தில் சின்னக் கடைச் சுற்று வட்டத்தைப் பறங்கி இன்றைத்தச் சேர்ந்த- ஒல்லாந்தர், ஆங்கில எச்சங்கள்- கஞ்சிக்குள் பயறு மாதிரி தமிழ்ரோடு சேர்ந்து வசித்து வந்தனர். பான்ட் வாத்தியக் கருவியை அப்போ 'தம்போறு' மேளமெனப் பாலன் பகுதியினர் அழைப்பர். பெரும்பாலும் இது மரண வீடுகளில் வாசிப்பதுண்டு. பெரிதான, சின்னனான மேளங்களும் ஊதுகுழலும் இக்குழலில் இசைக்கப்படும். இப்பொழுது இவைகள் பாடசாலைகளில் நிரந்தரமாகி விட்டன. பாண்ட் வாசிப்பதைப் பெறும்பாலும் தமது ஜீவனோபாயத் தொழிலாளர் பறங்கியினர் கொண்டிருந்தனர். அவர்களற்ற நிலையில் இப்போ இத்தொழிலில் யாழிப்பாணத்தில் தமிழரால் செய்யப்படுகிறது.

பறங்கி இன்றைத்தவர்கள் ஆசிரியத்

தொழிலையும் செய்தனர். பத்திரிகியார் கல்லூரியிலும் கற்பித்தனர். பெரும்பாலும் ஆங்கிலப் பாடத்தையே கற்பித்தனர். அல்வைனஸ், மிஸ். அல்வைனஸ், ஹெயில், பத்தலோமியஸ் ஆகியோர் ஆசிரியர்களாகப் பணி செய்தனர். கற்பித்தலோடு பத்தலோமியஸ் சாரணர் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றினார். அல்வைனஸ், மிஸ் அல்வைனஸின் தந்தையார். இவருக்கு மக்சி, மொஹாய்ஸ் என்ற புதல்வர்களும் இருந்தனர். இருவரும் பத்திரிகியார்கள்லூரியில் பாலனின் சமகால மாணவர்கள். மக்சி நரிக் குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்ததாகப் பாலன் கேள்விப்பட்டதுண்டு. ஆறாம் வகுப்பில் மிஸ் அல்வைனஸ் பாலனின் ஆங்கில ஆசிரியை, NEW FOREST READERS ஆங்கிலப் பாடநாலை வாசிப்பதுக்கு பாலனையும் எழுப்பி விடுவார். தந்தையார் அல்வைனஸ் கறுப்பு நிற்மெனி லும் அவரது பிள்ளைகள் மூவரும் பொன்றிருமெனியர். கட்டைக் கவுண் அணிந்து தான் மிஸ் அல்வைனஸ் படிப்பிக்க வருவார். அக்காலத்து நடிகர்களும் பாடகர்களுமான எம்.கே. தியாகராஜ பாகவதர், ரி.ஆர் மகாலிங்கம் ஆகியோர் போல், முடியை வெட்டி அலங்காரம் செய்திருப்பார். தோள்வரை மூடி நீண்டிருக்கும். இன்றைய பாலைடியில் சொல்வதாகில் ‘மொப்’ செய்திருப்பார். இவர்கள் அன்று டேவிட் ரோட்டில் தான் வாழ்ந்தனர். இப்போதும் பாலனையே? ஹெயில் மாஸ்டரின் மகளொருவரும் பத்திரிகியார்கள்லூரியில் படித்தார். தந்தையைப் போல் பொன்றிருமெனி. நீலக் கண்! ஹெயில் மாஸ்டர் கருட்டுக் குழிப்பார். மழுத்துத் தமிழ்

இலக்கியத்தின் எல்லைகளை விஸ்தாரப்படுத்திய இலக்கியஞானி எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)க்கும் ஹெயில் மாஸ்டர் ஆங்கிலம் கற்பித்த தற்கான பதிவுகளும் உண்டு.

NEW METHOD STORY READERS ஆங்கில பாடநாலில் அம்பலத்தார் ஒரு பாடத்தை வாசிக்கக் கொல்வார். விசாலமான அந்த மண்டபத்தில் நண்பனோடு இருந்தபடி, கடல் காற்று மேலை வரும்பீட்டு செல்லப்பாலன் தங்கு தடையின்றிப் பாடத்தை வாசிப்பான். அது அவனுக்குக் கைவந்தகலைதானே! அம்பலத்தார் கேட்டுக் கொண்டிருப்பதாகப் பாவனை பண்ணுகிறாரோ என்னவோ தனது வாசிப்பை அவர்கேட்டுக் கொண்டிருப்பதாகவே நினைத்து அவன் வாசிப்பான்.

இவ்வேளைகளில் அம்பலத்தாரின் மனைவி கையிலொரு பார்சலுடனும் சோடாப் போத்தல் பாலுடனும் வருவார். பாகலைப் பிரித்து அம்பலத்தார், பாலனுக்கும் நண்பனுக்கும் குடுத்துத் தானும் உண்டு பாலைக் குடிப்பார்.

இதை வாசிப்போரும் கேட்போரும் ‘இந்த நரகத்தை யெல்லாம் இவரேன் எழுதுவான்’ எனப் பாலனை விழிக்கக் கூடும்! ஆபிரகாம் விங்கன், ஜோசப் ஸ்ரவின், அப்துல்கலாம் போன்ற வாழ்வின் அதிஉண்ணத் தீவையைச் சுகித்தவர்கள்தானேன் இவைகளைச் சொல்ல வேண்டும். மற்றவர்கள் கேட்க வேண்டுமென விசென்படவும் கூடும். பாலனும் ஒரு மானுடத்துக்கு ஏற்பட்ட இந்த விசித்திரங்களை ஏன் சொல்வான் எனத் தயங்கிக் கொண்டுதான் இருந்தான்! மத்தியதர வாழ்க்கைக்கும் வறுமைக் கோட்டு வாழ்வுக்கும் இடையில்

நின்று அல்லாதிக் கொண்டிருப்பவன். இந்த அடையாளத்தில் இவனது சொல்லுக்குப் பெறுமதி உண்டா? இதை பாலன் திருப்பித் திருப்பிச் சிந்தித்ததுண்டு. இந்த விசித்திரங்கள் படிப் பினையாகுமா?

‘வரலாறு என்பது ஆண்டகைகளின் இறந்த காலங்களை எழுதி வாசிப்பது ல்லை. அன்றாடம் காய்ச்சிகளின் ஓவுலோரு நிகழ்வும் வரலாறுதான்’ ஒரு பெரிய வரின் இந்த வைரவிகளே பாலனை அவனது விசித்திருப்பாடுகளை எழுதி வெளிப்படுத்த ஊக்கியானது. அவைகள் மாநுடத்தைப் புடமிடுமென்றால் பேரானந்தம் கொள்வான்.

சிலவேளைகளில் ‘நாக்கு வரண்டு போச்சு. தண்ணி குடிக்க வேண்டும்’ எனக் கொல்லிக் குட்டி வாத்தியார் அம்பலத்தாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, நண்பனோடு பாலன் நண்பன் வீட்டுக்குச் செல்வதுண்டு. அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். இருவரும் சேர்ந்து பலவித வினையாட்டுக்களில் இன்பம் காண்பதுமுண்டு. பின்னர் மடத்துக்குத் திரும்பி விடுவார். பத்தரும், அம்பலத்தாரும் குறாவிக் கொண்டிருப்பர். சிறிது நேரம் வாசித்து விட்டு பாலனும் நண்பனும் புறப்பட்டுவிடுவார். இப்படியாக நாடகள் கழிந்து கொண்டிருந்த வேளையில் ஒருநாள்....

‘என்ன பத்தர் வெட்டின கிடங்கெலலாம் சும்மா கிடக்கு...? ஒரு குழந்தையைக் கூடக் காணனே...?’ உரத்தொரு கொட்டாவியை விட்டு அம்பலத்தார் பத்தர் முகத் தைப் பார்த்தார்.

“பத்து நாளாப் போச்சு..... ஆசுபத்திரியில் இருந்து தான் வருகுதுகள்..... வெளி

யில் இருந்து ஒரு குழந்தை கூட இல்லையே....” கடலைப் பாரத்தபடி பத்தர் கொள்ளார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனுடைய அயல் பெண்கள் எத்தனையோ பேர் ஒரு குழந்தைக்காக ஆலமரத்தை சுற்றித்திரிகின்றனர். குழந்தைக்காக மதிப் பிச்சை எடுத்துக் கொண்டு வீடு வீடாக அவைகளின்றனர். அப்பிடி இருக்க வாழ்ந்து கடைக்கூற்றில் நிற்கும் இவர்கள் ஏன் குழந்தை சாக வேண்டுமெனக் கலங்குகின்றனர். இவர்கள் பேய்களா, பிசாக்களா? எனப் பிஞ்சுகளுக்காகக் கசிந்துருகினான். கொந்தளித்தான். வீட்டில் கேட்ட விடய மொன்று அவனது ஆழ் மனதிலிருந்து பொங்கியது.

கடவுள் சொன்னாராம். பறை மேளம் அடிப்பவனுக்கு, ‘பழமுதிர்’ எனப் பறைத்தட்டிச் சொல்லும்படி. ஆனால் அவனோ; “பூ உதிர், பிஞ்சுதிர், பழமுதிர்” எனக் கொல்லிப் பறை கொட்டினானாம். எனவே தான் மரணம் சகல பருவத்தினரையும் பதும் பார்ப்பதாகக் கேட்ட அந்த விடயம் பாலனுக்குத் தெளிவை ஏற்படுத்தியது. பிழை எங்கென்பதைக் கண்டு கொண்டான்! இது இன்னொரு, வாழ வேண்டுமென்ற மாநுடத்தின் வயிற்றை நிரப்புவதுக்கான பிழைப்பு என மனமாறினான்.

பத்தர், அம்பலத்தாருக்கு ‘ஜடியா’ ஒன்றைக் கொடுத்தார்.

“நான் வெட்டின கிடங்குக்கு ஒண்டையும் காணன்.... உவன் பாலன்ற ராசி எப்படியென்டு பாப்பமே....?”

“ம...” அம்பலத்தார் திரும்பிப் பால

எனப் பார்த்தார். சொன்னுக்குள் சிரித்துக் கொண்டார்.

“இவன் லக்கானவன் என்டதால் தான் பற்றிக்கில் படிக்கிறான்..... இவனுக்குக் கைராசி இருக்கும்....” மனம் அம்பலத்தாரை ஏவியது. கேட்க நாக்குத் துடித்தது. பாலன் முழுசிக் கொண்டு புத்தகத்தைப் படிப்பது போல் பாவனை செய்தான்.

“என்ன பாலு! பத்தர் உன்னைக் கிடங்கு வெட்டட்டாம்....” நோக்காடில்லா மல் பிரசவத்தை ஏற்படுத்த முயன்றார், அம்பலத்தார். வாத்தியார் கேட்கும் போது, மறுக்க முடியுமா? மண்வெட்டியைத் தூக்குக் கொண்டு போய், நிலத்து நீர் வரும் வரை மூன்றிடக் கிடங்கொன்றை நெற்றி வியர்வை சிற்றிப் பாலன் வெட்டிக் கொடுத்தான். மண்ணோடு எலும்புகளும் வந்தன.

கொஞ்ச நாட்களின் பின் அம்பலத்தார் பாலனின் அப்புவிடம் முறைப்பாடொன்றைக் கொடுத்தார். “WAS” என்ற ஆங்கிலச் சொல்லை, பாலன் “வோஸ்” என உச்சரிப்பதே அந்தமுறைப்பாடு. “வாஸ்” என்ற உச்சரிப்பே சரியெனக் சொன்னாராம். “பறங்கியிடப்ப படிப்பதால் தான் இப்படி உச்சரிக்கிறான்” எனக் கொடுவிட்டது! அவனென்னதான் செய்வான். அக்காலத்தில் அவன் ரேஷியோவில் ஆங்கிலச் செய்தியைக் கேட்டிருக்கமாட்டான். அவன் உத்தியோகத்தின் பின்னரே அவன் வீட்டுக்கு ரேஷியோ வந்தது. முன் வீட்டு ரேஷியோவில் தமிழ்ச் செய்தியைத் தான் அவன் ஒழுங்கைக்குள் நின்று கேட்பதுண்டு. அவர்களுக்கு ஆங்கிலச் செய்தி

ஒலிபரப்பப்படுவதே தெரியாது. அத்தோடு அவனது சுற்றாடலில் யாருக்குத்தான் ஆங்கிலம் பேசவரும்? ‘ஏபிசீடி என் கிழவன்ற தாமி’ என அவர் கள் ஆங்கிலத்தைக் கிண்டல் பண்ணுவதைக் கேட்டிருக்கிறான். எனவே, ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஆங்கில உச்சரிப்புகளையே உச்சரித்தான்.

அம்பலத்தாரின் ஆங்கில ரியூசன் பாலனுக்கு சவுத்தடித்துவிட்டது. நண்பனும் நின்று விட்டான். பாலனும் நிறுத்திக் கொண்டான். அப்புவும் கட்டாயப்படுத்தவில்லை. ஆசிரியர்களது கற்பித்த லோடு, பாலனின் சுய தேடலும் முயற்சியும் அவன் சிறிதளவாவது ஆங்கிலப் புலமையைப் பெறக் கை கொடுத்தது. க.பொ.த (சா) தரத்தில் ARTHUR CONAN DOYLE படைத்த WHITE COMPANY என்ற பாட நூலை கல்லூரி நிருவாகம் தேர்ந்திருந்தது. இதை விளங்கிக் கொள்ள அனைத்து மாணவர்களுக்கும் கட்டமாக இருந்தது. மாணவர்களை இந்நிலைக்குத் தள்ளியதில் நாட்டில் துளிர் விட்டுக் கொண்டிருந்த பறக்காரணியொன்றும் காரணமாக நந்திபோல் நின்றது. இந்த ஜம்பதுகளின் பிற்காற்றில் தான் ஈழத்தில் தமிழ் எழுச்சி சூல் கொள்ளத் தொடங்கியது. அரசியல் அரங்கில் தமிழருக்கக் கட்சி முகம் காட்டத் தொடங்கியது. அதுவரை தமிழ் பிரதேசங்களைத் தன் பிடிக்குள் வைத்திருந்த தமிழ் காங்கிரஸ் மதிப்பிறக்கத்தைப் பெற்றது. தமிழ் இல்லங்தோறும் ஊற்றெடுத்த இத் தமிழுணர்வு மாணவர்களிடத்திலும் செல்வாக்கைப் படர்த்தியது. ஆங்கில உடையில் பத்திரிகீயார் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வேட்டி நஷ்டன்னோடு வரத் தொட

ங்கினார். நிர்வாகமும் எக்கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆங்கிலமோகமும் சுருங்கத் தொடங்கியது!

WHITE COMPANY பாடநூலைக் கிரகிக்க மாணவர்கள் எதிர்கொண்ட அவலங்களை மனங்கொண்ட நிர்வாகம் அதற்குப் பதில்லாக R.L.STEPHENSON எழுதிய TREASURE ISLAND என்ற நூலைத் தேர்ந்தது. பக்க அளவில் WHITE COMPANY இல்லமுன்றாக வகுத்து ஒரு பங்காகவும் இருந்தது. மொழி நடை இறுக்கமற்றதாக இருந்தது. படித்து விளங்குவதுக்கான மாணவரது சிரமங்களைக் குறைத்தது.

இந்த ஆங்கிலப் பாடநூலைக் கற்று விளங்கிக் கொள்ளப் பாலனுக்கு இன்னுமொரு வசதியும் கணிந்திருந்தது. இக்காலத்தில் யாழ்ப்பாணம் தேவன் மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தார். நாவைலையும் படைத்து வெளியிட்டார். ‘கேட்டதும் நடந்ததும்’ என்ற நாவைலைப் படைத்தவரை ஞாபகம்! பாலன் இந்நாவை பத்திரிகீயார் கல்லூரி விசாலமான நாலகத்திலிருந்து இரவலெடுத்துப் படித்திருக்கிறான். தேவன் விளையாட்டுப் போட்டிகளில் அறிவிப்பாளராகவும் பணியாற்றுவதுண்டு. அக்காலத்தில் மிகப் பிரபல எழுத்தாளராகவிருந்த ஆணந்த விகிடன் தேவனுக்கும் இவருக்குமிடையில் ஒரு சிறுபிரச்சினை எழுந்தது. ‘தேவன்’ எனத்தனது படைப்புகளில் ஆணந்த விகிடன் தேவன் தன்னை அறிமுகப்படுத்தி வந்தார். நமது ஈழத்துக் கேவனும் அதே பெயரில் தன்னை அறிமுகப்படுத்தினார். இது வாசகருக்குப் பிரச்சினையை ஏற்படுத்துமென ஆணந்தவிகிடன் தேவன் கட்டிக்காட்டி, ஈழத்துக் கேவனை வேறு பெயரில்

எழுதும்படி கோரினார். தனக்கு முத்தவற்றுக்கொரிக்கையை ஏற்றே நாகரிகமாக ஈழத்தேவன் தனது இலக்கியத் திற்கான பெயரை ‘யாழ்ப்பாணம் தேவன்’ என மாற்றிக் கொண்டார். அக்காலத்திலிருந்த வட இலங்கை ஒரே தேசியத்தை ஏற்காகத்தை இது காட்டவில்லையா? இது தீர்க்க தரிசனமானதென்பதை இது வரை நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் புகட்டவில்லையா? தேவன் ஈழத்துக் கேவன் ஆகியிருக்கலாமே!

இந்த யாழ்ப்பாணம் தேவன் TREASURE ISLAND என்ற நூலை ‘புதையல் தீவு’ எனத்தமிழில் மொழி பெயர்ந்திருந்தார். இது அக்காலத்தில் மாணவருக்கு மட்டுமேன்றி ஆங்கில ஆசிரியர்களுக்கும் பேருதவியாக இருந்தது. இன்றைய ஈழத்துக் கில் கவிஞருகளைப் போல் அக்காலத்திலிரும் சில கவிஞருகள் போல் அக்காலத்திலேயும் சில கவிஞர்கள் பிறமொழிக் கவிதைகளைத் தமிழாக்கிப் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கின்றனர். ஈழத்தின் முத்த கவிஞரான திமிலைத் துமிலன் இப்படி மொழி பெயர்த்துப் பத்திரிகையில் வெளியிட்டகவிதைகள் சிலவற்றில் சேக்ட்டிபியரின் ‘SEVEN AGES OF MAN’ என்ற கவிதையும் மொன்று. இக் கவிதை பாலனின் ஆங்கில எழுத்தாளராகவிருந்து ஆணந்த விகிடன் தேவனுக்கும் இவருக்குமிடையில் ஒரு சிறுபிரச்சினை எழுந்தது. ‘தேவன்’ எனத்தனது படைப்புகளில் ஆணந்த விகிடன் தேவன் தன்னை அறிமுகப்படுத்தி வந்தார். நமது ஈழத்துக் கேவனும் அதே பெயரில் தன்னை அறிமுகப்படுத்தினார். இது வாசகருக்குப் பிரச்சினையை ஏற்படுத்துமென ஆணந்தவிகிடன் தேவன் கட்டிக்காட்டி, ஈழத்துக் கேவனை வேறு பெயரில் இப்படியாகப் பாலன் ஆங்கி

லத்தில் புலமை கொண்டதைக் கண்டு அப்புவும் மகிழ்ந்தார்.

பாலன் உத்தியோகமான பின்னரும் அவனைக் கண்டால் அம்பலத்தார், “இவன் பாலனுக்கு நான் இங்கிலீஸ் படிப்பிச்சனான்!” எனப் பெருமையாகக் கூறுவதுண்டு.

‘எங்கட சனம் இவையிட்ட இப்படித் தான் ஏமாற்று கொண்டிருக்கு!’ என இதைக் கேட்கும் பாலன் தனக்குள் நினை த்துக் கொள்வான்.

மல்லிகை தீண்டுச் சந்தாதாரராகச்

செருபவுர்க்கள் கவனத்திற்கு....

ஆண்டுச் சந்தா 600/-
தனிப்பிரதி 40/-
ஆண்டு மலர் 200/-



ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வங்கித் தொடர்புகளுக்கு:

Dominic Jeeva 072010004231,- Hatton National Bank. Sea Street,
Colombo - 11.

காசோலை அனுப்புவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்புவோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominic Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறொதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. காசுக்கட்டளை அனுப்புவர்கள் Dominic Jeeva. Kotahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்புவும்.

தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையறைப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

201/4, ஸ்ரீ கந்திரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721

ஓர் அன்றாடப் காய்ச்சியின் இளைமக்காலச் சில நிகழ்வுகள் இதுவரை சொல் லப்பட்டன. இது சிலருக்கு விசித்திரமான தாக இருக்கலாம்! மானுட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளும் அனைவருக்கும் தெரிவதல்ல. அவைகள் அம்பலத்துக்கு வரும்போது தான் சிந்திக்கக் கூடியவன் தன்னைப் புடமிட்டுக் கொள்கிறான். எனவே அந்த அறிஞர் ‘அன்றாடம் காய்ச்சி களின் ஒவ்வொரு நிகழ்வும் வரலாறுதான்’ எனப் பாலன் போன்றோரின் வரலாற்றை மேன்நிலைப்படுத்தினாரோ!

பேர் வேண்டேன்!

கம்பவார்த் தி. ஜெயராஜ்

உலகத்தோடு முரண்படுவனை, அறிவில்லாதவன் என்கிறார் வள்ளுவர். எனக்கு அவருடனேயே முரண்பாடு! அவர் எதை நினைத்துச் சொன்னாரோ? தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் ஒன்று தெரியும். உலகம் நினைப்பதல்லாம் சரியல்ல. உலகத்தோடு முரண்படாமல் வாழுவும் முடியாது. இது என் வாழ்க்கை அனுபவம். ‘ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, இப்ப வள்ளுவரையே கடிக்க வந்திட்டார்.’ உங்கள் முறைப்புக்கான அற்தம் தெரிகிறது. என்ன செய்ய? என் தலைவிதி. மற்றவர்களைப் போல, உங்களைச் சந்தோஷப்படுத்தும் விடயங்களை, எனக்குப் பொய்யாய் எழுதத் தெரியவில்லை. மனதில் பட்டவற்றை அப்படியே உழரிக்கொட்டி, உங்களிடம் திட்டு வாங்குவதே என் வேலையாகி விட்டது. ‘அடுத்த சண்டைக்கு ஆயத்துப்படுத்துகிறார் போல.’ உங்கள் என்னைம் புரிகிறது. அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. நான் சண்டைக்காரன்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்தக் கட்டுரை சண்டைக்காகவல்ல. உங்கள் நன்மை கருதி என் அனுபவத்தினைப் பகிர்ந்துகொள்வதே, இக் கட்டுரையின் நோக்கம். விரும்பினால் படியுங்கள்!



‘அதென்ன உலகத்தோடு முரண்பாடு’ என்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள்.

காச வேண்டும்! படிப்பு வேண்டும்! அழகு வேண்டும்!

கூப்படி எல்லா 'வேண்டுமங்களிலும்,

ஒரு வேளை அனைவரும் ஒன்றுப்பாமல் இருக்கலாம்.

ஆணால் பேர், புகழ் வேண்டும் என்பதில்,

உலகத்தில் எவருக்கேனும் மாறுபாடு இருக்குமா?

சத்தியமாய் இருப்பதாய்த் தெரியவில்லை.

எல்லோரும் பேருக்கும், புகழுக்குமாய்ப் பறந்து திரிகிறார்கள்.

ஆணால் என் மனமோ பேரும், புகழும் வேண்டாம் என்கிறது.

நீங்கள், என்னைப் 'பைத்தியக்காரன்' என்று சொன்னாலும் சொல்லுங்கள்.

எனக்கு அந்த விடயத்தில் உலகத்தோடு வேறுபாடு இருக்கவே செய்கிறது.

பேர் வேண்டும் என்பதற்காய்,

உண்மையைப் பொய் என்றும்,

பொய்யை உண்மை என்றும்,

கெட்டிக்காரனை மடையன் என்றும்,

மடையனைக் கெட்டிக்காரன் என்றும்,

நல்லவனைக் கெட்டவன் என்றும்,

கெட்டவனை நல்லவன் என்றும் சொல்லி.

பல படித்த மனிதர்கள் படும் பாட்டைப் பார்த்த பிறகும்,

தெளிவாய், உறுதியாய்ச் சொல்லுகிறேன்.

பேர் வேண்டும் என்பதிலே,

சத்தியமாய் எனக்குப் பெரிய முரண்பாடு இருக்கிறது.



'இவர் ஏதோ கொஞ்சம் பேராடுத்திட்டு "லைவலுக்குக்" கதைக்கிறார்.'

என்னைக் குறை சொல்வதே உங்களுக்கு வேலையாய்ப் போய்விட்டது.

"லைவலாவது!", மன்னாவது!

பேராடுக்கப்போய் நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.

இப்படியே நீட்டி என்ன பிரயோசனம்?

என் அனுபவங்களைச் சொல்கிறேன்.

பிறகு நீங்களே சொல்லுங்கள்,

பேர் வேண்டுமா? வேண்டாமா? என்று



ஒரு மனிதன் வாழ அடிப்படையாய் என்ன தேவை?

ஊன், உடை, உறக்கம் இவைதானே!

இதற்குப் பிறகுதானே நீங்கள் விரும்பும் பேரும், புகழும்.

நீங்கள் விரும்புகிற பேர் மட்டும் கிடைத்துவிட்டால்,

மேற்கொண்ண அடிப்படைச் சுகங்களே போய்விடும்.

உங்களுக்கு அது தெரியுமா?

'மற்றவர்கள் பேர் எடுத்து விடக்கவாது என்பதற்காய்,

வஞ்சலனயாய்க் கதைக்கிறான்'

நீங்கள் நினைப்பது புரிகிறது.

பேர் எடுத்ததால் நான் அடிப்படைச் சுகங்களை இழந்த கதையை, ஓவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.

அதைக் கேட்டுவிட்டுப் பிறகு நீங்கள் எப்படியும் நினையுங்கள்.



கம்பன்கழகத்திற்கு உதவி செய்கின்ற,

ஒரு பெரிய கோஸ்வரர் வீட்டுக் கல்யாணம்.

"பைவல் ஸ்டார் ஹோட்டலின்" அது நடந்தது.

ஹாலிவுள்ள பிரமுகர்கள் அத்தனைபேரும் ஆஜராகியிருந்தனர்.

எனக்கு முன் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மாப்பிள்ளை தாலி கட்டியவுடன்,

தம்பதியரை ஆசீர்வதிக்க மேடைக்கு முதலில் அழைக்கப்பட்டேன்.

தமிழ்மூல் கொண்ட ஆர்வத்தால்,

மாப்பிள்ளையின் தந்தை தந்த மரியாதை அது.

மனத்துள் ஆணவ மாடு திமில் அசைத்துச் சிலிர்த்தது.

என்னைப் பிடிக்காத பலர் கண்களில் பொறாமைத் தீ.

'சாயியார் வேஷம் போட்டுக்கொண்டு,

எல்லாத்திலும் முன்னுக்கு இடம் பிடிச்சிடுறார்'

பின் வரிசையில் யாரோ சூ சூத்தது காதில் விழுந்தது.

நான் எடுத்த பேரால் எனக்கும் பிடிப்பாத பெருமைதான்.

'பேர் வேண்டாமென்டு சொல்லத் தொடங்கிட்டு,

இப்ப தன்ற புகழ் பாடுறான்.'

உங்கள் எண்ணம் புரிகிறது.

நீங்கள் வேறு!

என் கஷ்டம் தெரியாமல் கோபிக்கிறீர்கள்.

நான் சொல்ல வந்த விடயம் இனித்தான் வரப்போகிறது.



கல்யாணம் முழுந்து விருந்தினர்களைச் சாப்பிட அழைத்தார்கள்.

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்” சாப்பாடு.

கேட்கவும் வேண்டுமா?

அறுசெவகளையும் அள்ளிக் கொட்டியிருந்தார்கள்.

அழகழகாய் உணவுகள் படைக்கப்பட்டிருந்தன.

வயிற்றைப் பார்த்துக் கண்கள் பொறாமைப்பட்டன.

கல்யாண அவசரத்தில் காலைச் சாப்பாட்டை மறந்ததில் பசி ஒருபறம்.

தானே சமைத்துத் தானே உண்ணும் பிரமச்சாரிக்கு.

இப்படியாரு விருந்து கிடைத்தால்....

கம்பில் விழக் காய்ந்த மாடு தயாரானது.



‘ஐயா! நீங்கள் முன்னுக்கு வாங்கோ’

‘கியூ’வில் பின்னுக்கு நின்ற என்னை, ஒருவர் முன்னுக்கு அழைத்தார்.

‘இந்தாங்கோ “பிளேர்” - இது இன்னொருவர் உபசாரம்.

நின்றவர்கள் மரியாதையாய் வழி விட முன்னுக்கு நகர்ந்தேன்.

சீக்கிரம் வா! என்று அழைத்தது அந்த இனிய பூந்திலட்டு.

எனக்குப் பிடித்த பலகாரம்.

கஜி, முந்திரியைத் தாண்டி,

அங்கங்கு கஷ்டப்பட்டு முகம் நீடியது பூந்தி.

“ஹோட்டலில்” எட்டுக்கும் “ஸ்டார்” கொடுப்பார்களோ?

ஆர்வத்தோடு எடுக்கக் கை நீட்டினேன்.

‘பொறுங்கோ! பொறுங்கோ! உங்களுக்கு “டயபற்றிள்” எல்லோ,

உதுகள் நீங்கள் தொடக்கப்பாது.

போனமாசம் தான் கோண்டாவில் சுப்பிரமணியத்தாருக்குக் கால் கழட்டினவங்கள்.

நீங்கள் எங்கட தமிழினர் சொத்து, அதை விட்டிட்டு மற்றதுகளை எடுங்கோ’

என்னைப் பயமுறுத்திப் பாசம் காட்டிய அந்தப் பரம வைரியைப் பார்த்து,

அசடு வழியச் சிறித்தபடி,

‘ஓம் ஓம் நீங்கள் சொல்லுறது சரிதான்’ என்று சொல்லிவிட்டு,

வயிற்றைரிச்சலுடன் என் காதல் லட்டை விட்டு அப்பறம் நகர்ந்தேன்.



அடுத்த தட்டில்,

அழகான “கட்டெல்ட்”கேள் பொன்னுருண்டைகளாய் பொலிந்து கிடிந்தன.

ஒன்றுக்கு இரண்டாய் எடுக்கலாமெனக் கையை நீட்ட

அதே பாவி இடை மறித்தார்.

‘ஐயோ அது முழுவதும் உருளைக்கிழாங்கு,

“டயபற்றிலோ” க்கு அது நஞ்செல்லே. அதையும் விடுங்கோ’

ஆத்திரம் தலைக்கேற பொய்யாயச் சிரித்துபடி அடுத்த தட்டிற்கு நகர்ந்தேன்.

எதற்கும் சோற்றை முதலில் எடுப்போம் என நினைந்து,

முத்தாய் மலர்ந்து கிடந்த சம்பாச் சோற்றில் கரண்டியை வைத்த நேரம்,

‘ஐயா, நீங்கள் இங்க வாங்கோ, புழங்கல் அரிசிச் சோறு இங்க கிடக்கு’

நான் கேட்காமலேயே என் தட்டில் அதை அள்ளி வைத்தார் இரண்டாம் எதிரி.

ஜல்வர்யாராயை முந்தி விந்த ஆபிரிக்க அழகி போல்,

அந்தக் கறுத்தச் சோறு என்னை முறைத்துப் பார்த்தது.

சோற்றுத் தட்டை அவர் தலையில் கவிழ்த்தால் என்ன?

வந்த கோபத்தை, எடுத்து வைத்திருந்த பேர் தடுத்தது.

சகித்துக்கொண்டு அப்பறம் நகர்ந்தேன்.

அடுத்துப் பருப்புக் கறி. இதை எவன் தடுப்பானோ? என்று,

பயிற்று கொண்டே கை வைத்தேன்.

நல்ல காலம், எவரும் தடுக்கவில்லை.

பக்கத்திலேயே உருக்கிய நெய் - ஆசையாய் ஒரு கரண்டி அள்ளி,

‘ஐயோ! இது முழுக்கக் “கொலஸ்ரோல்” உங்களுக்கு வேண்டாம்’

மூன்றாம் எதிரி குறக்கிட்டார்.

எனக்குக் “கொலஸ்ரோல்” இல்லை - சமாளிக்கப் பார்த்தேன்.

‘இல்லாட்டி என்ன ஜம்பது வயதாயிட்டுதல்லோ? இனி எப்பவும் வரலாம்,

பிறவியில் இதைத் தொடையதுங்கோ’ - பலரும் என்னையே பார்த்ததால்,

மன நாக்குக்குச் சூடு வைத்து அப்பறம் நகர்ந்தேன்.

கத்திரிக்காய் பொரிச்ச கறி - ‘ஒது என்னையுடும்’

பயிற்றங்காய் - ‘பொல்லாது வாய்வு’

வெண்டிக்காய் - ‘வெறும் பித்தும்’

பன்னீர்க்கறி - ‘சுரியான கொழுப்பு’

இப்படியே ஜந்தாம், ஆறாம், மூாம் எதிரிகள்,

என் ஆசையில் மன்னைப் போட,

“கியூ”வில் நின்றிருந்த ஒரு கிழவி என்னைப் பரிதாபமாய்ப் பார்த்து,

‘தம்பி! இதுதான் உங்களுக்கு நல்லது’ என்று சொல்லியபடி

தண்ணியையக் கிடந்த இரசத்தால் எனது “பிளேர்” நிரப்பினார்.

“ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்”

பருப்பும், இரசமும் தினர் பாவியாய் வெளி வந்தேன்.

வாசவில் நெய்யும், தேனும் பளபளக்கப் பால்ப் பாயாசம்.

அதனால் கஜைவும், முந்திரிவைத்தலும்,

கடற்கரை வெள்ளைக்காரராய்க் கவிழ்ந்து கிட்டதன்.

ஆடுகை, தலைவரை ஏறினாலும்,
இதையும் யாரோ ஒரு எதிரி தடுக்கத்தானே போகிறான் என்று.
நகர முணைந்தேன்.
இருச்சியம். “ஒரு நாளைக்குத்தானே, ஒரு “ரம்ளைரை”க் குடியுங்கோ!”
வாய் வரையும் கொண்டு வந்து நீட்டினார் ஒரு நண்பர்.
அவரின் எழு சுந்ததியையும் மனதுள் வாழ்த்தியபடி.
வாய் முழுதும் நீரூறு “ரம்ளைரை” வாய்வரை கொண்டுவந்து விட்டேன்.
நஞ்சள்ட சிவனின் கழுத்தை உடை பிடித்தது போல,
என் கையை ஒரு கை இறுகப் பிடித்தது.
எங்கிருந்து மோப்பம் பிடித்து வந்தானோ தெரியவில்லை,
அதே முதலாம் எதிரி!
என் பாயாசத் “ரம்ளைரைப்” பறித்தோடல்லாமல்,
'என்ன, அவரைக் கொல்லவோ பார்க்கிற்' தந்தவரிலும் பாய்ந்தான்.
அவ்வளவு பெரிய கல்யாண வீட்டில் அத்தனை ஆயிரம் பேருக்குள்ளே,
என்னையே சுற்றிச் சுற்றிப் பத்தியம் பார்த்த,
அந்தப் புண்ணியவானுக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு,
மனதுள் திட்டியபடி வெளியில் வந்தேன்.
வாகனத்தில் என்னை ஏற்ற வந்த பாலேந்திரா,
'எப்படி “கிடைவு ஸ்டார் ஹோட்டல்” சாப்பாடு?'
விசாரிக்க,
நான் முறைத்த முறைப்பில் நடுநடுங்கிப் போனார் அவர்.



என் கதையைக் கேட்டு இராங்குவீர்கள் என்று பார்த்தால்,
உங்கள் கண்களில் இருக்கத்திற்கான பாவத்தைக் காணவில்லையே?
'உன்னுடைய உடல் நவத்தில் எத்தனை பேர் அக்கறைப்படுகிறார்கள்.
இது பேரடுத்தால் வந்த பயனில்லையா?'
நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.
ஆரோக்கியம் என்றாலும் நினைவுக்கு வருகிறது.
கடைசிக் “கிளினிக்கில்” டாக்டர் சிவகுமார்,
‘நீங்கள் ஒவ்வொரு நாளும் கட்டாயம் “வண் அவர் வோக்” போகவேணும்’ என்றார்.
அவர் வார்த்தையை வேதமாகக் கொண்டு தினமும் நடப்பதென முடிவு செய்தேன்.
கடற்கரை, பக்கத்திலேயே இருந்தது வாய்ப்பாகப்போயிற்று.
நடை பயணம் தொடங்கிய முதல்நாள்.
பத்துடி நடந்திருக்கமாட்டேன்.

கடற்கரைக் காற்றை இரசித்தபடி நடந்த என்னை,
திழென் ஒருவர் இடையெரித்தார்.
'என்ன, “வோக்” போறியல் போல.... மெத்த நல்லது,
ஆனால் நீங்கள் நடக்கிற ஸ்பீட்' காணாது.
இங்க் பாருங்கோ, கால்களை இப்படி அக்டிட வைக்கவேணும்.
கைகளை இப்படி நீல்லாய் வீசி நடக்கவேணும். தலையைக் குனியப்பாது,
நடுவீதியில் நிறுத்தி வைத்து அவர் பயிற்சி வகுப்பு ஆரம்பித்தார்.
ஐந்து, பத்து, பதினெந்து என நிமிடங்கள் ஓடின.
எப்படித் தப்புவதெனத் தக்களிடத்தேன்.
இருபுதாவது நிமிடத்தில் திழெனப் பேச்சை நிறுத்திய அவர்,
'அவ வந்திட்டா, நான் வரப்போறன்' என்று வெளிக்கிட்டார்.
மனைவியின் வருகைக்காகக் காத்திருந்த நேரத்தில்,
எனக்கான ஆலோசனை வகுப்பு நடந்தியிருக்கிறான் பாவி மனுசன்.
தொலைந்து போக்டும் என நினைந்து,
சற்று வேகமாக நடையைத் தொடர்ந்தேன்.



இன்னுமாரு பத்தடி.
'ஐயா, நில்லுங்கோ!'
வீதியின் எதிர்ப்புறத்தில் நடந்துகொண்டிருந்த ஒருவர்,
வாகனம் ஒன்றில் அடிப்பட பார்த்து,
வந்தீர்ந்து ஒடி சிரமப்பட்டு என்னிடம் வந்தார்.
'வலு சந்தோஷம்,
நடக்க வந்திட்டியார், உங்களுக்கும் “டயபற்றில்” போல.'
இம் ஓம் என்று மெல்லச் சமாளித்து விடுபடப் பார்த்தேன்.
'கொஞ்சம் நில்லுங்கோ! அப்ப சாப்பாடேல்லாம் என்ன மாதிரி.
ஒவ்வொரு நாளும் பாவந்காய் சாப்பிடுறன்களே?
காலையில பச்சையாக இடிச்சுக் காராகக் குடியுங்கோ.
அதே மாதிரி குறிஞ்சா கிளையும் குடிக்க வேணும்.
இரவில் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டிட்டுப் படுங்கோ.
அவரது மருத்துவ ஆலோசனைகள் நீண்டன.
'துலைவானே!, நீ எந்த “மெழிக்கல் கொலேஜிலை” பாச்சனீ?'
மனத்துள் எழுந்த கேள்வியை பொய்ச் சிரிப்பால் மறைத்து,
'அப்படியே? அதற்கென்ன செய்யிறன்' என்று,
அவரிடமிருந்து தப்புவதற்காகச் சொன்னேன்.
அவர் கருத்தை நான் ஏற்றதில் அவருக்குப் பெருமை பிடியடவில்லை.

'அது மட்டுமல்ல, இன்னும் கொஞ்சமிருக்கு' என்று,
மேலும் புத்து நியிடத்தை விழுங்கி பின் விடை தந்தார்.
தப்பினேன் சாமி என நினைந்து நடையைத் தொடர்ந்தேன்.



இன்னுமொரு பத்தடி.
'என்ன தனிய நடக்கிறியள்.
நாடு இருக்கிற நிலைமையில நீங்கள் இப்படித் தனிய வரப்பாது,
வெள்ளைவானில எல்லாரையும் பிடிச்சுக்கொண்டெல்லோ போறாங்கள்.
யாறையும் கட்டிக்கொண்டெல்லோ வரவேணும்.'
தேவையில்லாமல் என்னைப் பயமுறுத்தி,
என்னில் அக்கறைபோல் நிறுத்தியவர்,
அந்த தீட்டுவேயே என்னை நிற்க வைத்து,
நாட்டு நிலைமை பற்றிய தனது அலட்டல் ஆய்வை,
அரை மணித்தியாலமாய் எடுத்து விட்டார்.
பிறகு, 'நேரமாச்சு வரப்போறன்,
இண்டைக்கு உங்களால என்ற "வோக்" போச்சது' என்று,
அரியாயத்திற்கு தன்ற அலட்டல் பழியை
என் தலையில் தூக்கிப் போட்டுவிட்டு வெளிக்கிட்டார்.
இப்படியாய் பேரருடுத் தெரும் பயனால்,
ஆரோக்கியத்திற்காகத் தொடங்கிய எனது நடைப் பயணம்,
ஒன்றரை மணித்தியாலத்தில் முப்பது அடி நடந்ததோடு முடிந்துபோனது.
இந்தப் பாவிகளின் அறுவை கேட்டு நடந்து சாகிறதை விட,
வீடிலை இருந்து சாகலாம் என்ற முடிவோடு,
அன்றையோடு நடையை விட்டவன்தான்!



'சுரி, வீடிலை பேசாம் இருக்கவேண்டியதுதானே' என்கிற்களாக்கும்.
அதுவும் செய்து பார்த்துவிட்டேன்.
சொன்னால் நம்பமாட்டர்கள்.
இப்ப என்னுடைய முதல் எதிரி "கிரஹாம்பைல்" தான்.
சும்மா இருக்கமுடியாமல்,
அந்த மனுசன் "ரெவிபோனை"க் கண்டுபிடிக்கப் போய்,
சும்மா இருக்கமுடியாத மனுசர் கொஞ்சப்பேர்,
அதை வைச்சு மற்றவர்களைப் படுத்தும் பாடு பெரும்பாடு.

இருநாள் இரவு,
வேலைகளால் கணளத்துப்போய்,
இய்வெடுக்கலாம் என்று படுத்துக் கண்ணயர்,
"ப்ரிங்" "ப்ரிங்" "ப்ரிங்" "போன்" அடித்தது.
திடுக்கிட்டமும்பிப் போனை எடுத்தால்,
'"ஹலோ".. ஓ.. ஓ.. ஆரது கம்பவாரிதியே,
எப்பிடி சுகமாய் இருக்கிறியளே?'
அந்த இரவு நேரத்தில் என்னைச் சுகம் விசாரிக்கிற மனிதரில் மதிப்பு வர,
களைப்பையும் மறந்து, 'ஓம் ஓம் நீங்கள் எப்படி?' என்றேன்.
'பரவாயில்லைத் தமிகி, நான் இப்ப எடுத்தது என்னவென்டால்....'
பிரச்சினையில்லாட்டி மிஸ்ட்ர் ஈஸ்வரன் "நம்பர்" ஒருக்காத் தரமுடியுமே?"
இரவு பதினெடு மணிக்கு அவர் என்னை நினைத்ததன் இரகசியம் புரிந்தது.
ரெவிபோன் "இரெக்ரியாய்" என்னை வைத்திருக்கும் அந்தப் பாவி மணிசனை,
மனதில் திட்டியபடி நம்பறைக் கொடுத்துத் தொலைத்தேன்.



பிறகு, மெலிதாய்க் கண்ணயர்,
"ப்ரிங்"....."ப்ரிங்" "ப்ரிங்" திரும்பவும் "போன்" அடித்தது.
நித்திரயையைத் தொலைத்து சினத்தோடு நேரத்தைப் பார்த்தால்
இரவு பன்னிரண்டரை மணி.
யார் இந்தச் சாமத்தில்? யாருக்கு என்னவோ.....?
பதைத்துபடி "ரெவிபோனை" எடுத்தால்,
'"ஹலோ" ஜெயராஜ் ஜெயாவோ?' என்ன படுத்திட்டியள் போல்.'
எதிர்க்குரல் நிதானமாய் விசாரித்தது.
'எட விசரா! ராத்திரி பன்றிரண்டு மணிக்குப் படுக்காம்,
நான் என்ன பேயே ஒட்டப்போறன்'
மனம் திட்டியதை வெளிக்காட்டாமல்,
ஓம் ஓம் இப்பதான் படுத்தனான், நீங்கள் யார் பேசுறது? - கேட்டேன்.
'நான் இங்க கண்டாவில இருந்து சுரேஷ் பேசுறன்.
எப்பிடி இருக்கிறியள்? நித்திரயைக் குழப்பிட்டன் போல,
நான் கொஞ்சம் பிந்தி எடுத்திருக்கலாம் தான்.
ஆனால் என்ன? இங்க சாமமாப்போம், அதுதான் இப்ப எடுத்தனாங்கள்.
'துலைவானே! உனர் நித்திரயை "டைமை"க் குழப்பாமல் இருக்க,
என்ற நித்திரயை "டைமை"க் குழப்பிறியே?'
மனதிலுள் மட்டுமே தீட்ட முடிந்தது.
'பரவாயில்லை, சொல்லுங்கோ?' என்றேன்.

'இல்ல, இங்க எங்கட சின்ன மகள் சிரோமி,
பேச்சுப்போட்டிக்கு ஒரு பேச்சு பாடமாக்கினால்.

அது ஜெயராஜ் மாமாவுக்குச் சொல்லிக் காட்டப் போறாவாம்.
ஒருங்காக் கேள்ளங்கோ?

ஸ்விரக்கமில்லாம தன்ற பிள்ளையை அந்தப் பாவி பேசவிட,
என்ற விதியை நொந்தபடி,
அரை நித்தியரையில் அதைக் கேட்கத் தொடங்கினேன்.
'பார்தியார் என்றாரு புலவர் இருந்தார்' என்று தொடங்கிய குழந்தை,
மறந்ததையல்லாம் அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொடுக்க,
ஒரு மாதிரி ஒரு மணிக்குப் பேச்சைச் சொல்லி முடித்தார்.

'ஹலோ' எப்படி எங்கட சிரோமிட "ரமில் ஸ்பீச்"?

இது பிள்ளையின் தாய்.

உன்ற "ஸ்பீச்சே" உதவாது,

பிறகு பிள்ளையிட "ஸ்பீச்"கைக் கேட்கவேணுமே.

வாய்க்குள் வந்த பதிலை அடக்கிக்கொண்டு,

'வலு கெட்டிக்காரியா இருக்கிறா நல்லாப் பேசுறா.'

சம்பிரதாயத்திற்கு நான் சொல்லப்போக,

மீண்டும் பிடித்தது சனி.

'அப்பிடியே! சிரோமி ஜெயராஜ் மாமாவுக்கு.

"வாஸ்ர் இயர் ஸ்பீச்சை"யும் ஒருங்கா சொல்லிக் காட்டுங்கோ?

தாயார் பிரேரிக்க, பிள்ளை உடனே தொடங்கியது.

நான் விடுதலை பெற்றபோது இரவு ஒன்றரை மணி.



என்னையிரியாது கண் மயக்க மீண்டும் தூக்கம்.

"ட்ரிங்" "ட்ரிங்" "ட்ரிங்"

மீண்டும் "போன்" அடித்தது.

"ஹிடெரின்" முகாமிலும் இப்படிக் கொடுமை நடந்திருக்காது.

இப்போது காலை நான்கு மணி.

தூக்கக் கலக்கத்தில் தெரியாமல் போனை எடுத்துவிட்டேன்.

'ஹலோ' ஜெயராஜோ பேசுறது?

எதிரில் பெண்குரல் ஒன்று கேட்டது.

'ஓம் ஓம் நீங்கள்?'

நித்தியை மயக்கத்தில் ஆளைத் தெரியாமல் விசாரித்தேன்.

'என்ன, என்னைத் தெரியேலையே?

'சனியனே! "ரெவிபோனு"க்குளால் முகம் தெரியாது.

நாக்கு நுனிவரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டு,
'சுரியாய் விளங்கேல யாரென்டு சொல்லுங்கோ?' என்றேன்.

'என்ன எங்கள் மறந்திட்டியல் போல'

என் சினம் தெரியாமல் எதிர்க்குரல் விழகாலையில் விளையாடியது.

'சீச்சி அப்படியில்லூ, டக்கெண்டு விளங்கேல,
ஒருங்கா ஆரென்டு சொல்லுங்கோவன்' - சமாளித்தேன்.

'கடைசி வரைக்கும் சொல்லமாட்டன்
நீங்கள் கெட்டிக்காரனெண்டால்,

குரலை வைக்கக் கண்டுபிடியுங்கோவன் பாப்பம்.'
விழியற்காலை நான்கு மணிக்கு,

அந்தக் குரங்கு எனக்கு "குவிட்" நடத்தியது.
சினத்தின் உச்சத்திற்குப் போனேன்.

'இது பொறுப்பதில்லை' என்ற பாரதி சொன்ன வீமனின் நிலை.
அரைத் தூக்கத்திலும் மூனை கொடுரமாய் வேலை செய்தது.

'எங்க குறல வைக்கக் கண்டுபிடியுங்கோ பாப்பம் நான் ஆரென்டு.'
மீண்டும் எதிர் முனை பேச, ஏரிச்சலின் உச்சந்தொட்டு,

'ஆர் நீங்கள் பி. சுக்ளாவோ?' என்றேன்.
டக்கெண்று எதிர்முனையில் "போன்" வைக்கப்பட்டது.

நீங்களே சொல்லுங்கள் வேறு நான் என்னதான் செய்வது?



"ரெவிபோன்" உரையாடலில் தான் இந்த அநியாயம் என்றால்,
நேரில் அதைவிடப் பெரிய கொடுமை.

நான் அவசரமாய் திருக்குறள் வகுப்புக்குச் செல்ல வெளியில் வர,
நிதானமாய் உள் நுழைந்தார் விருந்தாளி.

வெளிக்கிட்ட எனது கோலங்கண்டு,
'எங்கேயோ வெளிக்கிட்டியள் போல'

தெரியாதவர் போல் விளாரித்தார்.
'ஓம் ஓம் வகுப்புக்கு வெளிக்கிட்டன்.'

தன்ற மணிக்கூட்டை ஒருதரம் பார்த்துவிட்டு,
'எனக்கு ஒரு இரண்டு நிமிலைம் தரமுடியுமே?'

மறுக்க முடியாத முகம்.
'பரவாயில்லை இருங்கோ சொல்லுங்கோ?' - நானும் இருந்தேன்.

தன்ற புத்தக வெளியீடு பற்றிச் சொல்லத் தொடங்கினார் அவர்.
என்ன புத்தகம்? ஏன் புத்தகம் எழுதினேன்? எப்பிடி எழுதினேன்?

எதுக்கு எழுதினேன்? எப்ப எழுதினேன்? என்றெல்லாம்.

தான் கேட்ட இரண்டு நிமிட எல்லையை மறந்து,
புராணம் பாடத் தொடங்கினார்.
என்னை வகுப்புக்கு அழைத்துச் செல்ல வந்த மாணவர்கள்,
வெளியில் தலையைச் சொரிய,
அவருக்கு என் சங்கடத்தை உணர்த்த நினைத்து,
கதிரை நூனிக்கு வந்து உட்கார்ந்து வெளிந்தேன்.
இந்தப் பெரிய சீர்ம் படுகிற பாட்டைப் பார்த்தாவது,
அவர் நிலைமையை உணர்வார் என்று நினைத்தால்,
'என்ன அந்தமாய் இருக்கிறியள் வடிவாய்ச் சாய்ஞ்சு இருங்கோவன்,
அதுதான் முதுகுக்கு நல்லது' என்ற அந்தப் பாவி மனிசன்,
'எங்கை விட்டனான்' என்று விட்ட இடத்தை என்னிடமே கேட்டால்,
நான் என்னதான் சொய்ய?



இப்படியாக நான் பெற்ற பெயரால்,
ஊன், உறக்கம், ஒய்வு மட்டும் போகவில்லை.
உடை விசயத்திலும் நான் படும்பாடு இருக்கிறதே அது பெரும்பாடு!
கனகாலமாய் "ரவுசர்" போட்டவன் நான்.
கொழும்பில் வந்து கொஞ்ச நாள் வேட்டி கட்டினேன்.
பிறகு ஒருநாள் "ரவசனைப்" போட்டால்,
ஒட்டுமொத்தச் சமூகமே கொதித்தெழுந்தது.
வெள்ளவத்தைச் சந்தியில் ஒருத்தர் மறித்தார்.
'உதென்ன நீங்கள் "ரவுசர்" போட்டுக்கொண்டு.
மற்ற ஆட்கள் என்ன நினைப்பினம்?'
அடியாத குறையாய் அவர் விசாரிக்க,
என்பாடு பெரிய சங்கடமாயிற்று.
ஒரு மாதிரி விடுபட்டு அப்புறம் போனால், இன்னொருவர்,
'நீங்களே "ரவுசர்" போடத் தொடங்கினால் தமிழிட கதி என்ன?'
கோபமாய்க் கேட்டுக் கடந்தார்.
தமிழுக்கும் "ரவசரு"க்குமான தொட்பு விளங்காமல் நான் விழித்தேன்.
இன்னும் கொஞ்சத் தூரம்.
'இதென்ன அவங்கோலம்?' இது மற்றொருவர்.
இப்படியாக,
நான் ஏதோ பஞ்சமாபாதுகங்களில் ஒன்றைச் செய்துவிட்டாற் போல,
வீதி என்றும் பார்க்காமல் என்னை விமர்சித்து விமர்சித்து,
என் ஆசை "ரவுசர்"களை எல்லாம் அடுப்பில் போட வைத்தார்கள்.

இன்றைக்கு அடிக்கடி அவிழுகிற வேட்டியை,
கிழுத்து, கிழுத்துக் கட்டியபடி,
நாயாய் நான் படும்பாடு எனக்குத்தான் தெரியும்.



சரி, வேட்டியைத்தானும் நிம்மதியாய்க் கட்ட விடுகிறார்களோ என்றால்,
அதுவும் இல்லை.
கூட்டத்திற்குப் போனால்,
ஒருதன் 'வேட்டியை மேலே ஏத்துங்கோ?' என்கிறான்.
இன்னொருத்தன் 'வேட்டியைக் கீழே இறக்குங்கோ?' என்கிறான்.
தெரியாமல் ஒருநாள் ஆசைக்காக வெள்ளை வேட்டி கட்டிப் போக,
'என்ன காவியை விட்டிட்டியன்? கலியாண ஆசை வந்திட்டு போல.'
விமர்சித்தது ஒரு விழல் குரல்.
ஜயா! அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறியள்?
இப்ப, என்ற உடுப்புக்கூட என்ற விருப்பப்படி இல்லை.



இப்ப சொல்லுங்கோ?
பேரெடுக்கவேணும் பேரெடுக்கவேணும் என்று ஓடித் தீரியிறியளோ!
பேரெடுக்கிறதன் கஷ்டம் விளங்குதோ!
இந்த அறியாயத்தில் திருவள்ளுவர் உலகத்தோட ஒத்துப் போக்டாம்.
அதனால்தான் தொடக்கத்திலேயே சொன்னனான்.
அந்த வேலை எனக்குச் சரிவராது என்று.
திருவள்ளுவர் என்ன நினைக்காலும் நினைக்கட்டும்.
நீங்க என்ன நினைக்காலும் நினையுங்கோ!
இந்த விசயத்தில் மணிவாசகர் கொள்கையே என்ற கொள்கை.
'உற்றாறை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்'
என்னமாய் அந்த மனிசன் அன்றைக்கே சொல்லிவிட்டார்.
என்னைப்போல அவரும் படாத பாடு பட்டிருப்பார் போல.
அவர் நிலை எப்படியோ?
என் நிலையை உறுதியாய்ச் சொல்கின்றேன்.
உற்றாறை வேண்டுகிறேனா? இல்லையோ?
ஊர் வேண்டுகிறேனா? இல்லையோ? ஒன்று மட்டும் உறுதி.
அவர் சொன்னது போல,
நான் இனி நிச்சயமாய்ப் பேர் வேண்டேன்!



ஸ்ரீ மிரசாந்தன் கவிதைகள்

கவிதை 1 உருஞ் மழு

மகிழ் சியை எங்கிருந்து எடுத்து
வருகிறது
இந்த மழை?
என்ற வினாவுக்குப்
பதில் வைத்துச் சிரிக்கிறது
பூக்காடு.

வரும் தென்றலில் அதிகரிக்கும் ஈரவிப்பு
உலர்த்தி விடுகிறது
நேற்றைய பிசுபிசுப்பை.

தாகம் கிளர்ந்த பொழுதும்
இன்னொரு மழையில் அது மறைந்த
விதமும்
ஞாபகம் வர
அவள் எங்கென்னும் ஏக்கம் மூடிற்று
எல்லாச் சன்னல்களையும்.

இடைத்தங்கல் முகாமில் இருப்பாளோ?
இல்லாமல் போனோர் பட்டியலில்தானோ?
மகிழ் சியை எங்கிருந்தேனும்
எடுத்து வரும் மழை
துயரை, தன்னிடம் இருந்துதான்

விதைத்துவிட்டுப் போகிறது
இந்தப் பூமனசுக்கு.

கவிதை 2 யாருடையது?

என்னில் தெறித்த எச்சில் துளி
யாருடையதாக இருக்கலாம்?

கலகலத்தபடி முன்னால் பேசுகிற
இருவரில் ஒருவரதா?

தொலைபேசியில் காதலியை வருடுகிற
இந்த வீதிக் குருட்டு

இளைஞனதா?
எந்திய தட்டில் என் இயலாமையை

இட்டேனே,
அந்தப் பிச்சைக்காரனின்
முறைப்புத் துப்பியதா?
யாரோ யாருக்கோ அனுப்பிய
பறக்கும் முத்தத்தை

வழிமறித்து விட்டேனா?

அல்லது,
ஒத்தோடத் தெரியாத பிரகிருதி என்ற
பூமியின் பழிப்புத்தானா?

கவிதை 3 முக்கிய அனுவல்

தரிசனம் தராத கடவுள் மேல்
கோபம் வந்தது.

தேவாரத்தில் பல் நெருமிக் காட்டனேன்.
திருவாசகத்தால் உறுமினேன்.

வரமாட்டார் எனப் பின்பே அறிந்தேன்.
என் மனைவியின் மார்பில்

அமுது அருந்திக் கொண்டிருக்கிறார்
அவர்.

கவிதை 4

சிவலீயானா

பிரபஞ்சத்தின் மூலை எனப்
பொலிகிறது உன் திருவாய்
எல்லா இரகசியங்களும் சுரந்தபடி

எம்மை நெருங்க விடாமல்
தூரத்தியடிக்கின்றன
உன் தூசணைச் சொற்கள்.

பக்குவம் உணர்ந்த பின்னைகள்
ஏக்கமுற்றுக் காத்திருக்கின்றன.

நின் மௌனம்
பாலுட்டுகின்றது.

HAPPY PHOTO

Excellent Photographers
Modern Computerized
Photography
For
Wedding Portraits
&
Child Sittings

Photo Copies of
Identity Cards (NIC),
Passport &
Driving Licences
Within 15 Minutes

300, Modera Street,
Colombo - 15.
Tel : 2526345



–ச. முருகாரேந்தன்

வீட்டில் எல்லாற்ற முகத்திலும் சந்தோசம் தெரிஞ்சுது. அம்மாவை இப்படி மலர்ந்த முகத் தோட பார்த்து கணநாளாப் போச்ச. இன்னைக்குத் தான் பழைய அம்மா மாதிரி சிரிச்சு முகத்தோட சுறுசுறுப்பாய் இயங்கிறா. ஆனா, என்னால் மட்டும் சிரிக்கவே முடியேல்லை.

எப்படி முடியும் சொல்லுங்கோ?

கலியாணம் எண்டால் எவ்வளவு சந்தோசமான விசயம். வாழ்க்கையில் ஒருமுறை வாற சந்தோசமான நிகழ்ச்சி. வாழ்க்கையின்ற எதிர்காலத்தை நிர்ணயிக்கிற, புதிய உறவை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. ஆனாலும் என்னால் சந்தோசப்பட முடியேல்லை. கலியாணப் பொன்னுக்கு ஏற்படும் களை என்ற முகத்திலை தெரியேல்லை. கலியாணமென்றாலும் ஆயிரம் காலத்துப் பயிர் எண்டு சொல்லுவினம். அதிலை ஒளிவு மறைவு இருக்கக் கூடாது தானே? ஆனா அம்மா சொல்லுறா, “ஆயிரம் பொய்யைச் சொல்லியெண்டாலும் கலியாணத்தைச் செய்து வைக்கலாம் பிள்ளை..... நாங்கள் ஒரு பொய்யும் சொல்லயில்லைத் தானே? ஒரே ஒரு உண்மையை மறைக்கிறம்..... அவ்வளவு தானே? ஒண்டுக்கும் யோசிக்காதை பிள்ளை”

அம்மா லேசாய் சொல்லிப் போட்டா. ஆனா, என்னால் லேசாக எடுக்க முடியேல்லை. ம.... லேசான விசயமே இது! பொம்பிளையாய் பிறந்தவைக்கு இது எவ்வளவு பெரிய விசயம்.....! எங்கட கலாச்சாரத்தை, பண்பாட்டை குழிதோண்டி புதைக்கிட்டு எப்படிச் சந்தோசமாக இருக்க முடியும்....?

அம்மா அப்பாவில் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. என்னைக் கரை சேர்த்திட்டாத் தான் அவைக்கு நிம்மதி. மகிழ்ச்சி எண்டு சொல்லுகினம்.... அவையினர் நிம்மதிக்காக என்ற நிம்மதியை இழக்கேலுமே.....? இப்ப கொஞ்ச நாளாய் தான் மனச தேறி வாறன்.... எண்டாலும் படுக்கைக்குப் போனா, ஒரே மனக் குழப்பம் தான்..... அந்தக் கொடுமையான சம்பவத்தினர் நினைவுதான் மீண்டும் மீண்டும் வரும்.. சரியாக நித்திரை கொண்டு எத்தனை காலமாக்க....? இப்ப இவையினர் கலியாணப் பேச்சுப் பழையபடி சாம்பல் தட்டி

தண்ணோக்க கொதிக்க வைக்குது.... என்ற மனதில் ஏற்படும் விசயமே ஆரோடு பகிர்ந்து கொள்ள முடியும்? இது பகிரிக் கூடிய விசயமே என்ன? மனதுக்குள்ளேயே வெந்து கருகிறன்.

அந்தக் கொடுமையான நாள் என்ற வாழ்க்கையில் வந்திருக்கக் கூடாது. அன்னைக்கெண்டு பார்த்து வீட்டில் தனியாக இருந்தால் தான் எல்லா வினையும் வந்தது.... எது நடக்கக் கூடாதோ அது நடந்திட்டுது.... சுற்றி வளைப்பில் இப்பிடிக் குறிப் போட்டுப் போனவங்கள் என்னைக் கொண்டு போட்டுப் போயிருக்கலாம்.... அதுவும் அப்படி ஒரு தீட்டு நாளிலை..... இல்லாட்டி அம்மா, அப்பாவோட கோயிலுக்குப் போயிருக்க வாம்..... கோயிலுக்குப் போயிருந்தா, இந்த அவலத்தில் மாட்டுப்பட்டிருக்கத் தேவையில்லை. அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து தாலி கட்டி உரியவணோட மகிழ்வோட நடக்கிற விசயம்.... ஐயோ கடவுளே..... கதறக் கதற இரண்டு ஊத்தையங்களுக்கும் மாறி மாறி.... கடவுளே என்னை ஏன் இப்படி தன்மூலங்கள்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உண்ணை வந்து கும்பிட்டதுக்கு, நீ தந்த பரிசு இதுதானே! களைச்சுச் சோர்ந்து மயங்கிறவரையில் பார்த்தோண்டுதானே இருந்தன்?

அம்மா அப்பாவை கோயிலால் வாற துக்கிடையில் தூக்குப் போட்டுச் சாக வாழோ எண்டும் யோசிக்கனான். எண்டாலும் அம்மாவினர் மதியிலை படுத்துக் கொண்டு கதறிக் கதறி அழவேணும் போல, இருந்தது. அவை கோயிலால் வந்தவுடனை, என்றை கோலத்தைப் பார்த்து

அம்மா குளறத் தொடங்க, நானும் கதறி அழ, அப்பா தான் மறிச்சார். “சத்தம் போட்டு நடந்ததை ஹர் உலகத்துக்கு தெரிய வைக்கப் போயியளோ?.... நடக்கக் கூடாதது நடந்திட்டுது.... அதை இனி ஹர் உலகத்துக்குப் பறையடிச்சுக் கொல்லி வாழ்வைப் பாழாக்கப் போயியளோ?”

அப்பாவினர் நிதானம் எங்கள் இருவரையும் அமைதி கொள்ள வைக்கது. அதுக்கிடையிலை பக்கத்து வீட்டு மாமி வந்திட்டா. “என்ன, என்ன நடந்தது?” எண்டு விடுப்புப் பார்க்க வந்திட்டா. ஒரு மாதிரி அம்மாதான் சமாளிச்சா. “நாங்களும் கோயிலுக்குப் போட்டார்..... இவங்கள் ஊருக்குள்ளை வந்ததிலை பின்னை பயந்து போயிட்டாள். அதுதான் எங்களைக் கண்டதும் அழத் தொடக்கியிட்டாள்.... ம.... கடவுள் காத்திட்டார்....”

அப்பா அண்டு முழுக்க எவ்வளவோ ஆறுதலும் புத்திமதியும் சொன்னார்.

“பின்னை இதை ஒரு கனவாக மறந்திடு.... பலாத்காரம் நடந்த விசயம்.... உண்ணிலை பினை இல்லாத போது நீ ஏன் குற்ற உணர்விலை கலங்க வேணும்....? எது வந்தாலும் நாங்கள் இருக்கிறம்....”

“ஓம் பின்னை..... அப்பா சொல்லுறது சரிதானே பின்னை.... நீ ஒண்டுக்கும் யோசிக்கக் கூடாது. நடந்ததைப் பற்றி இனி ஒருத்தரிட்டையும் சொல்லிப் போடாதை. ஹர் உலகம் இக்கணம் திண்டு தூப்பி யிருக்கும்.... சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரியாயிடும்.... உணர் சிநேகித்திமாருக்கோ, இல்லாட்டி வேற ஆருக்குமோ வாய் திறந்து முச்ச விடாதை..... என்ன?”

என்மீது அக்கறையுள்ள பெற்றோர் சொல்வதில் உள்ள நியாயம் புரிஞ்சுது. நான் கலங்கித் தனிமையில் அழுதமுது ஆற்றுமுடியாமல் தவிச்சாலும் ஒருத்தரிட டையும் இதைப் பற்றி சொல்லினாலே. ஆனாலும் ராசு அத்தானிடம் சொல்லு றதோ விடுறுதோ எண்ட குழப்பத்திலையும், நடந்த அவலத்தினர் கவலையிலையும் இராப் பகலாய் நித்திரையில்லாமல் தவிச்சன். சாப்பிட மனமில்லாமல் பிரட்டிக் கொண்டு வந்தது..... மனதில் வெறுப்பு... ஏன், எல்லாத்திலையும் வெறுப்பு. அதுக் குப் பிறகு நான் வீட்டை விட்டு வெளியில் போறது கூட இல்லை. சுகந்தி கோயிலுக் குப் போகக் கூப்பிட்டவள். நான் கூகில் லையென்டு சொல்லி மறுத்துப் போட்டன். அதோட் கடவுள், கோயில் எல்லாத்திலை யும் வெறுப்பாக இருந்தது.

ராசு அத்தானுக்குத் தான் என்னைக் கட்டிக் கொடுக்கிறிதென்டு பேச்க இருந்ததால் எனக்கு அவரினை விருப்பம். ஒரு நாள் அவரே வளியக் கேட்டார். எனக்கு வெட்கமாகப் போக்க.... எண்டாலும் ஒரு மாதிரி ஒம் எண்டு சொல்லிப் போட்டன். அதுக்குப் பிறகு ராசு அத்தானும் நானும் களவாகக் கதைக்கிறனாங்கள்.... எங்கட கலியாணத்தில் இரண்டு பகுதிக் கும் விருப்பம் தான். ஜப்பசியிலை செய்து வைக்கிறதாக மாமாவும் அப்பாவும் கதை ச்சுப் பேசி முடிவெடுத்தவை. கலியாணத்தை நினைக்க சந்தோசமாக இருந்தம். ஆனா, அதுக்கிடையில் இந்த அவலம் நடந்ததால் எல்லாம் இசுகு பிச்காகப் போக்கது.

அத்தானுக்கு மூடி மறைக்கக் கலியா

ணத்தைச் செய்யுறுதோ, இல்லாட்டில் மனம் விட்டுக் கதைக்கிறதோ எண்ட குழப்பம்.... என்ற குழப்பத்தை உணர்ந்த அம்மா “எடுயே பிள்ளை, இதைப் பற்றி ராகவோட கதைச்சனியே? மறந்தும் வாய்விட்டுவிடாத....” எண்டதும் அம்மா வில எனக்குக் கோபம் வந்தது.

ஆனா அம்மா சொன்னது எவ்வளவு நியாயமானதென்டு பிறகு தான் விளங்கிச்சுது. மனதிலை உள்ள உறுத்தலை மறைக்க முடியாமல் ஒருநாள், நடந்த விசயத்தை ராசு அத்தானிட்டை சொன்னன். நான் அழுதபடி சொன்னபோதும், அவர் ஒரு ஆழுதல் வார்த்தையென்டாலும் சொல்லேல்லை. முகத்தில மராற்றமும் வெறுப்பும் தெரிஞ்சுது.

அதுக்குப் பிறகு ராசு அத்தான் என்னோடை கதைக்காமல் விட்டுட்டார். இதுக் கிடையில் அவையள் வேற இடத்தில கலியாணம் பேசுற்றாக கதை அடிப்படை. கேட்கப் போன அம்மாவை மாமி மதிக் காமல் பேசி அனுப்பியிட்டா. அவை வேற சாக்குப் போக்குச் சொன்னாலும், ராசு அத்தான் அவையட்டை சொல்லிப் போட்டார் எண்டு விளங்கிச்சுது.

அம்மா என்னைத் திட்டனா. “ஏன்றி பிள்ளை அவனிட்டைப் போய்க் கொன்னீ?”

எனக்கு அடக்க முடியாமல் அழுகை அழுகையாக வந்தது. கட்டப் போறவ ணுக்கு மறைக்கக் கூடாது எண்டு சொன்னதே வினையாகப் போக்க. ஆழ்பினையள் பொம்பினையளை வெறும் உடம்பு எண்ட வகையில் தான் பார்க்கிறாங்களேயன்றி மனதைப் பார்க்கிறாங்களில்லையென்டு

விளங்கிச்சுது. ஓர் ஆழ்பினை தெரிஞ்ச பிழை விட்டாலும் அவனைக் குறைவாகப் பார்க்காத இந்த சமூகம், பொம்பினை பலாத்காரப்படுத்தப் பட்டாலும் அதைப் பிழை எண்டு பார்க்குது..... ம.... உலகத்தின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என்ற மறுப்பு எடுப்பதில்லை. எனக்கு முள்ப் படுக்கையிலை கிடக்கிற மாதிரி வேதனை. மனதிலை இருளை வைச்சுக் கொண்டு முதலிரவிலை எப்படி ஒன்ற முடியும்? இப்பெல்லாம் பாலுறவை நினைக்கால் உடம்பு நடுக்கம் எடுக்கும்.... சத்தம் போட்டுக் குளற வேணும் போல இருக்கும்.... நினைக்கவே இப்படியெண்டால், நிறுமாக எண்டா எப்படி இருக்கும்....? நினைக்கவே பயமாக இருக்கு.... கலியாணத்துக்கு முதல்லடிய எனக்கு விசர் வரும் போலக் கிடக்கு.... பேசாமல் இரவு ஒருத்தருக்கும் தெரியாமல் கிணத்திலை விழுந்து செத்துப் போகலாம் போல கிடக்கு.... ம.... ஒரு கடித த்தை எழுதி மாப்பிள்ளைக்குப் போட்டோ....? ஒம்.... அதுதான் சரி.... மனதிலை பொய்யை வைச்சுக் கொண்டு காலும் பூராக வாழ முடியுமே?

இந்த தலையிலை நீயே நெருப்பை அங்கிக் கொட்டியிட்டியே.....? நான் இனி எங்க, எந்த முகத்தோட சம்மந்தம் பேசிப் போவன்.... உவள் இந்தக் கதையைப் புகைய விட்டிருப்பாளன்...” அப்பா கலங்கித் தவித்தபடி என்னைச் சபித்தார்.

ஒரு தகப்பனுக்கிறுக்கிற கடமையை நிறைவேற்ற வேணுமெண்ட ஆதங்கத்தி லையும், என்னில உள்ள பாசத்திலையும் செருப்புத் தேய அலைந்து ஒரு சம்மந்தம் ஒழுங்கு செய்துவிடார். பெண் பார்க்க வந்த மாப்பினைக்கும் பெண்னைப் பிடிச்சுப் போக்க. இப்போது கலியாண ஒழுங்குகள் தடல் புலாக நடக்குது. என்னால் ஒண்டி லையும் ஒன்ற முடியேல்லை. நல்ல ஒருத்தனை ஏமாத்தைப் போறதான குற்ற உணர்வு.

என்னுடைய மனக் குழப்பத்தை அறியாத அம்மா, “இப்ப பார், உணக்கு டாக்குத்தர் மாப்பினை கிடைக்கிறுக்கு.

நல்ல குடும்பம்.... சீதனம் கூடப் பெரிசாக எதிர்பார்க்கவில்லை. ராகவின்ற சம்மந்தம் குழம்பினதும் நன்மைக்குத் தான்.....” எண்டு ஆனந்தமாக கொண்னா. எனக்கு ஏனோ வெறுப்பாக இருந்தது. கலியாணத் திகதியும் குறிச்சுப் போட்டினம். என்ற மறுப்பு எடுப்பதில்லை. எனக்கு முள்ப் படுக்கையிலை கிடக்கிற மாதிரி வேதனை. மனதிலை இருளை வைச்சுக் கொண்டு முதலிரவிலை எப்படி ஒன்ற முடியும்? இப்பெல்லாம் பாலுறவை நினைக்கால் உடம்பு நடுக்கம் எடுக்கும்.... சத்தம் போட்டுக் குளற வேணும் போல இருக்கும்.... நினைக்கவே இப்படியெண்டால், நிறுமாக எண்டா எப்படி இருக்கும்....? நினைக்கவே பயமாக இருக்கு.... கலியாணத்துக்கு முதல்லடிய எனக்கு விசர் வரும் போலக் கிடக்கு.... பேசாமல் இரவு ஒருத்தருக்கும் தெரியாமல் கிணத்திலை விழுந்து செத்துப் போகலாம் போல கிடக்கு.... ம.... ஒரு கடித த்தை எழுதி மாப்பிள்ளைக்குப் போட்டோ....? ஒம்.... அதுதான் சரி.... மனதிலை பொய்யை வைச்சுக் கொண்டு காலும் பூராக வாழ முடியுமே?

இந்த யோசனை தான் சரியெண்டு மனச திரும்பத் திரும்பச் சொல்லிச்சுது.... இரவு விட்டிலை ஒருத்தருக்கும் தெரியாமல் அறையிலையைப் பூட்டிக் கொண்டிருந்தபடி எழுதி நிறுத்தி மாப்பினைக்குப் போட்டோ....? ஒம்.... அதுதான் சரி.... மனதிலை பொய்யை வைச்சுக் கொண்டு காலும் பூராக வாழ முடியுமே?

கடிதத்தை போட்ட பிறகு, பெற்றவையளை நினைக்காத்தான் கவலையாக இருந்தது. அவையள் எவ்வளவு சந்தோசமாகக் கலியாண அலுவல்களைச் செய்து கொண்டிருக்கினம். இக்கணம் ஏமாற்றத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கப்

போயினம்.... பாவும்.... அப்பா நெஞ்சு வருத் தக்காரன்... எப்படித்தான் தாங்கப் போறாரோ தெரியேல்லை..... அம்மா முற் றிலுமாய் உடைஞ்சு போவா.... ம..... பாவும் தான்.... அதுக்கு நான் என்ன செய்யே லும்....? என்னாலையும் முடியேல்லையே.

எப்பவும் பூகம்பம் வெடிக்கலாம்..... இரண்டு மூண்டு நாளாகியும் ஒன்னடையும் காணன்.... விலாசத்தை பிழையாக எழுதி னனோ?

கடைசி வரையில் பூகம்பம் வெடிக்கேல்லை. எல்லாம் சுமுகமாக நடந்தது. கவியாண வீட்டுக்கு எல்லோரும் வந்து வாழ்த்திச்சினம்.... ராக அத்தானும் தன்ற புது மனிசியோடை வந்து வாழ்த்தினதைப் பார்க்க எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.... மணப் பெண் மௌனமாக இருக்கிறதைத் தவிர வேறு என்ன செய்யேலும்...? அது சரி, இவன் ஏன் வந்தவன்? நாங்கள் இவையனாக்குச் சொல்லேல்லைத் தானே?

மனசிலை ஆயிரம் கேள்விகள்.

நான் யோசிச்சுக் கொண்டு நிக்கிற தைக் கவனிச்சு இவர், “ராக.... என்ற சிநே விதன். இரண்டு பேரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பிலை ஒண்டாப் படிச்சனாக்கள்.... நல்ல நெருக்கம்.... உங்களுக்கும் சொந்தம் என்ன?”

பதில் சொல்லாமல் தலையைச் சுத்தேன். கண்கள் கலங்கின.

“ஏன் ஒரு மாதிரி, கலகலப்பில்லாமல் இருக்கிறீரா?”

எனக்குத் திக் எண்டுது. என்டாலும் சமாளிச்சன்.

“இரா முழுக்க நித்திரையில்லை.... விடிய இருந்து வெளிக்கிடுத்தினதாலையே களைச்சுப் போனன்....” முகமெல்லாம் வியர்த்தது.

இதற்கிடையில் விருந்தினர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் தொடர்ந்து கதைக்க முடியேல்லை.

என்ற முகம் கவலையிலையும், யோசினையிலும், பயத்திலையும் தான் கறுத்துப் போய்க் கிடக்கு.... எவ்வளவு அவங்காரம் செய்தவை. அப்பவும் ஒளிரே ல்லை. காலைமை அம்மா நேரத்தோட வந்து எழுப்பினவ.... என்னாலை படுக்கையால் எழும்பேலாமாக் கிடந்தது. காலையிலையில் இந்து வயிற்றறைக் கலக்கி நாலைஞ்சு தரம் வயிற்றாலையும் போச்சது.... அம்மா பயந்திடா... “என்ன பிள்ளை, ஒரு மாதிரி இருக்கிறாய்...? ஒண்டுக்கும் யோசிக்காத பிள்ளை... எல்லாம் நல்லபடியாக நடக்கும்....” எண்டு ஆறுதல் சொன்னா. அவசொன்னது போலவே இதுவரை எல்லாம் சுமுகமாகத் தான் நடக்குது.... ம் இரவைக்கு எப்படித்தான் சமாளிக்கப் போறனோ? நடந்த கொடிய நிகழ்வு தான் திரும்பத் திரும்ப மனதை உறுத்திக் கொண்டேயிருக்கு....

பயந்து கொண்டிருந்த முதவிரவு வந்தது. பால்பழுத்தோட அறைக்குள்ள போகையுக்கை எனக்குக் கால் கை உடம்பெல்லாம் நடுங்கிச்சது.... மயங்கி விழுந்திடுவன் போல இருந்தது.... இவர் ஒடி வந்து என்னைத் தாங்கிக் கொண்டார்.

முதல் ஸ்பரிசம்....! எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்க வேண்டிய விசயம்.... எனக்கு உடம்பெல்லாம் கொதிச்சது.... நான்

நடுங்கிறதைக் கண்டுட்டு இவர் ஆறுதல் சொன்னார்.

“பயப்பிடாதையும்..... நான் உம்மைப் பிடிச்சுச் சப்பிச் சாப்பிட மாட்டான்....” வசீகரமாகச் சிரிச்சார். பதிலுக்கு சிரிக்க முயன்று, தோற்றுப் போனேன். முகத்தில் அசுடு வளிந்தது.

“என்னை உமக்குப் பிடிச்சிருக்கே?” எவ்வளவு நாகரிகமான கேள்வி! நான் சிலிர்த்துக் கொண்டேன். அவர் கால்களில் வீழ்ந்தேன். அருகே இருத்தி என்னை அணைத்தபடி, “ஆணும் பெண்ணும் இல்லாம்பவிலை சமன்.... நீர் என்னைக் கும்பிட்டால், நானும் உம்மைக் கும்பிட வேணும்... இனி இதெல்லாம் வேண்டாம்”

நிறைவான மனதோடு ஒருவித நம்பிக்கையுடன், முதல் தடவையாய் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

“ஏதாவது கதையுமன்..... இல்லாட்டில் ஊழை எண்டு நினைக்கப் போறன் எல்லே....”

என்னையும் மீறி எனக்குச் சிரிப்பு வந்தது.

“எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு.... ஆணா....”

“.....”

“நான் ஒரு கழிதம் போட்டனான் கிடைக்கையில்லையோ?”

“இப்ப அதைப் பற்றி ஏன் கேட்கிறீரா....? எல்லாத்தையும் வாசிச்சன்.... அதை

வாசிச்ச பிறகு என்ன தடை வந்தாலும் உம்மைத் தான் கட்டுறதென்டு முடிவு செய்தன....”

அவரது பதில் எனக்கு வியப்பளித்தது.

“எங்கட சமூகத்தில் இந்த கொடிய யுத்தத்தில் எத்தனையோ பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கினம்.... இதெல்லாம் மனசறிந்சு விடுகிற தவறில்லை.... மனதாலையும் உடலாலையும் பிழைவிட்ட எத்தனையோ பேர் உத்தமிகளாக உலாவர் ஏலுமென்டா, நீர் ஏன் வாழக் கூடாது?... அது மட்டுமில்லை இலக்கியா, ஆழ்பினையள் பிழை விட்டுட்டு உத்தமராய் நடமாடுகினம். ஆழ்பினைக்கு ஒரு நீதி.... பொம்பினைக்கு வேற்யொரு நீதியோ!”

இவரது ஒவ்வொரு வார்த்தையும் இவரை என் மனதில் உயர் வைத்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

திடீரென்டு இவரினர் கண்கள் கலங்கியதை அவதானித்தேன். “ஏன் அத்தான் அழகிறியன்?” முதற் தடவையாக உரிமையுடன் கேட்டபடி கண்ணத்தில் வழந்தோடும் கண்ணீரை எனது குறைப் புடவையால் துடைத்தேன்.

“இலக்கியா..... எனக்கு ஒரு அக்கா இருந்தா.... அவவும் உம்மைப் போல பாதிப்புக்கு உள்ளானவ. சட்டத்துக்கு முன்னால் நீதி கேட்டுப் போனா. அதால் எல்லாமே பகிரங்கமாகி அவவுடைய வாழ்வே நாறிப் போச்சது.... குற்றவாளியள் அடையாளம் காணப்படியில்லை.... கடைசியிலை அக்கா மனப் பிறழ்வுடைஞ்சு தற்கொலை செய்திட்டா...” அழும் இவரை ஆழ்முடியாமல் நானும் சேர்ந்து அழுதேன்.

பேருஷ்டல் நிலைத்து

திலக்ஷ்ய நிறைவேகம் 12

-மு. பழீர்

எனது எழுத்துப் பிரவேசம் 61ம் ஆண்டு நிகழ்ந்தது. தினகரன், புதன்மலர் செய்னுல் ஹைசனை ஆசிரியராகக் கொண்டு, வாராவாரம் வெளியானது. புதன்மலரில் எனது முதல் ஆக்கம், திருமணத்தை பிள்ளைகளின் விருப்பத்திற்கே விடடுவிட வேண்டும்! என்ற தலைப்பில் காதலைக் கொண்டாடும் விதமாக அமைந்திருந்தது. அதற்கு இளவட்டங்களின் ஏகோபித்த ஆதரவு, கிடைத்தது.

ஒரு வேஷ்டிக்கை என்னவென்றால், காதலைத் தூக்கிப் பிடித்து கட்டுரை எழுதியதாலோ என்னவோ, 65ம் ஆண்டில் காதலித்த பெண்ணையே திருமணம் முடிக்க வேண்டிய சூழலும் எனக்கு ஏற்பட்டது.

புதன் மலரில் வாரந்தோறும் தொடர்நு எழுதுவதற்கென்றே ஒரு குழாம் இருந்தது. கே.தம்பையா, யாழ் பூர்ணிமா, அந்தனி இராசையா, எண்டனி பெர்ணான்டோ, மூர்த்தி, அப்துல் கூபர், மு. பழீர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதினர். நாங்கள் இணைந்து கொழும்பு கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதி, 91ம் இலக்க போர்டிங்கில் இளம் எழுத்தா ஸர் சங்கத்தை உருவாக்கினாம். சில காலம் செல்ல சங்கம் முகவரியிழுந்து போனது விசனந்தான்.

அந்நாடகளில் கதை, கவிதை, கட்டுரை, உருவகக் கதையெனப் பலவற்றை எழுதி ஜாடிப் பாணையில் போட்டு வைத்திருப்பேன். நான் புதிய எழுத்தாளன் என்பதால் ஊடக ங்கள் என்னைப் பெரிதாக வரவேற்கவில்லை.

அப்போது எம்.ஏ.எம் நிலாம், எனதில்லத்திற்கு அடிக்கடி வந்து போவதுண்டு. அப்போதவர் வீரகேசரியில் தொழில் புரிந்து கொண்டிருந்தார். நண்பர் நிலாம் ஒரு கதையினைத் தேர்ந்தெடுத்து, இதை வீரகேசரியில் பிரசரிப்போம் என்று எடுத்துச் சென்றார்.

எனது அட்டைப்படம் மல்லிகை 2003ல் வெளியானது. அதில் நிலாம் அட்டைப்படக் குறிப்புகள் எழுதும் போது இப்படிக் குறிப்பிட்டிருந்தார். “பழீர் 60களில் எழுத்துலகிற்கு பிரவேசித்த போதும், 68ல் தான் இவரது முதற் கதையான ‘மீறல்கள்’ வீரகேசரியில் பிரசர மானது. அந்தக் கதைக்கு சில மேல்மட்ட முஸ்லிம் பிரமுகர்களின் கடும் எதிர்ப்பு வந்தது.

சமூகச் சாடலும், முகமூடிக் கிழித்தமையுமே எதிர்ப்பிற்கு காரணம். இதனால் பழீர், சம்ரேஷும் மனம் தளர்ந்து போய்விடவில்லை. அடுத்த கதை, ‘பெண் எப்படி இருப்பாள்?’

வீரகேசரியில் பிரசரமானபோது, பல மட்டங்களிலிருந்தும் பாராட்டுக்கள் வந்தன. அக்கதையினை அக்கறை முத்து என்பவர் பெரிதும் விதந்து பாராட்டி வீரகேசரியில் எழுதியிருந்தார். முகம் தெரியாத ஒருவரிட மிருந்து வந்த இந்த விதந்துரைப்புகள் பல்திருக்கு உற்சாகமுட்டின. அதனைத் தொடர்ந்து புனைக்கதைத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டார்” எனக் குறிப்பிட உள்ளார்.

பின்னர் மீறல்கள் கதை தொடர்பாக எங்களுர் பிசுபிக்கத் தொடங்கியது. பள்ளி நிர்வாகசபைத் தலைவரைக் கொக்கைசப் படுத்தி எழுதியதற்காக, குற்றச்சாட்டு சுமத்தி, விசாரணைக்காக என்னை வரும் படி அமைத்திருந்தார்கள். எப்போதுமே பிரச்சினைகளைத் தவிர்த்து நடக்கும் இயல்புடையவன் நான்.

பள்ளிவாசல் விசாரணை என்ற விடயத்தில், சிறிது மனச் சங்கடப்பட்டேன். ஆயினும் தெரியத்தை இழந்து விடவில்லை. நான் விசாரணைக்குச் செல்ல மறுத்தேன். பள்ளியில் விசாரிப்பதற்கு இது ஒன்றும் மார்க்கத்தோடு சம்பந்தப்பட்ட விடயமல்ல! கலையோடும் அறிவுத் துறையோடும் தொடர்புடைய விடயம். மார்க்கத்தோடு முரண்பாடு ஏதேனும் நான் செய்திருந்தால், குற்றச்சாட்டு நியாயமானது. இது சமூகப் பிரக்ஞையோடு சம்பந்தப்பட்ட விடயம்.

விசாரிப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை எனக்கில்லையென்று கொஞ்சம் விபரம் தெரிந்தவர்களோடு நான் விவாதித்தேன். எனது எதிர்வினை சம்பந்தப்படவர்களின் செவிக்கும் எட்டியிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரமுகர் அவரது

வீட்டுக்கு என்னை வரும்படி, தகவல் அனுப்பியிருந்தார். அந்தப் பெரியவரை நான் நன்குறிவேன். பல நல்ல காரியங்களைச் செய்து ஊரில் புகழ் பெற்றவர்.

ஊரில் தெண்டித் தீரியும், சில புறம் போக்குகளின் அழுத்தமே ஹாஜியாரின் மனக் குழப்பத்திற்குக் காரணம் என்பதை நான் நன்றாக அறிந்திருந்தேன்.

பேருஷ்டல் நிலைத்து

திலக்ஷ்ய நிறைவேகம் 13

“நீங்கள் என்னைக் கேவலப்படுத்திக் கதை எழுதியிருப்பதாகச் சிலர் சொல்றாங்க. என் அப்படிச் செய்தீங்க?” என என்னிடம் கேள்வி எழுப்பினார்.

நான் மிக நிதானமாகப் பதிலிறுத்தேன். “ஹாஜியார்! உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான கோப தாபங்களும் இல்லை. உங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. உங்களை வைத்துத்தான், கதை எழுதப்பட்டி ருக்கிறது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரமிருக்கிறது? உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் எல்லோருமே தவறு செய்ய மாட்டார்கள், என்பதற்கு எது உத்தரவாதம்? உங்கள் ஊர்- பெயர் குறிப்புகள் எதுவுமில்லாமல் யாரையோ வைத்து எழுதப்பட்ட கதைக்கு, நீங்கள் உரிமை பாராட்வுவது அறிவுடையாகுமா?”

எனது கேள்விகளுக்கு அக்கறையோடு செவிமடுத்த அவர், “அது சரி! இந்த ஊர் வாயை மூட என்ன செய்யலாம்?” என்றார்.

“வழியிருக்கிறது!” என்றேன் நான்.

“உங்களுடைய கௌரவத்தைக் கொக்

ஈசப்படுத்தி நான் கதை எழுதினேன் என்று உறுதியாக நம்பும் பட்சத்தில், என் மீதும், பத்திரிகைக் காரியாலயத்தின் மீதும் நஷ்டாட்டு கோரி ஒரு சிலில் வழக்கை தாக்கல் செய்யலாம். குற்றச்சாட்டு நிருபிக்கப் பட்டால், நீங்கள் கேட்கும் மான நஷ்ட லட்சத் தொகையை, எமது சார்பில் கட்டியாக வேண்டும். அல்லது என்னைச் சிறைக்கு அனுப்பலாம்”

“இப்படியும் வழியிருக்கிறதா?” என அவர் உற்சாகமாகக் கேட்டார்.

“இப்படியும் வழியிருக்கிறது! ஆனா, இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உங்களால் நிருபிக்க முடியாது போனால்-நானும் பத்திரிகை ஸ்தாபனமும் கேட்கும் நஷ்டாட்டுப் பெருந்தொகையை (வழக்குச் செலசு உட்பட) கோர்ட்டில் நீங்கள் கட்டியாக வேண்டும்” என நான் கூற,

அவர் முகத்தில் இருஞ்னை படர்ந்தது. “இதெல்லாம் கரர்க்கல் பிடிச்ச வேலை, விட்டுத் தள்ளுங்கள்!” என்று கூறி, இருக்கரவுகளையும் நீட்டி, சலாம் கூறினார்.

சமூக அவலங்களை சாடுவது எழுத்தானின் தார்மீகக் கடமை. என்றாலும், எழுத்தானின் எதிர்க்கொள்ளும் சங்கடங்கள், சவால்கள், மேலாதிக்கம் ஏராளம். சில அநுபவங்கள் கசப்பானவைதான். ஒரு சமூகப் பிரக்ஞஞ்சுள்ள படைப்பாளிக்கு, அநுபவங்களே ஆதார சுருதி. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எழுத்தானன் பணியல்ல! புதிய பார்வை, புதிய சிற்றனை, எதனையும் துருவி அழாயும் தீடசன்யமும், சமூக அந்திகளை மறுத்து எதிர்வினையாற்றும் துணிச்சல் படைப்பாளியின் தாரக மந்திரங்களாகும்.

சூர்யூல் நூலைற்று

தில்திய நூலைற்று 14

90களில் அலபடகம், பன்னலயில் வாசம் செய்த காலம். அல் அமீன் வித்தி யாலய அதிபர் பைருள் சிறந்த நிர்வாகி. குருநாகலையைச் சேர்ந்தவர். ஆங்கிலப் புலமை மிக்கவர். நமது நெருக்கம் தொடர் ந்து வந்தது. “பாடசாலை அபிவிருத்தி வேலைகளுக்காக, ஒரு இலட்சம் வரை, பணம் தேவை. அதற்கு உங்களுடைய உதவி தேவை” என்றார், அதிபர் பைருள்.

“பணம் தீர்டடும் விடயங்களில் எனக்கு எந்தக் கெட்டித்தனமும் இல்லை, சேர்” என்றேன், நான்.

“நாங்கள் மிகச் சிறப்பான முறையில் பள்ளிக்கூடத்தில் ஒரு கலை விழா செய்ய வேண்டும். ஊர் மக்களை செயல்லாம் அழைத்து நல்ல நிகழ்ச்சிகளோடு அது முழுநாள் விழாவாக அமைய வேண்டும்.

கலை இலக்கிய உலகோடு நெருங்கிய பரீட்சயமுள்ள நீங்கள் தான் கலைவிழா வின் அமைப்பாளர். கல்லூரி மாணவ மாணவியரின் நிகழ்ச்சிகளோடு, வெளியிலி ருந்து எழுத்தாளர் கலைஞர்களையும் வரவழைக்க வேண்டும்” என்றார்.

“உங்களுக்காகவும், கல்லூரிக்காவும் செய்கிறேன்” என்று கூறினேன். எனது நீண்ட கால நன்பர்களான கவிஞர்கள் மேமன்கவி, அல்அகுமத் ஆகியோரைக் கவியரங்கத்திற்கு அழைப்பு விடுத்தேன்.

பள்ளிக்கூடத் திறந்த வெளி மைதா நீதில் பெரிய மேடையைமைத்தோம்.

விழாவிற்கு யேசுதாஸைப் போன்ற இனிய குரல் வளமிக்க, விஜயரடணத்தை நீர் கொழும்பிலிருந்து அழைத்தேன். விஜயரட ணத்தின் குரல் வளத்தால் விழாக் களை கட்டியது. மேமன்கவி, அல்அகுமத் ஆகிய இருவரின் கவிமைழயில் சபையோர் நனைந்தனர். இரவு எட்டு மணிக்குத் துவங்கிய விழா, எனது நெரிப்படுத்தலில் விழயற்காலை வரை தொடர்ந்தது. நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வெகு சிறப்பாக அமைந்தி ருந்தது. ஐந்த்திரளால் (ஆண் பெண்) மைதானம் நிறைந்து வழிந்தது.

எவருக்கும் எழுந்து செல்ல மனமி ல்லை. அத்தனை ரசனை. நான் தயாரித் தளித்த ‘முகத்திரை’ நாடகம், பார்வையா ஸர்களைப் பெரிதும் ஈர்த்தது. விழா முழுந்து கவிஞர்களோடு காலைக் கருக்கவில் தான் வீடு வந்தேன். அடர்ந்த மரங்கள் இயற்கை காட்சி கொண்ட அழகிய ஊர், அலபடகமை. செக்கக் கிவந்து விழயலுக் காப் அடிவானம் வெளுத்திருந்தது.

பறவைகளின் பூபாள இசை செவிக்கு இன்பமளித்தன. குளிர் காற்று உடலை வருடி உற்சாகப்படுத்தியது. மேமன்கவி, புளகாங்கிதமடைந்து சொன்னார்.

“கொழும்பு வீட்டைக் கொடுத்துவிட்டு எல்லோருமாக இந்த அழகிய கிராமத்தி ற்கே வந்துவிடலாம் போல், மனக சந்தோ ஷத்தால் துடிக்குது” என்றார்.

அடுத்த வாரமே அலபடகமை கலை விழா குறித்தும், கிராமத்தின் வளப்பு பற்றியும் விழய விழய இருந்து இரசித்த ஊரவர் களின் கலா இரசனை பற்றியும் விதந்து பாராட்டி தினகரணில் ஒரு முழுப் பக்க விமர்சனமே எழுதியிருந்தார், நன்பர் மேமன்கவி.

இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடையம் என்னவென்றால் மேமன்கவி காலையில் கொழும்பு பறப்படுவதற்கு முன் இப்படிக் கேட்டார்.

“பலீர்! உங்கள் ‘முகத்திரை’ நாடகம் அற்புதம். இவ்வளவு துணிச்சலாக சமூகப் போலிகளின், முகத்திரையைக் கிழித்திருக்கிற்களே, இதனால் உங்களுக்கு எதிர்ப்பு கள் வராதா?”

நான் விடை சொன்னேன் “எதிர்ப்பு வரத்தான் செய்யும், மேமன்.... நம் முதுகுக் குப் பின்னால் வைக்கும் விமர்சனங்களை நாம் கணக்கிலெடுக்கவே கூடாது. நேரிடையாக கேள்வி வந்தால் பார்க்கலாம்! முகத் திற்கு நேரே எதிர்ப்பு வருவது அபுரவம். அந்தச் சிலர் என்ன நினைக்கிறார்களை என்றால், இவன் புத்திதீவி. நேரிடையாக மோதினால், பத்திரிகையில் தாறு மாறாகத் தாக்கி எழுதுவான் என்ற மன உடனைச் சல் தான் காரணம். அவர்களது பார்வையில் நாம் அறிவாளிகள். நாமோ இலக்கியப் பித்தினால் வாழ்விள் வளங்களைத் தொலைத்துக் கொண்ட தூர்ப்பாக்கியசாலி கள்” என்றேன்.

பக்கத்திலிருந்த என் இனிய நண்பர் அல் அகுமத் எழுத்திலும், கனித்துவத் திலும் வல்லவர். அதிகம் பேசமாட்டார். என் கருத்தை ஆமோதித்தவராகப் புன்னைகை பூத்தார்.

சூர்யூல் நூலைற்று

தில்திய நூலைற்று 15

வாணாவி முஸ்லிம் சேவையில் நான்காண்டுகளாக வாழும் கதைகள்

(திறந்த சிறுக்கைகளின், மீன் அறிமுகம்) நிகழ்ச்சியினைத் தொடர்ந்து வழங்கி வந்தேன். படைப்பின் செறிவு குறித்தும், படைப்பாளியின் புனைவாற்றல் பற்றியும் இந்நிகழ்வில், விமர்சனப் பார்வையில் பிரதிகள் வாசிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.

சிலமியா ஹாதி, எம்.எஸ்.எம்.ஜி.என் எனவும், நெய்ரவீர் கவுடி, அந்றர்ப் சிகாப் தீண், கலைக்செலன் ரஷப், அஸ்மிசாவி போன்ற சிரேஷ்ட வாணோலிக் கலைஞர் கள் நிகழ்வில் என்னோடு பங்கு பற்றினார்கள். அந்நிகழ்ச்சியின் தரம் பற்றி கலை இலக்கிய உலகில் பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தளித்தவர் சிரேஷ்ட முஸ்லிம் கேவைத் தயாரிப்பாளர் மர்மஹாம் எம்.எம்.இர்பான். அவர் வாணோலி கேவையில் இணையும் முன்பு, ஒரு எழுத்தாளராகப் பரிணமித்தவர் என்பதினால், நிகழ்ச்சிகளை இலக்கியத்தரமாக வழங்க வேண்டும் என்பதில் பெரிதும் அக்கறை காட்டுவார். இர்பானும் நானும் ஒளிப்பதில் நடக்கும் சமயங்களில் வாணோலி உள்ளக் கெண்ணில் தேநீர் அருந்தக் கெல்வது வழக்கம்.

ஒரு நாள் வெளிப்பக்கத் தேநீர் சாலையில் சர்வதேச ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல்ஹமீத் அவர்கள் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் சிரித்து முகத்துடன் அருகழைத்து குளிர்பானம் வாங்கித் தந்தார். சில வாரங்களுக்கு முன் பி.எச்.அப்துல் ஹமீதுக்கு வெறாண்டா சர்வதேச விருது கிடைத்த போது, மினுவாக்கொடை கலை இலக்கிய வட்டத்தினால் பாராட்டு விழா நடத்தி னோம்.

அப்போது, என்னால் எழுதப்பட்ட வழக்குக் கவிதை, சட்டம் போட்ட பிரே

முக்குள் வைத்து அவருக்குக் கையளித்தி ருந்தோம். ஹமீத் சொன்னார், “சர்வதேச விருதையும் விட இந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் திரண்டு வந்து என்னைக் கெளர்விக்கின்றிர்களே. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். இந்த நிகழ்வுக்குத் தான் நான் முதன்மை இடம் கொடுக்கின்றேன்!” என்று.

நான் அவரிடம் கேட்டேன், “என் வாழ்த்துக் கவிதையைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டார்களா?” என்றேன்.

அவர் கம்பீரமாக ஒரு தமிழ் சிரிப்பை சிந்திவிட்டு, “என்ன இப்படிக் கேட்டு விட்டார்கள்? என் விடமிற்கு ஒரு நாளைக்கு வந்து பாருங்கள். முன் வாசிலே அதை மாட்டியிருக்கிறேன், பல்தீர்! ஒரு விடயம் தெரியுமா?”

என்னவென்பதை அறிய ஆவலுற்றேன் நான்.

**புதிராம்பீரி ஸ்ரீநா ரெஹுந்தி
விடமிற்களா?**

புதிய ஆண்டு பிறந்துவிட்டது தயவு செய்து தமது சந் தாக்க ணைப் புதுப்பித்துக் கொள்ளவும்.

மனந் திறந்து மல்லிகையுடன் ஒத்துழையுங்கள். ஏனெனில் மல்லிகை உங்கள் ஒவ் வொருவரினதும் இலக்கியக் குரலாகும்.

**அசட்டை செய்வோருக்கு
முன்னரிவித்தவின்றி இதழ்
நிறுத்தப்படும்.**

-ஆசிரியர்



-பிக்கிராவ் ஸஹாரா

பாசலில் கிச்சக் கிச்சவென்று இருக்கிறது. ஜன்னலைத் திறந்து வெளியே பார்க்கிறேன். மழை கூரை இடுக்குகளினுடாக மெல்லிசாக வடிந்து கொண்டிருக்கிறது. உணவின் தேவையை, வயிறு உணர்ந்து கொள்கிறது போலும். ஆனால், இந்தக் காலைப் பொழுது தீர்ந்து விடுமேன்னம் நான் முக்கியமான எனது வேலை ஒன்றை முடித்தாக வேண்டும். அதாவது எழுதியாக வேண்டும். வெளியே சென்று வந்தால் அந்த மூட தீர்ந்து போகலாம்.

‘மஹும்....’ மெல்லிய சிரிப்பு உள்ளே இழையோட, எழுதுவதும் ஒரு வேலையாகிப் போய்விட்டதே இப்போது என்று எண்ணிக் கொள்கிறேன். ஆமாம், வேலைதான். ஆத்மார்த்திகப் பணி அல்ல. ஒரு செயல் தொடர்ந்து செய்யப்படும் போது, அது எப்படி வேலையாகி விடுகிறதோ, அது போலத்தான் இதுவும். பாரதி வேண்டுமானால் கூறலாம். “நமக்குத் தொழில் கவிதை” என்று. அல்லது சினிமாவுக்கு எழுதுகின்ற வாலியோ, வைரமுத்துவோ கூட, சொல்லலாம். நான் எப்படிக் கொல்வது?

இப்போதெல்லாம் எழுத வேண்டும் என்ற உணர்வு மேலெழு முன்னமே, “எழுதித் தாருங்கள்” என்ற நக்சரிப்புத்தானே அதிகமாக இருக்கிறது. நக்சரிப்பை ஒடிட்டே எழுத வேண்டும் என்ற உணர்வு செயற்கையாக பிறப்பிக்கப்படுகிறது. ஏதோ பெரிய சன்மானம் தருவது போல, ஆளாளுக்கு கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். கஷ்டப்பட்டு எழுதி அனுப்பி வைத்து விட்டுக் காத்திருந்தால், ஒரு வரி விமர்சனமாவது அடுத்த இதழில் வருகின்றதா? எழுதத்தானாள்கப் பரிணமித்த ஆரம்பகாலங்களில் எழுதுவது ரொம்ப இட்டமாகத்தான் இருந்தது. இப்போது எழுத்துத்துறையில் நாற்பது வருடங்களைக் கடத்தியாகிவிட்டது. வேலைப்பளு, குடும்பப் பளு, விலைவாசி பற்றிய சிந்தனைகள், இவற்றுக்கு மத்தியில் சிந்திப்பதே பெரிய காரியமாகி விடுகிறது, இப்போது!

ஹரில் இருக்கின்ற சிரிய தென்னந்தோப்பின் மகிமையாலும், தையல் வேலை செய்கின்ற மனைவியின் புண்ணியத்தாலும் எனது நாலு பிள்ளைகளின் தேவைகள் யாவும் நிறைவேறிவிடுகின்றன. அவள் கெட்டிக்காரி. ஒண்டியாகவே எல்லாவற்றையும் சமாளித்து, குடும்ப உறவுகளில் கஷ்ட நஷ்டங்களிலும் கலந்து கொள்வாள். மாதா மாதம் பணத்தை மட்டும் அனுப்பி விட வேண்டியதுதான். அதனால் தான் நானும் எழுததானாக வலம் வர முடிகிறது. எழுததான் என்றால், ஒன்றும் ஏழு எழுததானான் என்று அர்த்தம் அல்ல.

ஜனனல் அருகேயுள்ள மேஜையில் நேற்றிரவு பாதிவரை எழுதி முடித்து வைத்திருந்த கதை, திறந்த படி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. இன்று விடுமுறை நாள். இன்றே எழுதி முடித்து விட்டால், நாளை வேலைக்குப் போகும் வழியில் தபா லில் சேர்த்து விடலாம். எனக்கு மின்சாரத் திணைக்களத்தில் வேலை, நாலு மைல் தொலைவில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று வர ஒரு சைக்கிள் மட்டும் உண்டு. அடிக்கடி ஊர் போவது செலவுகளை அதிகரிக்கும் என்பதால் மாதம் ஒருமுறை தான் நான் ஊர் போவது வழக்கம். அதனாலும் நான் எழுத்தானாக நிலைத்திருக்கிறேன் என்று சொல்லலாமா?

மழை முற்றாக நின்று பரீரென்று வெயில் அடிக்கிறது. வெளியே வந்து பார்க்கிறேன். எனது வாடகை வீட்டின் முன்னால் புத்து நிற்கின்ற மலர்க் செடிகள் மழையின் கணம் தாங்காது தலை கவிழ்ந்து நிற்கின்றன. முதவிரவை முடித்து, காலையில் நாணத்தால் தலை குனிந்து நிற்கும் பெண்ணைப் போல!

பெண்....!! என் அகக்காட்சி விரிகின்றது. எத்தனை வகை! எத்தனை அழகு! எத்தனை மென்மை! எத்தனை மெளனத் திறமை! கூந்தலைக் குட்டையாகக் கத்திரித்துக் கொண்டாலும் அது ஒரு அழகு தான். நீளமாகப் பின்னி முடித்துக் கொண்டாலும் அழகுதான். சேலை கட்டிக் கொண்டாலும் அழகுதான். மெல்லிய இடுப்புத் தற்கெயலாகத் தெரிவது போல், வெளித் தெரிய குட்டை டீ- சேர்ட்டும், ஜீன்ஸாம் அணிந்து வந்தாலும் அழகுதான். கவிதையின் சைவ எப்பவும் ஒன்றுதானே! புதுக்கவிதை, மரபுக் கவிதை என்று வேண்டு

மானால் வைத்துக் கொள்ளலாமோ?

எனக்குள் மீண்டும் சிரித்துக் கொள்கிறேன். உதட்டில் எட்டிய சிரிப்பு இதழ்க் கடையோரம் வழியும் முன்னே இறுகிப் போகிறது. நேற்றை சம்பவம்.... நேற்றுத் தலைமை அலுவலகத்திற்குச் சென்று வரும் வழியில் நடந்த சம்பவம் அவை மோதுகின்றது.

அந்தப் பெண்ணுக்கு இருபது வயதிற்குமா? இருக்கும்! பரந்த முகம். மாநிற மாணாலும் ஏதோ ஒர் ஓளி வீசிற்று. வலது மோவாயில், உதட்டின் கீழே, வலது புறத் தில் அழகு மச்சம் ஒன்று. சல்வாயியணிந்து முக்காட்டு, தன் தாயுடன் நின்று கொண்டிருந்த அவளைப் பார்க்கையில், உடனே ஊரில் கல்யாண வயதில் காத்திற்குக்கின்ற எனது முத்த மகளின் நினைவு வந்தது. தாய்க்கு ஜம்பது வயதுக்கு மேல் இருக்கும் அவர்களுக்குப் பக்கத்திலேயே நானும் நின்றிருந்தேன். அந்தச் சின்னவைளைப் பற்றித்தானே கதையே எழுத ஆரம்பித்தேன்....!

மேஜைக்கருகே சென்று கதிரையில் அமர்ந்து கொள்கிறேன். பாதி முடித்திற்கு கதையைப் படிக்கத் தொடங்குகிறேன்.

'அந்தச் சிறிய பஸ் நிலையம் எதிர் பாராத விதமாக படு சுத்தமாக இருந்து. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் ஈரம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. சாலை வழித்துத் துடைத்தது போல அழகாக இருந்தது. நிறையைப் பேர்பஸ்ஸாக்காகக் காத்திற்குந்தார்கள். நான் ஒரமாக நின்று கொண்டிருந்தேன்.'

பத்து நிமிடங்களுக்குப் பிறகு பஸ் வந்து நிற்கிறது. பார்த்த பார்வையில்

அதுவும் நிறைந்து போயிருப்பது தெரிகிறது. அதற்காக இன்னும் தாமதிக்க முடியுமா? எல்லாரும் முன்னிடத்து ஏறுகி ன்றனர். அந்தத் தாயும், மகளும் இறுதியாக ஏறுகின்றனர். தாய்க்கு கையில் ஏதோ சுக்கு குறைவு இருக்கும் போலும். கைப்பிடியைப் பிடித்து ஏற ரொம்பச் சிரமப்படுகிறாள். மகள் அநாயசமாக ஏறி, மேலிருந்து கைகொடுத்துத் தாயைக் கரை சேர்த்து விடுகிறாள். பின்னால் நான் ஏறுகிறேன்.

நிரம்பி நிற்கும் ஜனவெள்ளத்தில் நீந்தி, மெல்ல முன்னேறி நடுப்பகுதிக்கு ஒருவாறு சென்று விடுகிறார்கள். அவர்களுக்குப் பின்னே நான். எதிரே இருக்கையில் இளம் வாலிபன் ஒருவன். தொப்பி, தாடி, அடக்கமான முகம்....! தன்னெதிரே தடுமோறி நிற்கின்ற பெண்கள் இருவரையும் கண்டதும் அவன் சட்டென்று எழுந்து தாய்க்கு இடம் கொடுக்கிறான். தாய்அமர்ந்த பின்பு, அவளது இருக்கையின் கைப்பிடியையும், முன் ஆசனத்தின் கம்பியையும் பிடித்தபடி அவள் நிற்கிறாள். அவளுக்கு அப்பறும் அவனும், இப்பறும் நானும். பஸ் ரத்ததைப் போல, ஊர்ந்து செல்கிறது. இடையிடையே ரத்ததைப் போலவே குலுங்குகிறது. தன் மக்கள் நிலை தடுமோறிச் சாய, எந்தக் கவலையும் இல்லாத அரசியல்வாதியைப் போல, சாரதி ஒட்டிக் கொண்டிருக்கிறான். அவன் என்ன காந்தியா, மக்களுது கண்டங்களுக்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளா?

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த தாய் நிமிடங்கள் பார்க்கிறாள். மகளின் முகத்தில் காணப்படும் சுளிப்பு, அருவருப்பு, நெளிவு அவளைக் கிலி கொள்ளச் செய்கிறது. அந்தச் சின்னவை என்னருகே வந்து நிற்கலாமே என்று எனக்குத் தோன்றுகிறது.

அது விமானப் பயணம் போல ரொம்பச் செளக்கியமாம். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சேவை கிடைப்பதால், யாரும் முன் டியடித்துக் கொள்வதில்லையாம். பெரிய தொழிலில் இருப்பவர்கள் கூட, பொதுப் போக்குவரத்தைத் தான் பாவிப்பார்களாம். அதற்கு ஒரே காரணம், சூழல் மாசடைல் பற்றிய அவர்களது பிரக்ஞாநதானாம். அப்படியே வாகனம் இருந்தாலும், அது ஒரு சைக்கிளாக மட்டுமே இருக்குமாம். நாமெல்லாம் அப்படி வளர்வது எப்போது? இன்னும் நாறு ஆண்டுகள், ஆகலாம்.....!

எனது சிந்தனையைத் திடீரெனக் கலைப்பது போன்று, அந்தச் சின்னப் பெண் நெளியைத் தொடங்குகிறாள். முகத்தில் ஒருவித அசுயை படர்கிறது. அந்த வாலிபன் ஒன்றும் அறியாதவனாக நின்று கொண்டிருக்கிறான்.

அவள் முன்னும் நூத்தபடியே தன் தாயை இன்னும் நெருங்கி நிற்கிறாள். இப்போது, கவனிக்கிறேன். அவன் அவளும் நெருங்கு உராய்ந்தபடி, அவள் இருக்கிமலில் கைகளை வைத்திரும் அதே இடத்தில், கையோடு கை உரசுக்கம்படியாக அவளைச் சிறைப்படுத்தியது போல, நெருங்கி நிற்கிறாள். இப்போது எனக்குப் புரிகிறது. 'ஓ! நீ தாய்க்கு இடம் கொடுத்தது, மகளைச் சீண்டத்தானா? இப்படியும் ஒரு வேலைமா....?'

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த தாய் நிமிடங்கள் பார்க்கிறாள். மகளின் முகத்தில் காணப்படும் சுளிப்பு, அருவருப்பு, நெளிவு அவளைக் கிலி கொள்ளச் செய்கிறது. அந்தச் சின்னவை என்னருகே வந்து நிற்கலாமே என்று எனக்குத் தோன்றுகிறது.

மது. ஏனெனில், அவன் தாயை நெஞ்சுங்கிச் சென்றதால் ஏற்பட்ட இடைவெளி அப்படியே நிரம்பக் காத்திருக்கிறது. ஆனால், அவர்கள் இருவருமே என்னைத் திரும்பி யும் பார்க்கவில்லை. இவனும் அவனைப் போல் ஒருவன் தானே என்ற அலட்சி யமோ? தாய் சிரமத்துடன் எழுந்து நின்று மகஞ்கு இடம் கொடுக்கிறான். திரும்பி வாலிப்பெளப் பார்க்கிறேன். அவன் முகத் தில் அசுடு வழிகிறது. இவனது தொப்பிக் கும், தாடிக்கும் அர்த்தம் என்ன? அந்தத் தொப்பியாலும், தாடியாலும் கூட, உள்ளேயிருக்கின்ற மிருகத்தை அடக்க முடிய வில்லையே என்பதா?

இரண்டு நிமிடங்கள் கூடச் செல்ல வில்லை. அவன் பஸ்ஸிலிருந்து நழுவிப் போய் விடுகிறான். இது ஒரு வகை விளையாட்டா? எங்கே ஒட்டை இருக்கிறது என்று தேடித் தேடிச் செல்லும் கள்வர்களா இவர்கள்? எந்த இடத்தில் ஒருவன் கவனக் குறை வாக இருக்கிறான் என, ஒழி ஒழி உளவு பார்க்கின்ற சந்தர்ப்பவாதிகளா, இவர்கள்?

கதை அவ்வளவோடு முடிகிறது. அந்த அநுபவம், அந்தத் தாக்கம் நெஞ்சில் கணத்து நிற்க, மேலே என்ன எழுதுவது என்று யோசிக்கிறேன்.

பள்ளிரண்டு வெயில் காய்ந்து கொண்டிருந்ததால், என் வீட்டு முன்னால் உள்ள பத்தடிப் பாதையில் மக்கள் நடமாட்டமும், சுத்தமும் அதிகரிப்பது போல் எனக்குள் ஒரு பிரமை. திடீரென்று ஒரு குரல் அதட்டலாக ஒலிக்கிறது.

வெளியே சென்று பார்க்கின்றேன். ஒன்றும் பிரமை இல்லை. நிஜமாகவே மக்கள் கூழத்தான் நிற்கின்றனர். நடுவே,

ஒரு பொலீஸ்காரன் நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறான். மூடிக் கிடக்கும் ஒன்றிரண்டு வீடுகளைத் தவிர, அனைத்து வீடுகளின் வாசல்களிலும் பெண்களின் தலைகள். இந்தத் தெருவே ஒரு ‘பெண்கள் காலனி’ தான். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட, ஆண் வாசனை கிடையாது. எல் லோரூம் கூலித் தொழிலாளிகள். ஒரே யொரு கடை முதலாளி. எனவே, மாலை வேளைகளில் மட்டுமே ஆண்களைப் பார்க்க முடியும்.

“இங்கே வீதியோரத்தில் குப்பைகளைப் போடுபவர்கள் யார்? உங்களுக்கு எத்தனை முறை சொல்வது? இனி இங்கே குப்பை போட்டால், பொலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்” அவன் சிங்களத்தில் அலறி யவாறே எனது பக்கத்து வீட்டுப் பெண்ணை டம் ஏதோ கேட்கிறான். அவனும் கையை நீட்டி, எங்கோ கூடிக் காட்டி, எதையோ சொல்கிறான். அவன் எழுதிக் கொள்கிறான்.

“இனி உங்கள் குப்பைகளை பெரிய உரப்பைகளில் போட்டு கட்டி வையுங்கள். குப்பை வண்டி வரும் வண்டியில் தான் போட வேண்டும். ரோட்டில் வீசக் கூடாது....”

அங்குமிகும் நடை பயின்று, கண்டிப் பாகச் சொல்லியபடி, அவன் சென்று விடுகிறான்.

இது ஒரு தனியார் வீதி. முன்னால் உள்ள பெரிய மன் வீதியிலிருந்து பிரிந்து செல்கிறது. எதிரும், புதிருமாக ஏற்றத்தாழ பத்து வீடுகள். இங்குள்ளவர்களுக்கு குப்பை வீக்கது பிரச்சினைதான். முன்பும் ஒரு முறை, வீதியில் குப்பை கொட்ட

வேண்டாமென்றும், தாம் பிளாஸ்டிக் கொள்கலன்களை வழங்கவிருப்பதாகவும், அதனுள்ளே குப்பைகளைப் போட வேண்டுமென்றும் கூறி எச்சரித்துக் கென்றது, நகரசபை. எனினும், ஒன்றும் தருவதாயில்லை. மக்களும் என்ன செய்வார்கள்? பழையபடி வீதியிலேயே கொட்டத் தொடங்கி விட்டார்கள். எல்லோருக்கும் பெந்துக் காய்ச்சல் பற்றிய பயம் இருக்கத்தானே செய்கிறது. ஆனாலும், வசதியில்லாவிட்டால் என்ன செய்வார்கள்? எல்லோரும் பார்ப்பதற்கு நல்ல பிள்ளைகள் போல, இருப்பார்கள். இரவில் யாருக்கும் தெரியாமல் சென்று முன்னால் செல்லும் பெரிய மன் வீதியின் திரும்பும் முனையில் கொண்டுபோய் குப்பைகளைக் கொட்டி வருவார்கள். பஸ்ஸில் பயணிக்கும் வேஷதாரிகளைப் போலவே, இவர்களும். இதைப் பற்றியும் எழுத வேண்டும். நான் வேறாட்டிலில் சுப்பிடுவன். எனவே, எனக்குக் குப்பை பிரச்சினை இல்லை. அதனால், அதைப் பற்றி எழுதும் யோக்கதை எனக்கு உண்டு.

மீண்டும் திடீரென பெரிய அலறல். இந்த நாள் இப்படியே கழிந்து போமோ என்றொரு மன அவசம் குழிகிறது. வெளியே சென்று பார்க்கிறேன்.

இப்போது எதிர்வீட்டின் மூடிய, பெரிய கதவுகள் திறந்து கிடக்கின்றன. அதன் முன்னே இந்தத் தெருவிலுள்ள ஒரேயொரு கடை முதலாளி நின்று கொண்டிருக்கிறார். அவரது மனைவியும், கையில் குழந்தையுடன் மகஞும் நின்று கொண்டிருக்கின்றனர்.

“இங்கே யாருடி, ஏந்ட பேர் பொலீசுக்கு சொல்லிக் குடுத்தது?”

பொலிஸ்காரனுக்கு நிகராக அவரும் அலறுகிறார். ஒரு வித்தியாசம், எனது பக்கத்து வீட்டைப் பார்த்து மட்டுமே குரைக்கிறார்.

“யாராவது ஒருத்தன் வந்து நின்று பேசினாப் போதுமே.... பல்லக் காட்டிக்கீட்டு ஒருசப் போயிருவாளாக்கள்....” கையை நீட்டி நீட்டிப் பேசுகிறார். அவளை வெளியே காணவில்லை.

அவள்- எனது பக்கத்து வீட்டுக்காரி. ஓர் இளம் பெண். கறுப்பானாலும் கட்டுமெல்தான் உடம்பு. அதற்கேற்ப எடுப்பாக உடை அணிவாள். குழந்தைகள் இல்லை. ஒரு கூலி வேலைக்காரனின் மனைவி என்று யாரும் எண்ணமாட்டார்கள். அவ்வளவு எடுப்பு!

கணவன் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு போன பின்னர், அவளது நடத்தையில் சில மாற்றங்களை நானும் அவதானித்ததுண்டு. அதிகாலையில் தொப் தொப்பென்று உடை துவைக்கும் சத்தம் கேட்கும். காலை ஏழு மணிக்கெல்லாம் மட்டரகப் பாடல்கள் அவளது சீ.டி. யில் பேரோசையாக ஒலிக்கும். எட்டு மணிக்குப் பார்த்தால் வீடு பூட்டிக் கிடக்கும். யாரோ ஒரு ஆட்டோக்காரனுடன் கற்றுவதாகக் கேள்வி.

“ஆட்டோக்காரனோட் ஆழி முடிச்சிட்டு, இப்பொலிஸ்காரனோட் கொஞ்சப் போயிட்டா.... ஒனக்கு வேணும்தா பொலீஸ்காரன் பெருச்சாயிருக்கலாம். அவனவிடபெரிய பொலீஸ்காரன் எனக்குத் தெரியும்தா....”

அவர் கத்த, அவரது மனைவியும்,

மகனும் அவரது இரு கைகளையும் பிடித்து அவரை உள்ளே இழுத்துச் செல்ல முயல் கின்றனர். ஒருகணம் ஏதும் புரியவில்லை. பிறகு எரிச்சலாக வருகிறது.

கணவன் அருகே இல்லை என்ற இளக்காரமா? அல்லது பெண் என்றாலே இவர்கள் பார்வையில் ஒரு 'இது'தானோ?

அந்த முதலாளி பற்றி முன்பு சாடை மாடையாக என் மனதில் ஏற்பட்டிருந்த நல்ல படிமங்கள் யாவும் சடாரென உடைகின்றன. அவளைப் பற்றி- பக்கத்து வீட்டுக்காரியைப் பற்றி- அவர் கொண்டுள்ள கீழான ஆசைகள் எனக்குப் புரிகின்றன. குழ நின்ற பெண்களுக்கு அது பறிந்திருக்குமோ என்னவோ? நான் ஆணல்லவா?

என்னைப் பொறுத்தவரை இந்தத் தெருவில் உள்ள எல்லா ஆண்களிடமும் அவள் மரியாதையாக நடந்து கொள்வாள். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதும் கண்டது இல்லை.

நான் படியில் இருந்து இறங்கி வீதியில்

நடந்து அவரை நெருங்குகிறேன். என்னைத் துணைக்கு அழைப்பது போல, அவர் மீண்டும் தனது முறைப்பாட்டைத் தொடர்கிறார். அவரை மிக நெருங்கி, அவரது முச்சுக்காற்று படும் நெருங்கத்தில் நின்று கொள்கிறேன்.

"ஓய்!" என்று உறுமுகிறேன்.

பக்கத்து வீட்டு ஜன்னலில் அவளது தலை தெரிகிறது.

"ஒருத்தி ஆட்டோக்காரனோடியும் போவா. பொலிஸ்காரனோடியும் போவா. ஆனா, அவ விரும்பினாத்தான் ஒன்னோட வருவா. நீ பணக்காரன்டதால் ஒண்டும் பெருக இல்ல. இந்த வயகல ஒனக்கு இப்புடி பாக்க முடியும்டா, அவட வயகல அவளுக்கு எப்படியும் பாக்க முடியும். அத தெரிஞ்கக்கோ! பேசாம் உள்ள போறியா, இல்லையா?"

சொல்லியபடியே அவரது சட்டைக் கொலரைப் பிடித்து நெருங்கி உலுக்குகிறேன்.

A. R. R HAIR DRESSERS

89, Church Road,
Mattakuliya,
Colombo - 15.

Tel : 0112527219

முற்றிலும் குளிர்ந்தப் பெற்ற சுவூரன்

என்னோக்கு குணமுடையோர்— ஓர் உவர்யல் திலக்கியார்

-நாஸாயனி

இன்றைய நாட்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களில் ஒருவராகத் தன்னை இனங்காட்டியிருப்பவர் திருமதி.யோகேஸ்வரி சிவப்பிரகாசம். சிறுகதைகள் மட்டுமல்லாமல், கட்டுரைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர். எனிய நடையில் தன் காத்திரமான எண்ணாங்களைப் பதிவு செய்யவர். அவ்வகையில் நான்கு சிறுகதைத் தொகுதிகளையும், இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும் ஏற்கனவே தந்துள்ளவர். அந்த வரிசையில் தற்போது அவரால் எழுதி வெளியிடப்பட்டிருக்கும் தொகுதியே 'எண்ணிலாக் குணமுடையோர்' எனும் உரைச் சித்திரங்களின் தொகுப்பு.

கட்டுரையின் காத்திரத் தன்மையும், சிறுகதையின் கலையம்சத்தையும் ஏற்கனவே இனங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் அவை இரண்டும் இயைவுபட்டதாய் அமைந்த இந்த உரைச் சித்திரங்களைத் தொகுத்து வெளியிட்டமை, அவரது இலக்கிய வடிவங்கள் மீதான ரசனை மிகுந்த தேடலையே வெளிப்படுத் துகளின்றது. இலக்கிய உலகில் தன்னை சிறப்புற நிலை நிறுத்தியுள்ள 'ஜீவந்தி' வெளியிட்டகம் இதனை வெளியிட்டிருப்பது இத்தொகுதியின் சிறப்பினைச் சுட்டி நிற்கும் இன்னொரு அம்சமாகும்.

'எண்ணிலாக் குணமுடையோர்' இவர்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி தரிசிக்கிறோம். உலகத்திலுள்ள ஜீவராசிகளி லேயே சிந்திக்கும் திறன் பெற்றவன் மனிதன். அந்தச் சிந்திக்கும் திறன்களில் தான் எவ்வளவு வேறுபாடு. தான் தான் பெரியவன் என்கின்ற எண்ணம், இன்னொருவனை முந்தவிடக் கூடாது எனும் எண்ணம், எந்த நேரமும் மற்றவர்கள் மேல் புறணி கூறிக் கொண்டிருக்கும் குணம். இவ்வாறான மாறுபட்ட மனப்பாங்குகள் சித்ரிக் கிடக்கும் ஒரு உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த மனிதர்களிடையேயும் சில உந்நத குணங்களை மிகக் குறைந்த அளவில் காணக் கூடியதாக இருக்கிறது. ஆனால், அந்த உந்நத குணம் உடையோரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில், மாசு சேர்ப்போரும்



இவ்கு காணப்படத் தான் செய்கின்றனர். அவர்களையெல்லாம் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்திருப்பதே ‘என்னை வாக் குணமுடையோர்’ எனும் தொகுப்பு ஆகும்.

கட்டுரை போல, ஊன்றிப் படிக்க வேண்டிய தேவையின்றி, சிறுக்கை போல அதனோடே ஜூக்கியமான வகையில் வாசிக்கக் கூடியவாறான உரைச்சித்திரங்களுடே ஒவ்வொரு மனிதப் பாத்திரமும் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு உரைச்சித்திரங்களையும் வாசிக்கின்ற போது, அதில் வருகின்ற பாத்திரங்களை நாம் ஏற்கனவே சந்தித்துப் பேசி இருக்கின்றோம் என்கிற உணர்வு ஏற்படுகின்றது.

‘ஹரவர் செய்தி மட்டும்’ எனும் பகுதி யில் வரும் பொன்னுப்பிள்ளையாச்சி எனும் பாத்திரம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எப்போதாவது ஒரு தடவையேனும் சந்தித்திருக்கக் கூடிய பாத்திரமாகவே காணப்படுகின்றது. ஹரிவுள்ளவர்களின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் அவல்போல் மெல்லுபவர்களெல்லாம் தங்கள் பிரச்சினை எனும் போது, வாலைச் சுருட்டி ஒதுக்குபவர்களாகக் காணப்படுகின்றனர். இத்தகைய குணாம்சத்தை இருவருக்கிடையிலான உரையாடல் மூலம் கச்சிதமாக விளங்க வைத்து விடுகின்றார், ஆசிரியர். ஆச்சியின் குணவியல்குளைச் சொல்லாமல் சொல்வது போல் ஆச்சி பற்றிய வருணானை அமைந்திருக்கின்றது. ‘தன் நிறங்கள் போய் விட்டதனால் பொலிவையி முந்த சேலையான்றை எவ்வித அக்கறையுமின்றி உடுத்தியிருந்தாள்’ எனும் வருணானையில் வாசகளால் பல்வேறுபட்ட யூகங்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்

மது. தன்னைப் பற்றிப் பிறருக்கு ஏற்படக்கூடிய என்னை தொடர்பான அக்கறையின்மை, காலம் அவள் மீது ஏற்படுத்திய சலிப்புத் தன்மை, இவற்றை அவ்வாக்கியத்திலிருந்து உணர்க் கூடியதாக இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அவள் ஊரவர் செய்தியை ருசிக்க நினைப்பது காலங்காலமாய் அவள் மனதிலுமியிருந்த ஒருவித பொறாமையுணர்வு, தன்னால் முடியாது எனும் விரக்தி நிலை ஏற்படுத்திய காற்புணர்வாகவே வடிவம் கொள்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இத்தகையோர் ஆரோக்கியமானவர்களாகத் தென்படினும், இவர்களும் ஒருவகையில் மனோரித்யாகப் பாதிக்கப்பட்டவர்களாகவே கொள்ளப்பட வேண்டும். இவ்வாராணதொரு பாத்திரமாகவே ‘மனம் போல நிறம் மாறியில் வரும் சத்தியலடக்கமியும் தன்னை இனங்காட்டிக் கொள்கிறாள்.

மேலும், இத்தொகுப்பிலுள்ள பதினான்கு சிறிய பகுதிகளில் மூன்று உரைச்சித்திரங்களே நேர்த் திறனுள்ள பாத்திரங்களாகக் காணப்படுகின்றன. எம்முன் பரந்து விரிந்துள்ள உலகில் நல்ல சிந்தனைகள் மிகவும் குறைவாகத்தான் காணப்படுகின்றன, என்பதனை எடுத்துக் காட்டுவது போல், இந்நால் அமைகிறது. எனினும் அவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவது போல, கல்லெறிபடினும் காய்த்து நிற்கும்..... கதையில் வரும் தருமலிங்கம், ‘யாவரும் கேளிர்-’ சாயீஸ்வரி, ‘சிற்பி’ சந்தோஷ் போன்றவர்களை எழுத்தாளர் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

அநேகமான பாத்திரங்கள் எதிர்ப்பதமான சிந்தனைகளையே காட்டுகின்ற போதிலும், அவற்றில் ஒரு சில வாசகனின்

அநுதாபத்தை எதிர்நோக்குகின்ற மனோரித்யான இயல்லைப் கொண்டவையாகக் காணப்படுகின்றன. ‘நிறைவிலாக்குறைவே’- இந்திராணி, ‘உயிரோடு உறவாகி’- ரஞ்சினி போன்றவர்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.

எண்ணிலாக்குணமுடையோரின் மூலத்தை எடுத்துக் கொண்டால், அது ஒவ்வொருவரதும் மனதைக் கிளரிப்பார்க்கின்ற உளவியலாகவே அமைந்து விடுகின்றது. அதனை ‘உளவியல்’ எனும் பெயரில் ஆராயாது, அன்றாட மனித நடத்தைகளை எளிய நடையில் சித்தரித்து, உளவியல் நுட்பங்களை எம்முன் படையலாக்கி வைத்திருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு மனிதனின் நடத்தையும் பிறஷ்வக்கு உள்ளாகின்ற போது, அதற்கு அடிப்படைக் காரண, காரியங்கள் ஒழிந்திருக்கும். ‘உள்ளே ஒரு....’ எனும் உரைச்சித்திரத்தின் பாத்திரமாக விளங்குகின்ற இராகவனின் வன்மத்திற்குக் காரணம் எது என்பதைக் கதையின் முடிவில் தெளிவாகச் சொல்லி, அப்பாத்திரத்தின் மீதான இயல்பான அநுதாபத்தை எழுப்பி விடுகின்றார் கதாசிரியர். இக்கதையை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். அப்போது தான் இவ்வாறான சிறுவர்களைக்கொடும் செய்ய வேண்டும். உரைச்சித்திரத்தில் மட்டுமன்றி, சிறுக்கைகளிலும், நாவல்களிலும் கதாசிரியர் மேலும் பல எண்ணிலாக்குணமுடையோரை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு அவர் மேலும் தனது பாரவையை விரிவுபடுத்தினால், செமுமை மிக்க சிறந்த உளவியல் இலக்கியம் தமிழகத்துக்கிடைக்கும் என்பதைத் துணிந்து கூறலாம்.

எனக் செம்மைப்படுத்த வேண்டிய பணி தம்மையும் சார்ந்தது என்பதை அவர்கள் தெளிவுப் புரிந்து கொள்வார்கள். இங்கே குறிப்பிடப்பட்ட பாத்திரங்களின் குணவியல்புகள் சில சிறுதனவேனும் எமக்குள் மூம் இருக்கக் கூடும். அதை ஒரு குறை என்று அறியாத நிலையில் நாம் இருந்திருக்கக் கூடும். எனினும் இதனை வாசிக்கி நீர் போது, வெளி ஒருவராக நின்று நாம் எமக்குள் உள்ள குறைகளை இனங்காணக் கூடியதாகவுள்ளது.

அத்துடன், எண்ணிலாக்குணங்கள் அத்தனையும், இந்நாம் தொகுதியில் அடங்கி முடியவும் இல்லை. அவற்றை வரையறுத்து முடிக்கவும் முடியாது. எனவே, இதனை ஒரு ஆரும்பநிலையாகக் கொண்டு மேலும் பல எண்ணிலாக்குணமுடையோரை வரையறாத ஆசிரியர் மேலும் பல தொகுப்புகளில் அறிமுகம் செய்ய வேண்டும். உரைச்சித்திரத்தில் மட்டுமன்றி, சிறுக்கைகளிலும், நாவல்களிலும் கதாசிரியர் மேலும் பல எண்ணிலாக்குணமுடையோரை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு அவர் மேலும் தனது பாரவையை விரிவுபடுத்தினால், செமுமை மிக்க சிறந்த உளவியல் இலக்கியம் தமிழகத்துக்கிடைக்கும் என்பதைத் துணிந்து கூறலாம்.



இலக்கை தூப்பு!

மகத்தான மனிதரும் தோழரும் சென்னை நியூ செஞ்சரி புத்தக வெளிப்பிட்டகத்தின் நிர்வாக இயக்குநருமான தோழர் ஆர். கிருஷ்ண மூர்த்தி அவர்களினது மறைவையொட்டி இந்த நாட்டிலுள்ள படைப்பாளர்கள் சார்பாக மல்லிகை தனது ஆழந்த துயரத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றது.

-ஆசிரியர்

புதுக்க டெரும் எழுத்தாளனியன் பகுடிய அநுபவங்கள் சல

—ஆராந்தி

கொழும்பு வரும்வரை, எனது எழுத்துக்கல வாழ்வின் இருப்பு நிலை, இலைமறை காயாகவே இருந்தது. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக நான் எழுதி வந்திருக்கி ரேன். இலக்கிய வேட்கை கொண்டு, பூரண ஆத்ம சுத்தியோடு, இன்றுவரை நான் எழுதி யலை ஏராளம். இப்படி ஒரு யுகமாக நின்று பிழித்த என் காலம், மறை பொருள் உண்மையாகவே நிலை அழிந்து கிடக்கிறது. இப்படிப் புடம் போடப்பட்டுத் தேரிய, எனது எழுத்தி லான் இருப்பு நிலை அநுபவங்களை, சொல்ல வெளிக்கிட்டால் சுவையான ஒரு காவியம் கிடைக்குமென்று நான் நம்புகிறேன்.

உண்மையான சமூகப் பிரக்ஞஞ்சியடன், யதார்த்த வாழ்க்கையின், உயிர்த் தரிசனம், மாறாமல் இதுவரை காலமும் நான் எழுதி வந்தவை இதனால் ஒன்றும் பொய்த்து விடப் போவதில்லை. நீற்புத் தெருப்பாக எனக்குள் கண்ணறு ஏறியும், வாழ்வியலே சார்பான எனது சுத்திய தாகத்துக்கு, இவ்வாறு ஏற்பட்ட என்னுடைய அடி சறுக்கிற தோல்விக கௌல்லாம், கவால்களே தவிர, வேறால். இச் சவால்களுக்கு முகம் கொடுத்தே, எனது இலக்கியப் பயணம் தங்கு தடையின்றி எனக்குள் ஆற்றியுப் பிரவாகமாக நடைபெற்று வருவதற்கு உண்மையான சாட்சி முகமாக, மல்லிகை மூலமாக எனக்கு நேர்ந்த வெளிப் பாடுகள். அல்லது எனது படைப்புகளுக்குக் கிடைத்த அங்கோர் வெற்றிகள். இவ்வெற்றி மாலையைச் சுமந்தவாரே பின்னோக்கிச் சரிந்த என் நிழற் பயணம். அது நிழலாக இருந்தாலும், நிஜுத்தையே தரிசனம் காட்டி, நிமிர்ந்து நின்ற எனது ஆரோக்கியமான எழுத்தையே மூச்சாகக் கொண்ட இலக்கியப் பயணம். எத்தனையோ சவால்களுக் கெல்லாம் முகம் கொடுத்துச் சாகாவரம் பெற்ற, ஒரு சிரஞ்சீவிக் காவியம் போல, நிலைத்து நிற்பதை நான் ஒரு பெருமையாகவே கருதுகிறேன்.

சிறு வயதிலிருந்தே தமிழூன்றால் எனக்கு உயிர். படிக்கும் போதே நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்ததால், கட்டுரைகள் நன்றாக எழுத வரும். அப்போது நான் இராமநாதன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் நான் எழுதிய கட்டுரைகளுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆசிரியை அவற்றை எல்லோரும் அறியும் பழையக வாசித்துக் காட்டிய சம்பவங்களுமுண்டு.

எத்தனை ஆழ நீளான அநுபவங்கள் அவை! என் தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றியென்றே, அதைச் சொல்லலாம். பத்தாம் வகுப்புக்கு மேலே நான் படிக்கவில்லை. தமிழில் இருந்த ஈடுபாடு மற்றுப் பாடங்களில் எனக்கு வரவில்லை.

வீட்டிலிருந்த போது, இந்தத் தமிழ் பற்றுக் காரணமாகவே எனது பேண ஊற் றுக் கண் திறந்தது. நான் நிறையப் படிக் காவிட்டாலும், சமய, தத்துவ நூல்களை ஒன்று நிறைய வாசித்த அறிவு ஞானம் என் னிடம் நிரம்பவே' உண்டு. லட்சமி போன் ரோரின் நாவல்களும் நிறை, வாசித்திருக்கிறேன். நான் முதலில் எழுத்த தொடங்கியது அரசியல் கட்டுரைகள் மூலமாகத் தான். எனக்குப் போதிய அரசியல் ஞானம் வருவதற்குக் குருவாகவிருந்து, வழி காட்டியவர்கள் எனது தந்தையும், எனது சிறிய தந்தையாரும் தான். அதிலும் எனது சிறிய தந்தை பழுத் த சமயஞானி, நன்கு படித்த வர். அவர் ஒரு கலைப்பட்டதாரி மட்டும் ல்ல, விஞ்ஞானப் பட்டதாரியும் கூட! பரமேசுவராக் கல்லூரி முன்னாள் அதிபர், திரு.மு. ஞானப்பிரகாசம் அவர்களைத் தமிழுகம் நன்கறியும். அரசியல் பூரண ஞானம் கைவரப் பெற்றவர். தமிழையும், தமிழர்களையும் தமது உயிராகவே நேசி த்த அவர், ஒரு மேதை. அவரது வாய் மொழி மந்திரவங்கள் தான் என்னை அரசியல் கட்டுரைகள் எழுத்த தூண்டிவிட்டன.

அப்போது 'தமிழன்' என்னொரு பத்திரிகை. இது ஒரு நாளேனு. ஐ.ஐ.பொன் எம்பலம் அவர்களின் பத்திரிகை. இதில் 'தமிழ் குடி கொண்டா' என்னறு புனைப்பெயரில், நான் சில கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் ஒன்று தமிழ்வாணன் அவர்களின் கல்கண்டில் மறுபிரசரமாக வெளிவந்தது. இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி. அது போல் சிறுக்கைகள், எனக்கு ஒரு வெற்றியைத் தரவில்லை. ஆரம்பத்தில் கலைச் செல்வி கையால் குடுப்பட அநுபவம். இன்னும் மறக்கவில்லை. அந்த அடி சறுக்கிய தோல்வியினால் நான் துவண்டு

போய்விடவில்லை. முயன்றேன்.

பத்திரிகைப் பிரகடனமென்பது வேறு நிலை. வாழ்வியலோடு சார்ந்த, எழுத்துக்கிற எனது உண்மை நிலைக்கு, அது சவாலாகவே அமைந்ததென்னவோ உண்மைதான். அந்தச் சவாலே மேலும் என்னை எழுதக் கூண்டியது. கல்யாணமான பிறகே நான் ஆனந்தியானேன். இதற்கு முன் நான் கண்ட சில அநுபவங்கள், தமிழ் குடி கொண்டான் என்ற பெயரோடு, ஈழநாடு பத்திரிகையில் 'மீனா' என்றொரு குறுநாவல் வெளியானது. அப்போது திரு உமாமகேஸ்வரன் அதன் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார். அதைக் கங்கள் சொந்தக் கதை என்று சில உறவினர்கள் புரளி பண்ணி, அது பாதியிலோயே நின்று போனது. அது நல் வகைதை! இடையில் நிறுத்தியது தங்களுக்கு மனவருத்தமென்று, உமா மகேச வரன் சொன்னதாகப் பின்னர் அறிந்தேன். நான் ஆனந்தியான பிறகு, ஈழநாடு பத்திரிகையில் நாலைந்து கதைகள் எழுதி வேண். அதிலொன்று 'வழிபாடு' என்ற கதை. இதை வாசித்து விட்டு, எனது அருமை நண்பி கோகிலா மகேந்திரன் அவர்கள், நல்லாயிருந்தது என மகிழ்ச்சி தெரிவித்து, எனக்குக் கடிதம் எழுத்த தூண்டிவிட்டன.

இருந்தாலும் இலக்கியப் பிரமாக்கள் கொடிகடிப் பறக்கிற பெரும் பத்திரிகைகள் விலூம், எனக்கு இடம் கிடைக்கவில்லை. அதற்காக நான் மனம் சோர்ந்து போய்விடவில்லை. இன்னும் இன்னும் நிறைய எழுதினேன். ஒரு சமயம் இலக்கிய நேர் அறிமுகம் பெறுவதற்காக, நான் ஈழநாடு காரியாலயத்திற்குப் போயிருந்தேன். அப்போதுதான் சேகோதர் யோசப்பாலா அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவர் கேட்ட

டுக் கொண்டதற்கிணங்க 'நான்' என்ற உளவியல் மஞ்சிக்கு என்னால் நிறைய எழுத முடிந்தது. அது எனக்கு ஒரு பொற் காலம் அதில் 'புதுவீடு' என்றொரு குறுநா வல் எழுதினேன். 1986ம் ஆண்டு தை மாதம், அதன் ஆண்டு மலரில்தான், அந்தக் கதையின் முதல் அங்கம் வெளிவிற்கது. நல்லூர் பிரதேச சபையில் அதன் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. முத்த எழுத்தாளர் திரு செம்பி யன் கெல்வன் அவர்கள், அந்த விழாவுக்கு வந்து உறையாற்றினார். என் கதையைப் பற்றி அவர் குறிப்பிடும் போது, கைதேர்ந்த எழுத்தாளர் போல, எனது எழுத்து நடை சிறப்பாக இருப்பதாக அங்கே அவர் குறிப்பிட்டார். நானொரு அநுபவ எழுத்தாளினி என்பதை அவர் அப்போது அறிந்திருக்க வில்லை. இலைமறை காயாகவே நான் இருந்த நிலையில் தான், அவர் அதைச் கொல்லியிருக்க வேண்டும். எனது கதைக்குக் கிடைத்த வெற்றியென்றே அதை நான் கொண்டாடினேன். அப்போது 'நான்' பத்திரிகையில் ஆசிரியராக இருந்த வின் சென் பற்றிக் குடிகளார் என் மீது நல் மதிப்புக் கொண்டவர். எனது சிறுகதை களை மட்டுமல்ல, நான் கடித்தில் எழுதும் நல்ல கருத்துக்களைக் கூடத் தவறாது அவர் தம் பத்திரிகையில் வெளியிடுவார். நேரிலும் அவரோடு எனக்குப் பழக்க முண்டு. எனக்கும் அது ஒரு பொற்காலம்.

இதில் இன்னொரு செய்தி, வருடம் திகதி எனக்கு ஞாபகமில்லை. பல காலத் திம்கு முன், தினகரன் பத்திரிகையில் இலக்கியம் சம்பந்தமான ஒரு பத்தியில் எனது பெயர் குறிப்பிடப்பட்டு, இரு குறிப்புகள் வெளியாகின. ஒன்று ஆனந்தி என்ற தலைப்பிட்டு, மற்றது குடந்திலிடப்பட்ட

விளக்கு என்ற தலைப்போடு வெளியானது. அதை எழுதியது யாரென்று எனக்கு இது வரை தெரியாது. எனது எழுத்திற்குக் கிடைத்த அங்கொரமது.

கொழும்பு வந்தபிறகு நான் எழுதுவதை நிறுத்தவில்லை. எங்கே போய், எதற்கு எழுதுவதென்று தெரியவில்லை. ஆகவே, தான் தினமுரசில் எழுதினேன். இடையில் ஒரு வாசல் திறந்த மாதிரி, மல்லிகையைக் கண்டேன். ஆரம்பத்தில் கலைச்செல்வியிடம் வாங்கிய குட்டனால்தான் இவ்வளவு காலமும் மல்லிகை மீது எனக்கு நம்பிக்கை வராமலிருந்தது. அது தவறான முடிவு தான் என்பதை, இப்போது உணர்கி மேன். ஒரு நப்பாசையில் தான் முதன் முதலாக அதற்கு ஒரு கதை அனுப்பி னேன். என்ன ஆச்சரியம்! என் எதிரே வானிலிருந்து மழையே கொட்டுகிற மாதிரி ஒரு நிலைமை. இது எனக்குக் கிடைத்த தொரு பெரிய அங்கொரம். ஒரு தலை சிறந்த படைப்பாளி மட்டுமல்ல, மல்லிகை ஆசிரியர். அவர் கையால் சுடக் குட்டுப் பட்டாலும் எனக்குப் பெருமை தான். மாறாக, எனக்குக் கிடைத்ததொரு மணி மகுடம். இதன் ஓளிச் சுவாலை இப்போது என் மனமெங்கும். இந்த ஓளி பீறிடுகிற உயிர் மழையால் நனைந்தவாறே, தொடர்கின்றது, நான் எழுதும் பயணம். இதற்கு நான் என்றென்றும் நன்றி சுற்கக் கடமைப் பட்டவள். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே, எனது இந்தக் கட்டுரையும் கூட. எழுதும் இளைய தலைமுறை எழுத்தாளர்களை நிச்சயம் இது பண்படுத்தும். அடி சுறுக்கிய எனது தோல்விகளே அவர்களைப் புடம் போட்டு மினிரவைக்கு மென்று சுறி நிறைவு செய்கிறேன்.

'ஸ்ரீ நாத் கடல்' கஷதை நூல் பற்றி ஒரு பார்வை

-ரமீஸ் அப்துல்லாஹ்

அட்டாளைக்கேளை மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இனியவன் இஸாரூதீனின் 'மழை நதி கடல்' என்கிற கவிதைத் தொகுதி. எழுவான் வெளியீட்டகம் வெளிக் கொண்டந்த இந்நால் அழகிய அட்டைப்படத்தோடு 91 கவிதைகளை உள்ளடக்கி ஒரு நேர்த்தியான கவிதை நூலாய் நெஞ்சங்களை ஈர்த்திருக்கின்றது. இது இயற்கை- குடும்பம்- சமூகம்- பெண்ணியம்- மனிதம்- காதல்- மொழி- அரசியல்- யுத்தம்- சமாதானம்- இனப் பிரச்சினை ஆகியன பற்றி ஆழந்து பேசி மனித நேசத்தை முன்னிறுத்தி நிற்கின்ற இக் கவிதை நூலுக்குக் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் அனிந்துரை வழங்கியுள்ளார். அவர் தனது அணிந்துரையில்

'எனது கவிதைகள்'

இவரை மீட்டியிருக்கின்றன

என்று தெரிகிறது

இது

விரலுக்கும் பெருமை

வீணைக்கும் பெருமை

தமிழ் வளமும்

கவிதை எழுதும் திறமையும்

இவரிடம் இருக்கின்றன

அந்த வகையில்

இவரது கவிதைகளின்

இயல்பான உணர்வுகள்

நமது நெஞ்சக்குள்

இறங்கி விடுகின்றன'

என்று எழுதியுள்ளார்.

பெரும்பாலான கவிதைகள் இயற்கையை அழகாக வர்ணித்து எழுதியுள்ளமை ரசிக்கத் தக்கதாய் இருக்கின்றன. இவரது படைப்புக்கள் உணர்ச்சி வெளிப்பாட்டுடன் நின்று விடாமல், அவ்வப்போது நல்ல கற்பனைத் திறனும் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. ஆன்மாவிலிருந்து பிறப்பது கவிதை. ஆனால், நல்ல கவிதை எழுதுவதற்கும் நயம் மிகக் கொழுப்பு வசப்பட வேண்டும். அந்த வகையில் இவரது கவிதை உணர்வுகள் வாசகர்களையும் வசப்படுத்தி எனிய மொழியில் வசீகரித்துச் செல்கின்றன.



மல்லிகை பெப்ரவரி 2011 59

ஒர் ஆய்வு மாணவன் கவிதையைப் பல்வேறு விதமாகப் பார்க்கிறான். நல்ல கவிதை- சூடாத கவிதை என்று வாசக ணைப் பொறுத்தவரை வேறுபடலாம். ஆனால், பொது அபிப்பிராயம் அப்படி வேறுபட முடியாது. ‘எளிய’ சொற்களைக் கொண்டு ஆக்குகின்ற ஒளி மிக்கக் கவிதை’ என்றான் பாரதி. ‘உள்ளத்தில் ஒளி இருந்தால், வாக்கினில் ஒளி உண்டாகும்’ என்றார் தேசிய விநாயகம்பிள்ளை. ‘மனிதனுடைய உழைப்பையும் கஷ்டத் தையும் பற்றிப் பாடுங்கள்’ என்றான் பிச்ச மூர்த்தி. ‘இலக்கணச் செங்கோல்,- யாப்புச் சிம்மாசனம்- எதுகைப் பல்லக்கு,- மோனைத் தேர்கள்,- தனி மொழிச் சேனை,- பண்டிதப் பவனி இவை எதுவும் இல்லாத புதிய மக்களாடசி முறையே புதுக் கவிதை’ என்றார் மு. மேத்தா.

இப்படிப் பல்வேறு பரிமாணங்களில் கவிதை பற்றிக் குறிப்பிட்ட முன்னோடிக் கவிஞர்கள் அவர்களது படைப்புக்களிலும் நிருபணம் செய்து காட்டியுள்ளார்கள்.

ஆங்கிலத்தில் ‘Free Verse’ என்று சொல் வது புகழ் பெற்ற ஒரு விமர்சனமாய் இருக்கின்றது. ‘கட்டற்ற சுதந்திரம்- கட்டுப் பாடற்ற செய்யுள் கவிதைக்கு உண்டு’ என்ற கருத்தும் நிலவுகின்றது. மு.மேத்தா- அப்துல் ரகுமான்- பாரதி தாசன் போன்றோரது தமிழ்ச் சாகரத்தில் நின்று பாடும் அவர்களது கவிதை வகைகளையும் ஒர் ஆய்வு மாணவன் தன் அளவு கோலைக் கொண்டு பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, இந்த விமர்சனங்கள் யாவும் எமது கவிதை உலகினை வாழ வைக்குவதும் வளர்க்குவதும் வேண்டும்.

ஒரு மரத்திலிருந்து விழுகின்ற இலை

நம்மைப் பாதிக்கின்றதா? இல்லையா? ஒரு குழந்தை வீறிடடு அழும் சப்தம் நம்மைப் பாதிக்கின்றதா? இல்லையா? ஒவ்வொரு மழைத் துளியும் விழுகின்ற போது, எமக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றதா? இல்லையா? அல்லது சோலைக் கிளி சூறுகின்ற பேய் வெய்யில் எமக்குப் பாதிப்பை உண்டாக்கவில்லையா?

இப்படி இவை நம்மிடையே பாதிப்பை ஏற்படுத்தவில்லையானால், நாம் இன்னொரு வகையில் உயிரிற்ற ஜடங்களாக இருக்கின்றோம் என்றான் அர்த்தம். எனவே, எங்களுக்குள்ளேயும் கவிதை வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். கடந்த 10ம் வகுப்புத் தமிழ்ப் புத்தகத்தில் உள்ளாறு கவிதை உள்ளனம் எப்படி இருக்கும் என்பதை பேராசிரியர் எம்.ஏ.நுஸ்மான் அவர்கள் மிக அற்புதமாக வர்ணித்திருக்கின்றார். ஆகவே, எல்லோருக்கும் உள்ளே வாழுகின்ற கவிதை என்ற வடிவத்தை நமது மொழிக் கலையின் ஊடாகச் சொற்களைக் கொண்டு செப்பம் செய்யும் பணியைச் செய்கிறோம். அப்படிச் செப்பம் செய்யப்படும் வடிவம் நாம் அனுபவிப்பதற்குத் தகுதியாக இருக்கல் வேண்டும். சில பாடல்கள் நமது நினைவில் மீண்டும் மீண்டும் வருவது போல் சில கவிதைகளும் எமக்குள்ளே தொடர்ந்து இருக்கப் பார்க்கின்றன. சில வேளைகளில் பொழுது போக்குச் சாதனமாகவும் அமைந்து விடுகின்றது. சில வேளைகளில் நயக்கத்தக்கதாகவும், பிரமிக்கத்தக்கதாகவும் அமைந்து விடுகின்றது. சில வேளைகளில் கவிதை அறிவுட்டுகின்ற அற்புதசாதனமாகவும் அமைந்து விடுகின்றது.

அப்படி ரசிக்கவும்- நேசிக்கவும்- யோசி

க்கவும்- வாசித்து வாசித்து வாழ்க்கையை வல்கரிக்கும் அநேக கவிதைகள் கொண்ட மழை நதி கடல் என்ற கவிதை நூல் மேற்கூறப்பட்ட கவிஞர்களின் அத்தனை தன் மைகளையும் கொண்ட கவிதைத் தொகுப்பாகக் காணக் கிடைக்கிறது. ஆண்டு 1980ல் இருந்து எழுதத் தொடங்கிய இளைய படைப்பாளி இனியவன் இஸாறுதீன். இவர் இயற்கையை ரசித்துத் தன் சொல்நயத் துடன் வர்ணித்து எழுதியுள்ள மழை- நதிகடல்- தண்ணீர்- மரம்- பூக்கள்- வேர்கள்- காற்று- மவுனம்- ஏறுபுகள் ராச்சியம்- சில நதியுடன் ஒரு செவ்வி ஆகிய கவிதைகள் மாநுட நேசத்தை வெளிப்படுத்தும் வசன கவிதைகளாக வார்த்தைக்கு வார்த்தை வசீகரிக்கின்றன. இவ்வாறான கவிதைகளுக்கு உவமானம்- உருவகம்- படிமம் என்பன இயல்பாகவே வார்த்தைகளினாடாக அறிவிடுவர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் வந்து வாய்த்திருக்கின்றன. ‘மேகமே மேகமே’ என்னும் கவிதையில் இவரது அற்புதமான கற்பனை நம்மை உச்சி வான் நோக்கி உயர அழைத்துச் செல்கின்றது.

‘அந்தரத்தில் தினமும்

அச்சமின்றி ஏன்

தவழுகின்றாய்?’

புயல் வந்து தடுக்கினாலும்

தவறி விழுவது

தாயின் மழியில்தானே என்று

தைரியத்தினாலா?’

என்று கேட்பது, நம்மை அறிவியலின் அர்த்தத்தில் ஆற்றுப்படுத்துகிறது.

இந்நாலில் மதிப்புரை வழங்கியுள்ள ஆசகவி அன்புண் நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ‘இலக்கண, இலக்கிய மரபு சார்ந்த பல புலமைவாதிகளுக்குப்

பிறகு நவீன கவிதைப் பிரேரணை பெற்ற புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குத் தலைப்பாகையாக அடையாளம் காணப் படுவேர், இனியவன் இஸாறுதீன் என்று எழுதியுள்ளார். ஒரு காலத்தில் தேசிய பத்திரிகைகளில் ரசித்து வாசிக்கப்பட்ட புதுக் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்களான பலரில் இனியவன் இஸாறுதீன் ஒரு முக்கிய படைப்பாளி என்பதை எல்லோரும் அறிவார்கள். இவரது கவிதைகளைப் போலவே, இயல்பான இனிமை தரும் இவரது புனைப் பெயரும் பிரபலம் மானது. மகாகவி என்பவருடைய பெயர் உருத்திரும்தி ஆகும். எந்த வல்லமையுடன் அவர் ‘மகாகவி’ என்ற புனைப்பெயரோடு எழுதினாரோ, அதை நிருபிக்கும் வகையில் தனது கவிதைகளினாடாகத் தன் பெயரை நிலைக்க வைத்து அவர் ஒரு மகாகவியாகவே வாழ்ந்தார். இதுபோல முறைமது அத்தீக் என்னும் சோலைகளியும் தன் கவிதைகளினாடு செய்திகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களைச் சொல்லுகின்ற ஒரு சோலைக்கிளியாகவே தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். இவர்களைப் போல, இஸாறுதீனும் தன் படைப்புக்களினாடு தன் புனைப்பெயரை போன்று ‘இனியவன்’ என்கின்ற தன்மையினையும் நமக்கு இன்னுமின்னும் ஊட்ட வேண்டும். கலைஞர்களும் கவிஞர்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்ல வருகின்றபோது-அவர்களின் படைப்புக்களோடு ஒன்றித்த வாழ்வும் அவர்களிடம் நிலைத்திருக்க வேண்டும். அதற்கேற்ப இந்த புனைப் பெயர்களும் நிலைக்க வேண்டும். கிழக்கிலாங்கையின் கவிதைப் பரப்பிலே இனியவன் இஸாறுதீன் மிக நீண்ட தொனமைப் பட்டியல்

நீட்சியிலும் மிகக் இடத்தைப் பெற்றிருக்கி ரார். கவிதைகளைத் தொகுத்து நூல் வடிவில் கொண்டும் போது - தமிழ் மரபிற் கேற்ற ஒழுங்கில் கடவுளைப் பாடுதல்- இறைத் தூதர்களைப் பாடுதல்- தாயைப் பாடுதல்- தந்தையைப் பாடுதல்- ஆசிரியரைப் பாடுதல்- அக ஒழுக்கங்களைப் பாடுதல் என்ற அடிப்படை மாறுமால் இனிய வன் இஸாருதீன் அவர்கள் தனது நூலை நல்ல முறையில் நேர்த்தியாகத் தொகுத்து நெறிப்படுத்தியும் தந்திருக்கிறார்.

இறைவனுடைய அற்புதங்களை அவர், 'இறைவா!

மழையில்
உன் அருளைக்
காண்கிறேன்
மின்னவில்
உன் கையெழுத்தைக்
காண்கிறேன்
பூக்களில்
உன் பரவசத்தைக்
காண்கிறேன்'

என்று தனது இறைக் காதலை வெளிப் படுத்தி இறைவனை அடையும் பாதையில்- மிக எனிய நடையில் தனது கருத்துக்களைச் செலுத்தியிருப்பது பாராட்டுக்கு ரியது. இப்படி மிக எனிய வசன நடையில் சொல்லும் இவருடைய புதுக் கவிதைப் பாங்கு அநேக கவிதைகளில் விரவி இருக்கின்றது.

'தூங்க வைப்பதற்காகத்
தாலாட்டுப் பாடுகிற உம்மா
நான் விழித்துக் கொள்வதற்கான பாடலை
நீ எப்போது
பாடப் போகிறாய்?'

என்று தனக்கும் தன் தாய்க்கும் இடையில் சிறு வயதில் நடந்த அநுபவங்களை இயல் பான உணர்வோடு பதிவு செய்திருப்பதால் இது ஒரு இயற்கையாகப் பிறந்த கவிதையாகப் பரிணமிக்கின்றது. நல்ல அநுபவத்தை மீட்டுக்கின்ற வேலையையும் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்ற ஆற்றலையும் வெளிப்படுத்தி யிருப்பது நெகிழி வைக்கின்றது.

அழகு என்பது வேறு, அலங்காரம் என்பது வேறு. ஆனால், நூலாசிரியர் குறிப் பிட்டது போல் 'அழகால் ஆனது உலகம்; என்னை ஆழந்து நேசிக்கிறது இயற்கை. அதனால் இயற்கையை அதிகம் நேசிக்கி ரேன்' என்ற கூற்று இவருக்கு எதார்த்தமாய் இருப்பதால் தான் தன் இயல்பான கவிதைகள் இவருக்கு இயற்கையாய் வந்து பிறந்திருக்கின்றன. அலங்காரம் அதிகமின்றி அற்புதமாய் காட்சி தருகின்றன.

தன் ஆசிரியர் மீது கொண்ட அதி உயர்மதிப்பில்

'அறிவிலிகள்தான் இப்போது
அரசியல் விழாக்களை அதிகம்
அலங்கரிக்கிறார்கள்
அதனால்தான் இங்கே
அறிவாளிகளுக்கு
அவலம் அய்யா'

என்று அழகாகக் கூறும் இவர், இன் னொரு இடத்தில்,
'வரப்புயர்' என்பது
புதுமொழி
'ஆசிரியர் உயர்' என்பது
புதுமொழி, அய்யா'

என்று மொழிந்திருப்பது புதுமையான கற்பனைக்கும், புதுக் கவிதைத் திறனுக்காட்டுப் பாடம் போகிறாய்?

கும் சான்றாயிருக்கிறது. இப்படி எளிதான வசனங்களினுரூடாக கவிதை யாத்துள்ள விதம் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை அவர்களின் பாங்கிலான கருத்துள்ள கவிதைகளை முன் வைக்கும் போக்கில் இந்த நூலாசிரியரும் எழுதியுள்ளார். இன்னும் காதலைப் பாடிக் கச்சிதமான கருத்தைச் சொல்லும் இவர் 'காதலித்துப் பார்' என்ற கவிதையில்,

'உன் காதலியின்

அழகு முகமறியாமல்
இனியபெயர் தெரியாமல்
உருவு நிழல் மிதிக்காமல்

.....
மனித காதலை விட, உயர்ந்த
புனிதக் காதலில்
மரணத்தின் சுய தரிசனத்தைத்
தரிசிக்கலாம்
நீ காதலித்துப் பார்'

என்று கவிஞர் வைரமுத்தினுடைய பாணி யில் அழகாக இக் கவிதையைச் செய்தி ருக்கிறார்.

அதுபோல் 'காமத்திடம் பேசும் காதல்' கவிதை மூலம் காமம் வேறு காதல் வேறு என்று வேறுபட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற நன்கு சூர்யமை பெற்ற புதுக் கவிதைப் பாங்கில் எழுதியிருப்பது இலக்கிய உலகின் கவனத்தை ஈர்க்கிறது.

'நான் இதயத்தின் பிறப்பு
நீ உணர்ச்சியின் கழிவு
நான் இறைவனின் வரம்
நீ சாத்தானின் பரிசு
நான் ஆண்மாவின் சாந்தி
நீ மாமிசத்தின் வெறி'

என்று சொல்லும் விதம் புதுக்கவிதை

யில் ஒரு புரட்சி செய்திருக்கிறார் என்று உரத்துச் சொல்ல முடிகிறது. இப்படி சிந்திக்கத் தூண்டுகின்ற பாங்கு அறிவூட்டுகின்ற பாங்குதான் இவருடைய கவிதைகளில் அதிகம் இடம் பிடித்திருக்கின்ற முக்கிய அம்சங்களாகும்.

1990ல் வட இலங்கையை விட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அவை வரலாற்றை,

'என் தாயைப் பிரிவது
எனக்கு அது சோகமல்ல
என் தந்தையை இழப்பது
எனக்கு அது சோகமல்ல
என் காதலியின் மரணம்
எனக்கு அதுவும் சோகமல்ல
பூமியதிர்ந்து அழிந்து போவதும்
பூக்மப்பம் நிகழ்ந்து புதைந்து போவதும்
பேரவை எழுந்து அழிந்து போவதும்
பெரும் சோகமல்ல.

'நாற்றைப் போல என்னைப்
போற்றி வளர்த்த சொந்த ஊரைப்
பிரிந்து போவதுதான்
மிகப் பெரிய சோகம்'

'என்று தன்னுடைய சமூகம் அவதிய டன் அல்லவுற்று வெளியேற்றப்பட்டதைப் பொறுக்க முடியாத செய்தியாக இதிலே சொல்லியிருப்பதும் சகிக்க முடியாத அவலத்தை நமக்குப் பகிர்ந்து கொள்வதும் கவிதையின் உயிர்ப்புள்ள வடிவத்தினால் உயர்ந்த ஒரு மனிதாபிமானத்தைக் காட்டியுள்ளார்.

அதுபோல் 'விலைமாந்தர்' என்ற கவிதையில் நமது சமூகத்தில் முக்கியமான சீர்விஷுக்குக் காரணமான சீதனத்தைக் குறிப்பிட்டு அதை வாங்குவோருக்கு எதி

ராணு புரட்சிகரமான கருத்தைச் சொல்லிப் போராட்டுவளர்.

'கற்பை விற்பதை விபச்சாரம் என்கிறோம் கைக்கூலி எடுப்பதை கல்யாணம் என்கிறோம் ஆடையணிந்து கொண்டு ஆபாசம் விற்கிறோம் சீதனம் வாக்கியே விபச்சாரம் செய்கிறோம்'

என்று சீதனத்திற்காகவே திருமணம் செய்த- செய்கின்ற அத்தனை பேருக்கும் எதிராய் நின்று போராடுகின்ற ஒரு போரா ஸியாய் இக் கவிதையைக் கேட்யமாகவும் பயன்படுத்தியுள்ளார்.

இன்னும் பாரதியை- கலீல் ஜிப்ரானை எவ்வாறு தனக்குள் விளங்கி வைத்திருக்கிறாரோ அவ்வாறு தன்னுடைய கருத்துக்களைக் கவிதைகளினுடைய குறிப்பிடுவனார். பாரதி பற்றிக் குறிப்பிடும் போது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விருட்சத்தில் விளைந்த வேதவித்து நீ' அதனால்தான் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்கிறவரை விழுதுவிட்டு விசுவாநபம் தந்தாய் ஆனால், உன் அறிவு நிழலின் அருமை தெரியாததால்தான் பல பேதக் கறையான்கள் மானுடத்தின் வேவரை இங்கு அறித்துக் கொண்டிருக்கின்றன'

என்று பாடியிருப்பது 'எல்லே இளங்கி வியே இன்னும் உறங்குதியோ?' என்ற ஆண்டாளிலிருந்தும் அமரகவி வளர்ந்தான்

என்பதை உணர்த்துகிறது. நாம் சிலரை அடிமைகளாக நடத்தியதால் தான் வெள்ளையன் நம்மை அடிமையாக்கி னான் என்கிற விடுதலை வேள்வியை விரித்து வளர்த்த விவேகபானு பாரதி, இது தவறு; அது தவறு என்று குற்றம் சாட்டிப் பழகிய தமிழர் பரம்பரையில் எது சரிசெப்படிச் சரி என்று உணர்த்தி நம்மைப் பாலித்திட வைத்த பாரதியை இனியவன் நின்ற இடத்தில் நிற்காமல் தமிழையும் தமிழனையும் சேர்த்து நினைத்து நினைத்து- இமுத்து இமுத்து முயன்று முயன்று முன்னேற்றப் பாடியிருக்கிறார்..... பாராட்டுக்கள் பகர வேண்டும்.

இன்னும் 'கலீல் ஜிப்ரானே' கவிதையில்

'புவிதழில்
பனித்துளியாய் எழுதிய
படிமக்காரனே'

உன் கண்ணர்
ஆயிரமாயிரம் கவிதா நதிகளுக்கு
நதிமூலமாயிருக்கிறது'

என்று பாடியிருப்பது எவ்வளவு அழகிய வெளிப்பாடு. என்ன தெளிவு! என்ன திடபம்! இக் கவிதையில் தொனிக்கிறது. பூமியின் செம்மை- கருத்துக்களிலும், பூக்களின் மென்மை- வார்த்தைகளிலும், பூக்களின் மேல் நடந்து போகும் தென்றிலின் சுகமும் கிடைக்கிறது. உலகக் கவிஞரை அளக்கிற அளவுகோல் இனியவன் இஸாருதீனி டமும் இருப்பது ஆச்சியப்பட வைக்கிறது.

'ஆடவர்க்கோர் அஞ்சல்' என்னும் கவிதையில்

'என் அழகை ரசிக்கின்ற ஆடவனே என்னைப் 'பெண்' என்று'

பின் தள்ளிவிட்ட நீ
இன்னும் எதற்காகத்
தாழ்த்தி வதைக்கிறாய்?'

என்று கேட்பது எதார்த்தமானது. நமது சமூகத்தில் பெண்களை மதிப்பதாகக் கூறி உயர்ந்த அந்தஸ்து கொடுப்பதாகச் சொல்லி, அநேக வீடுகளில் ஆண்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பல கணவன்கள் தங்களாது மனைவிமார்களை அடித்து உதைத்துக் கூன்புறுத்தி வைத்திருப்பதை அம்பலப்படுத்தி, பெண்ணைமைத்தனத்துக்கு எதிராக இக்கவிதையை எழுதியுள்ளார்.

1996ல் மேற்கு போலந்தில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் சிம்போகா அவர்கள் குறிப்பிட்ட கருத்தை இங்கு ஞாபகப் படுத்துகிறேன். அதாவது அன்றாட வாழ்வில் 'நாம் நிதானித்து ஒவ்வொரு சொல் வையும் அன்றாட வாழ்வில் நாம் பயன் படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் கருதாத நிலையில் சாதாரண உலகம்- சாதாரண வாழ்க்கை- சாதாரண நிகழ்வுகள் போன்ற சொற்றெராட்களை அனைவருமே பயன் படுத்துகின்றோம். ஆனால், ஒவ்வொரு சொல்லும் கவனமாக அளவிடப் படும் கவிதைமொழி எதுவும் சராசரியா னதோ அல்லது சாதாரணமானதோ அல்ல. எந்த ஒரு சிறு கல்லும் அதன் மேலுள்ள மேகமும் சாதாரணமானதல்ல. எந்த ஒரு பகலும் இரவும் எவருடைய வாழ்வும் இவ்வுலகில் சாதாரணமானத ஸல. ஆனால் இனியவன் இஸாருதீனின் 'மழை நதி கடல்' கவிதை நாலில் கவிஞருக்கான பணி அவருக்கு வகுக்கப்பட்ட வழியில் நிறைவேறியிருக்கிறது. நாலாசிரியர் தனது கவிதைகளினுடையகத் தனது உள்ளத்து உணர்வுகளை- தனது கருத்துக்களை- தனது சிந்தனையைப் பிறருக்குப் பகிர்ந்திருக்கிறார். அதற்கு 'கவிதை' ஊடகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். பிறருக்கு அறிவையும் அழகியலையும் உணர்வையும் ஊட்டுகின்ற இவரது அநேக கவிதைகள் அற்புதமாயிருக்கின்றன. ஆனால் சில நீண்ட கவிதைகளை மீள் பார்வை செய்து செப்பவிட்டிருந்தால் இவரது கவிதை முயற்சிக்கு ஏற்ற மிகக் காத்திரமான ஒரு கவிதை நாலாகி யிருக்கும் என நம்புகிறேன். இருந்தாலும் இது' முதலாவது நால் என்றாலும் ஒரு புதுமையான- கனதியான நாலாகக் காணலாம்.

வருந்துகின்றோம்

'மல்லிகைக் கவிஞர்' மேமன் கவியின் தகப்பனார் சமீபத்தில் இயற்கை எய்தி விட்டார்கள். அன்னாரது இழப்பால் துயருற்று இருக்கும் கவியின் குடும்பத்தினருக்கு மல்லிகை தனது ஆழந்த துயரத்தைத் தெரிவிக்கின்றது.

-ஆசிரியர்

நேரவிலி மனதின்
முனையிபாள்ரில்
பழந்து போய்
பரவிக் கூட்கும்
இன் நீணனிலீ
பேரலைகள்.

முனிறமுத்து நானே
என்று
காநலை
வினையாட்டாய் நொட்டு
மீண்டது
என் வயது— முன்னர்
ஒரு முறை.....

பிரிநலை தவிமன்று
கந்தாபீய
பொப்தானினா....?

நகந்தன பொழுதுகள்
மாந்திரையாய் நொழுகளாய்
நியிடமாய் நாட்களாய்....

நீ எங்கேயினுப்பாய்....?

ஆவ்வப்பொது ஈடுப்பாக்கும்
என் சீழ்மஸெ
எப்பழயிழப்பாய்....?

இடையிடையே விழுத்துக் கிளான்றும்
முஞ்ஞங்கு மனம்
நினைவுகளா மஹாக்கப்
பழக்கியது
மஶை வாழ்வு
இணைகளை

கேள் குறவிந் ஏழின்டுள்

—பிரமிளா பிரதீபன்

பாசனபாடு.

விலக்க முழுபா
கலாசார கயிறுகளில்
கட்டுஞ்ஞா... கட்டுஞ்ஞா...
உள்ளெனத் துளியெறும்
பீலிலூ விடாயல்
இழுத்திப் பிழுத்துப்
பதுக்கிப் பதுக்கி
எனக்குத் திரியாமலெனிப்
நூல்விலி மனதின் பாரும்
இநூயாசமாய்
இத்திரித்து விலக்கிறது.
விஶைப்பந்தாய்
சிறுத்துப் போய்
இன் காவழியில்
விழுத் தூக்கிறது.
முழுந்தும் முழுயாமலும்
திரிய வாய்ப்பின்ந்தும்
திரியாமல்....

இருாவதுவிலை
ஏன் தந்தாய், இன்றவாடி
மரணிக்கும் முன்
ஒரே ஒரு தடவை—
நூர்க்கில் இருந்தாவது
உள்ளெனப்
பார்த்து விட மாட்டோ....?

மீண்டும் திறந்து கிங்கிரிது
நூல்விலி மனம்
என்னை
இறியாமலேயே....

கடுதங்கள்

‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை’ வெற்றிகரமாக நடாத்தி முடித்த அமைப்பாளர் திரு முருகடூபதி அவர்களுக்கும், ஒன்றியத்தின் தலைவரும், நூனம் சஞ்சிகையின் ஆசிரியருமான திரு ஞானசேகரன் அவர்களுக்கும், மாநாடு சமுகமான முறையில் நடைபெற ஆலோசனைகளையும் ஒத்துழைப்பும் வழங்கிய மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கும் மற்றும் மாநாட்டில் பங்கு பற்றிய வெளிநாட்டு உள்நாட்டு இலக்கிய அன்பர்களுக்கும் மல்லிகை வாசகர்களுக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்’ நீட்டியி வாழ்க; ஒற்றுமை ஓங்குக’ என வாழ்த்துகின்றேன்.

கா.தவபாலன்.

பேராதனை

நான் எழுத்தாளர் விழாவுக்கு ஒரு கிழமைக்கு முன்னரே வந்திருந்தேன். நாலு நாட்களும் நடந்தேறி முடிந்த அவ் விழாவில் முழு நாளுமே நான் கலந்து கொண்டு அவதாளித்துப் பார்த்து வந்தேன்.

யாழ்ப்பாணத்தில் கொக்குவிலிலிருந்து நான் பஸ்ஸேஸ்ரி வந்ததன் பயணை ஒரளாவுக்குப் பெற்றுக் கொண்டேன் என்றுதான் சொல்லக் கூடிய ஒன்றாகும்.

விழாவில் எல்லா நிகழ்வுகளையும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

பொது நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிரதான மண்டபத்தில் தான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளை ஆறு அமரக் கண்டு களித்தேன்.

எனக்கு விழாப் பார்ப்பது அல்ல, முக்கியம். இந்த விழாவில் பங்கு கொண்ட, நான் எழுத்தில் மாத்திரமே படித்துக் கெரிந்து கொண்ட எழுத்தாளர்களை ஞேர்முகமாக நேரடியாகப் பார்த்துப் பழக்கப்படுத்திக் கொண்டது தான் எனக்குப் பெரியதொரு சந்தோஷம்.

ஆரம்ப காலங்களிலேயே எனக்குப் பெரியதொரு சந்தேகம் மனதில் இருந்தது. இலங்கையில் கொழும்பு மாநகரில் இந்தச் சர்வதேச எழுத்தாளர் விழா நடைபெற இருக்கி ரது என்ற செய்தி வெளி வந்த காலத்தில் இருந்தே, ‘இந்தப் பெரிய விழா எப்படத்தான்

நடைபெற்று முடியப் போகின்றதோ? என்றெதாரு மனச் சந்தேகம் என் நெஞ்சில் இருக்கத்தான் செய்தது.

ஆனால், விழாவில் கலந்து கொள்ளக் கொழும்பு வந்த சேர்ந்ததும் என் நெஞ்சி லுள்ள சந்தேகங்கள் எல்லாவற்றுக்குமே விடை கிடைத்து விட்டது போன்ற தெளிவு ஏற்பட்டுவிட்டது.

வெள்ளவத்தையில் தான் எனது மாமியீடு. அங்கு நான் தங்கி, விழாவுக்கு வந்து போக, அது பெரிதும் வசதியாக இருந்தது.

உண்மையை ஒழிக்காமல் மனம் திறந்து சொல்லுகின்றேன். விழா சிறப்புடன் நடைபெற உழைத்த சகலரையும் நான் மனந் திறந்து பாராட்டுகின்றேன்.

அதே இந்தச் சர்வதேச எழுத்தாளர் ஒன்று கூட்டல் எந்தத் தேசத்தில், எந்தக் கால கட்டத்தில் நடாத்த உத்தேசித்துள்ளார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு இறுதி நாள் முடிவு விழா வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மண்டபத்தில் நடந்த சமயம், நானும் அவ்விழாவில் கலந்து கொண்டு, பார்வையாளாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

விழாத் தலைவர் தனது ஆரம்பக்குமிக்குரையில் “இந்த விழாவுக்கு ஜந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பக் கால கோளிடவர், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் தான்!” என எழுத்தில் பகிரங்கமாகத் திரண்டு வந்திருந்த மகாஜ்

னங்களுக்கு முன் அறிவித்தல் செய்து ஆரம்ப காலத்தை ஞாபகப்படுத்தினார்.

என் தேக்மோடிப் புல்லரித்தது.

இத்தனை தீர்க்க தரிசனத்துடன் மல்லிகை ஆசிரியர் முன் கூட்டிய சிந்தித்துக் கருத்துக் கூறியிருக்கின்றாரே! என உங்களது நாமத்தை மனசுக்குள் எண்ணிப் பூரிப்படைந்தேன்.

விழா இனிதே நடந்தேறி முடிய, உங்களது பரிசூரணை ஒத்துழைப்பும் நல்லவென்னை முறை கிடைத்ததாக அமைப்பாளர் முருக்குபதியும் ஓப்புக் கொண்டார்.


‘எந்த நாளுமே மரக்கறி சாப்பாடு தானா?’ எனச் சில இலக்கிய நண்பர்கள் இடையிடையே புறுபுறுத்ததையும் கேட்கக் கூடியதாகவும் இருந்தது.

சிமேந்துத் திண்ணையில் உணவுப் பார்சலைத் திறந்து விரித்த நண்பர் ஒருவர், ‘இத்தனை எழுத்தாளர்கள் மத்தியில் திறந்த வெளித் திண்ணையில் இருந்து கொண்டு, கூட்டாக இத்தனை இலக்கிய வாதிகளின் மத்தியிலும் சாப்பிடுவது, நினைத்துப் பார்க்கவே முடியாத சந்தோஷத்தைத் தருகின்றது. எனது வாழ்க்கையின் இன்றைய மத்தியானச் சாப்பாட்டை மறிக்கவே மாட்டேன்!’ என நெஞ்சிநிறையச் சொல்லிச் சந்தோஷப்பட்டதையும் நான் நேரில் கேட்டேன்.

சகல வழிகளிலும் இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வரலாறு காணாத வெற்றி என்றே கூறுவேன்.

க.கருணாபவன்.

கொக்குவில்.



- டாஸினிக் ஜிவா

ஏ மல்லிகை போன்றுதார சீர்வேட்டை இந்த மன்னில் தோற்றுவிக்கப்பட்டதன் ஆரம்ப கால நோக்கம் என்ன?

தெவியவளை.

எம். ராகுவன்

ஏ நன்யார் விஜயாஸ்கரன் அந்தக் காலத்தில் சௌகர்யவிலிருந்து ‘சாஸ்வதி’ என்றாரு கிளக்கிய மாத தீழை வெளியிட்டு வந்தார். ஒரு புதுவகையான சிந்தனையைத் தமிழ் கிளக்கிய உள்ளக்கமாகக் கொண்டு வெளிவந்து, அச்சிற்றிடு.

அந்த தேழில் நன்யார் ஜயகாந்தன் தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வந்தார். நானும் யாழ்யானத்தில் ருந்து கொண்டு, அந்தச் சஞ்சிகைக்கு மாதா மாதம் சிறுகதைகளை அனுப்பி வைத்தீர்.

ஒரு நூலிடம் காலத்தில் சாஸ்வதி சஞ்சிகை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த மன வெய்சிசாரம் என நெஞ்சைத் தாக்கியது. அதன் அநுட்பேனர்வே மல்லிகையில் தோற்றும், வெளியாடுமாகும்.

ஏ கிளக்கிய உலகில் இடைக்கிடையே உங்களுக்கு மனச் சவப்போ அல்லது மனச் சோர்வோ ஏற்பட்டதுண்டா?

பதுளை.

ஆர். ராஜமோகன்

ஏ ஒன்றை மட்டும் சர்வ நிச்சயாக நம்புகள். கிளக்கிய உலகில் இந்தனை ஆண்டுக் காலங்களாக கியாகி வருபவன், நான். எந்தக் கால கட்டத்திலும், எந்தச் சந்தர்யத்திலும் எனக்கு மனச் சோர்வோ, மனச் சலிப்போ ஏற்யட்டேயில்லை.

அதற்கு அழியடைக் காரணமே, நான் மனதார நேசிக்கும், விகாசிக்கும் கிளக்கிய நன்யாகளின் தினசரித் தொடர்புகளும், அவர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழும் நிகழ்வுகளுமேயாகும்.

ஏ நமது நாட்டும் எல்லாத் திசைகளிலுமிருந்து. இன்று பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனவே, கிளக்கை நூல்களை நூலுருவில் உருவாக்கி வெளியிட, ஆயிரக் கணக்கான ரூபாக்களை முதலிலும் ஒவ்வொரு வெளியீட்டாளர்களும், செலவு செய்து நூல்களுக்கான அறிமுக விழாவையும் நடத்தி, ஒருசில புத்தகங்களை அந்த

வெளியிட்டு விழாவில் வலிந்து செலுத்தி விட்டு, மின்சீய புத்தகங்களை விட்டும் முடக்கி வைத்துவிட்டு விட்டு முகட்டைப் பார்த்துக் கொட்டால் விட்டுக் கொண்டு குந்தி இருக்கின்றனரே, இவர்களினுடைய பண இழப்பகுது ஏதாவது மாற்று வழியே கிடையாதா? கொழும்பு. புத்தகம் வெளியிட்டு நொந்து போனவன்

இந்தகைய முறையாடுகள் எய்க்குத் தெரியான வையல்ல. புத்தகம் யோட்டுக் கையைச் சீட்டுக் கொண்ட பலரை ஏற்கூடுவே எனக்குத் தெரியும். கிடற்க ஒரே வாரு வழிநாள் உண்டு. இந்த மன்னில் தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வரும் தனிநியாக்களும் வெளியிட்டு நிறுவனங்களும் கட்டுப்பாடாக இயங்கக் கூடிய ஓர் அமைப்பை உருவாக்கி, நமது கோரிக்கைகளை சம் பந்தய்டவர்கள் மத்தியில் கொண்டு செல்லக் கூட்டாக இயங்க முன்வரவேன்டும்.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை, நீண்ட நெடுங்கால வாழ்வின் தகவல்களை எழுத்தில் எழுதி, புத்தக வடிவில் பல நூல்களை வெளியிட்டுள்ளீர்களே. இது இப்போதைக்கு தேவையானதான்றா என்ன?

சாவகக்ஞேரி எஸ். தில்லைநாதன்
இன்றை மாந்திரம் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றன. நானோ நீங்களோ நானோ இந்த மன்னை விட்டு மறைந்து போய் விடலாம். எனது சொந்த எழுத்துப் பதிவுகளும் தகவல்களும் நானை உயிர்ப்பு டன் வாழ்ந்து கொண்டிடியிருக்கும். இந்த மன்னில் கீயங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் தேடித் தேடி எனது வாழ்க்கையில் நேரடி ஒருபால்களையும் நான் வாழ்ந்து வந்த தமிழ்ச் சூது அமையின் ஒழு அகலங்களையும் எனது நேரடி எழுத்தின் மூலமே புரிந்து கொள்வான். தெரிந்து கொள்வான்.

இன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றன.

நான் இன்று என்னை அப்பணிந்து உழைத்து வருவது, இன்றைய சூதுகளிற்காக மாற்றியுமல்ல, நானைய சந்தியில் அறிவுத் தேவைகளுக்காகவுமே உழைத்து வருகின்றேன்.

இந்த நாட்டுக்கு இனப் பிரச்சினையைத் தீர்க்க இன்னும் எத்தனை வருடங்கள் தேவை?

அல்லவாய்.

சி. சித்ரா

இந்த மன்னையே அலைக்கழிக்கும் நீண்ட காலம் பிரச்சினை இது. தேசம் தழுவிய பல கலவரங்களையும் ஏன், படியங்கர முயதான்டுப் பெரும் புத்தந்தையே உருவாக்கித் தந்ததே இந்த இனப் பிரச்சினை தான்.

உலக நாடுகள் பெரும் பகுதிகளில் நமக்கு ஏற்படுவது போல உள்நாட்டுப் பிரச்சினைகள் பல பல இருக்கின்றன. அவர்களும் பழம்பழயாகப் போராடப் போராடுத் தான் தமது சிறுமான்மை இனப் பிரச்சி எனக்குக் கிடைவதேயும்.

உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்சினை என்பது இல்லவேயில்லை. நிச்சயமாக நமது உள்நாட்டு இனச் சிக்கல் தீர்வே செய்யும்.

அதற்கு ஒரேயாரு வழி, இந்த நாட்டுச் சிறுபான்மை இன மக்கள் ஒன்று நிரண்டு, நமது ஜனநாயகக் கோரிக்கைகளை ஒரே குரலில் தெளிவாக முன் வைக்க முன் வரவேன்டும்.

பாராளுமன்ற ஆசனங்களையே மனசில் வைத்துக் கொண்டு செய்யப்படக் கூடாது. கவலம் தேவை.

இன்றைய கால கட்டடத்தில் தமிழர்கள் மத்தியில் தீண்டாமை எந்தெந்த வழிகளில் பார்க்கப்படுகின்றது?

கோப்பாய்.

ஒரு சோதனை

இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றன.

தெரிந்து கொள்ள முடியும். “நாங்களைல்லாம் இப்பகுதியைல்லாம் யாக்கிறதேயில்லை” என்றாலும் வெளியே சொல்வானோல், அவனது அந்த வார்த்தைக்குப் பின்னால், சாதி அகம்யாவும் ஒரிந்து கொண்டிருப்பதை நாம் நுட்பமாக அவதானித்துக் கொள்ளலாம்.

இன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றன. இன்றைய இனம் மட்டத்தினரிடம் இந்த நாச்சாவுச் சாதி உணர்வு இல்லவேயில்லை எனத் துணிந்து கூறலாம்.

அந்தக் காலத்து இலக்கிய நண்பர்களையிடல்லாம் இன்று அடிக்கடி எண்ணலிப்பார்ப்பதுண்டா?

புத்தளம்.

ஆர். சிவநாதன்

பலர் என்னை மனதார விசுவகித்துளர். என்று கையைத் தளியின்த ஆளுமையை மதித்துக் கொள்வித்தனர். எனது வளர்ச்சியில் வம்ப்யாகவே மகிழ்ச்சிய படைத்தனர். அவர்களையெல்லாம் இன்று ஆறுநாலக கிருந்து தளியையில் சிந்திந்துப் பார்த்திருக்கின்றேன். மன நெகிழிவும் அடைந்திருக்கின்றேன். இன்று விவர்களில் பலர் உயிருடன் இல்லை. கிருந்தும் அவர்களினுது நப்பின் உயிர்த் துழப்பை, அடிக்கடி நினைத்து நினைத்து உருவுறுத்துகின்றேன்.

நட்ட நெடுஞ்சீயில், அமாவாசைக் கருக்கிருட்டில் நீங்களும் உங்களில் சிலரும் கடற்கூழக்குப் போய் வந்து, உடனடி உயிர்த்துமிப்புள்ள மீன், நண்டு, நூடு, நூட்டு, கணவாய், போன்ற கடல்வாழ் உயிரெண்களை ஒன்று சேர்க்கே ரித்து, ஒடியற் கூழ் காய்ச்சி, இரவு நுழக்சாம வாக்கில் கூழ் இருந்து குத்துத் தமகிழ்ந்ததாக, உங்களது சுயசாரிதையில் வாட்டுற, நெஞ்சு வற்கிழ வர்ணாத்துவர்களே, இத்தகைய ஒரு கடல்வேட்டை இன்றைய காலகட்டத்தில் வடபிரதேசத்தில் சாத்தியமானது தானா?

சாவகக்ஞேரி

எம். சரவணன்

கடல் கரை மனை எங்கெங்கெல்லாம் இருக்கி நது எனத் தெரிந்திராமல் வளர்ந்த யுத்த கால கிளங்களைமறையினர் தானே, இன்றைய கிளங்கள்.

இந்தகைய ரசனை மிக கிருவு வாழ்க்கையை கீர்கள் புத்தகங்களில் யழுத்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

யாழிப்பாணத்தில் மல்லிகை இதழை வெளியிட்டதற்கும், இன்று கொழும்பிலிருந்து மல்லிகையை வெளிக் கொண்டால்வதற்கு முன்னால் வேறுபாடுகள் என்ன?

எஸ். தத்துவகுதன்

சொந்த விட்டுச் சாப்பாடு. சொந்த விட்டுல் தங்கும் கூட வசதி. மல்லிகைக்களைச் சொந்தக் கடிப்பு வசதி. இந்தகையதொரு வாய்ப்பு வசதி எனக்கு எனது மிறந்த மன்னில் கிடியிருந்தது. இன்று தலைவர்களில் இலவசாலாவற்றுக்குமே பணம் கொடுந்துத் தான் பெற்றுக் கொள்ள முடியும். கிருந்தும் அங்கு கிடைக்கப்பயறாத சில வசதி வாய்ப்புகளைத் தலை நகரில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பும் உன்னு என்பதையும் நாம் வெய்க்கும். கூட்டுக் கழித்துப் பார்த்தால் கீக்கருப்பு அக்கரையும் ஒன்றே தான், அர்ப்பனிப்பு உணர்வுடன் கியங்கும் ஒருவதுக்கு.

உங்களை ஒரு தட்டவை நேரில் பார்த்துக் கொஞ்ச நேரமாவது உங்களுடன் மனந்திரந்து பேச சேண்டுமென்பது எனது நீண்ட நாடையை ஒடிசை. மன்னாரில் இருந்து கிடைக்க கொண்டு கொழும்பு வரவேண்டும். வந்தால் சந்தித்துக் கைதைக்க உங்களுக்குச் சம்மதமா?

மன்னார் நா. இதயநேசன்

உன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றன. இந்தகைய மத்தானான் ஆசைகளுக்கு நான் எந்தக் கட்டத்திலுமே ஆதரவு தெரிவித்து உக்குவித்தவ

எல்ல. கிதுவாரு சீனியாக் கலாசாரம், தூதலைப்பி கிருக்கிறது. ஆர்வமிருந்தால் வசதி கருதி என்னுடன் கதைக்கலாம். அல்லது வேறு ஏதாவது வேலை காரணமாகக் கொழும்பிற்கு வந்தால், என்னைச் சுந்தித்து நேரில் சீறிது நேரம் பேசலாம். அதை விட்டு விட்டு கிறதை தூரம் சிரமப்பட்டுப் பணம் செலவழித்து வருவதை நான் மனசார விரும்பவேயில்லை.

ஷ. சமீபத்தில் உங்களது செய் வரலாற்று நூல்களை வெகு உண்ணிப்பாகவும் கருத தூர்நியம் படித்துப் பார்த்தேன். அந்த நால் களில் சொல்லப்பட்டாள்ள அத்தனையுமே பச்சை உண்மைகள் தானா?

ஶங்கானை. ஆர். செந்திவேல்

ஷ. என்னைப் போன்ற ஓர் எழுத்தாளனை கீப்பு யெல்லாம் கேள்வி கேட்கவே கூடாது. மழுத் வரைக்கும் உங்களது ஓடி வெஞ்சில் என்ன நினைக்கிற களோ, அதுவேதான் பச்சை உண்மைகள்.

அதை விட்டு விட்டு, என்னைக் கேள்வி கேட்டு, எனது ஒரும் சுத்தியைச் சுந்தேக்காத்திர்கள்!

ஷ. பழைய இலக்கிய நன்ஸ்பர்களை இன்று வரையும் ஞாபகம் வைத்துள்ளிர்களா? அவர்களைப் பற்றிய பழைய ஞாபகங்களை மிட்டெப்டுத்து, கட்டுரைத் தொகுப்பொன்றை உங்களது கையாலேயே எழுதி. மல்லிகைப் பற்றல் வெளியீடாக அந்தத் தொகுப்பு நாலை வெளியீட்டால், என்ன? புத்தைம். ஆர். சிவநாதன்

ஷ. என்னுடன் பக்கம் பக்கமாகக் கூடி ஓடி வந்தவர்கள் பலர், கீஸ்ரு மறைந்து போய் விட்டனர். கீஸ்ரு வாழும் ஒரு சிலர் கூட, திக்குத் திக்காய் நிசை கெட்டு வாழ்ந்து வருகின்றனர். கீருந்தாலும் அவர்களைப் பற்றிய மிக நெருங்கிய தகவல் கொண்ட ஒவ்வொப்பு நூலால்கூறு வேலையிட தேவை.

201/4, முதலேரென் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டைமினிக் டீவீ அவர்களுக்காக, கொழும்பு விலேகானாக் மேஜி. 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers

மிகப் பயிய வேலை நெருக்கடி, தனிமளித் தழும்புயும் சுதா உறிஞ்சும் வேலைப் பணு. கீருந்தும் ஆவன செய்ய முயற்சிக்கின்றேன்.

ஷ. மல்லிகை மாத ஒதும் மாத்திரமல்ல, மல்லிகைப் பற்றல் என்ற பத்தக நிறுவனத் தயைம் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறீர்களே. பத்தக வெளியீட்டுத் திட்டம் இதுவரைக்கும் வெற்றிகரமாக நடந்தேரி வருகின்றதா?

தெவுறிவளை எஸ். நவநீதராஜா

ஷ. மல்லிகை மாத ஒதுமூற் பொறுத்தவரைக்கும் மாத தெற்கள் தேங்கி விடுவதில்லை. ஆளால், நம் வெளியிடும் புத்தகங்கள் தேங்கிய் போய் விடுகின்றன. இடைநெருக்கடி வேறு. எவ்வது தொந்தாவு சுக்கிக் குடியா தவதான்று.

ஷ. சர்வ அர்ப்பனியிட்டன் தரமான இலக்கிய நால்களை வெளியிட்டு உழைக்கும் எனது வெளியீடுகளைத் தேடி தேர் வாங்கி உதவி செய்வது மழுத்து இலக்கியத்தை மூலம்யாகவே நேரிக்கும் நம்மவரு இலக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.

ஷ. இந்த முதிய வயதிலும் இத்தனை கறு கறுப்பதறும் ஆரோக்கியமாகவும் சிந்தித்துச் செயற்படும் உங்களை வெயாதிபத்திரகான மூப்புச் சோர்வு இதுவரை கிட்டவர அன்ட விடாமல் உடலையும் உள்ளத்தை யும் சிறு கணமையும் ஆரோக்கியமாகப் பாதுகாத்து வருவதின் உட்ட சுத்திரம்தான் என்ன?

இன்னுவில். க.நேவராணி

ஷ. காதைக் கொஞ்சம் கிட்டு கொண்டு வாழுகள். அதனாலும் உட்ட கூட்சமாத்தை ரகசியமாகச் சொல்லி வைக்கின்றேன். மக்களை மனதார நேரிக்கப் பழக்கம்படிவள்ள நாள். இலக்கியத்தை மூலம்யாகவே நேரிக்கின்றேன்.

No Colour Separation
No Positive &
No Plates

Our Product

**DATABASE PRINTING,
BROCHURES,
CATALOGUES,
SOUVENIRS,
BOOK MARKS,
GREETING CARDS,
NAME TAGS,
CD/DVD COVERS,
COLOUR BIO DATA,
STICKERS**

**INVITATION CARDS,
PROJECT REPORTS
BOOK COVER,
MENU CARDS,
THANKING CARDS,
CERTIFICATES,
BOOKS, POSTERS,
CD STOMER,
PLASTIC CARDS,
SCRATCH CARDS,
VISITING CARDS.**

**Any Board or
Any Paper**



HAPPY DIGITAL CENTRE (PVT) LTD
Digital Colour Lab & Digital Offset Press

No.75 1/1, Sri Sumanatissa Mawatha, Colombo - 12.

Tel: +94 11 4937336, +94 11 7394592

web: www.hdclick.com, E-mail: happy2002@live.com



Expressions of Character
Intricately Interwoven in Genuine
Gold Jewellery

131



Devi

**Jewellers (Pvt) Ltd.**

Precious Expressions Since 1965

131, Sea Street, Colombo 11, Sri Lanka

Tel: +94 112 395001-5 Fax: +94 112 327101

E mail : info@devijewellers.lk